


வள்ளுக வள்ளுதை


யாழ் குந்து மகளிர் கல்லூரி


தெம் 13



வர்த்தக டான்சுவர் ஒன்றியம்

2011





20k.





Commerce
Student's Union

J/Hindu Ladies' College



வாணிக வளர்த்த

2011

நிதழ் பதின்மூன்றா

கிதுமாசிரியர்
செல்வி எ. யானுஜா

வர்த்தக மாணவர் ஒன்றியம்,
யாழ் கிண்டு யகளிர் கல்லூரி,
யாழ்ப்பாணம்.

கல்லூரி வாழ்த்து

திருமிகு மெங்கள் யாழ்நகர்க் கணியாய்த்
 திகழ்ந்திடுங் கல்லூரி - எங்கள்
 பெருவரு மின்துப் பயன்களுக் கொளியாய்ப்
 பிறங்கிடங் கல்லூரி - உயர்
 மருவறு கலைகள் யாவையு மின்பாய்
 வழங்கிடுங் கல்லூரி - உதைப்
 பெருகிடும் அங்பால் புந்தியில் வைத்துன்
 புகழினை வாழ்தோமோ - உதை
 வந்தே மாதரம் வந்தே மாதரம்
 என்று வணங்கோமோ

இந்து மதயூகம் எங்கும் விளங்கிட
 சிசைந்திடுங் கல்லூரி - இயல்
 சிந்தை வளாம் பெற மெய்ய யாருளறிவைச்
 சேர்த்திடுங் கல்லூரி - வளர்
 செந்தமிழ் ஆங்கில வடமாழி அறிவைச்
 சுரந்திடுங் கல்லூரி - உதை
 வந்தனை செய்து பெய்தமிழ் மாலை
 வாழ்த்தொடு கூடோமோ - உதை
 வந்தே மாதரம் வந்தே மாதரம்
 என்று வணங்கோமோ.

மங்கையர் மான்பை மன்பதை அறிய
 முழுங்கிடும் கல்லூரி - ஒளி
 யாங்குயர் அறிவிச் சுடரினை யுளத்திற்
 பொறித்திடுங் கல்லூரி இந்து
 நங்கையர் வாழ்விள் லட்சிய மஹத்தும்
 நல்கிடுங் கல்லூரி - உதை
 அங்கையில் மலர்கொண்டன்படன் பாடு
 அனுதினம் ஏந்தோமோ - உதை
 வந்தே மாதரம் வந்தே மாதரம்
 என்று வணங்கோமோ

கலைமகள் உலகக் களிந்தம் புரியக்
 கன்டிடும் கல்லூரி - என்றும்
 மலைமகள் தொழுநன் மலரடி போற்றி
 மான்புறுங் கல்லூரி - நித்தம்
 நிலமகள் நெற்றித் திலகமன் நேத்த
 நிலைத்திடும் கல்லூரி - உதைத்
 தலையுறையாகத் தொழு துளங்குவிற்க
 துதி சொல்லிய யாடோமோ - உதை
 வந்தே மாதரம் வந்தே மாதரம்
 என்று வணங்கோமோ.

வனிக மன்ற கீதம்

வாழ்க மன்றம் வனிக மன்றம் வாழ்கவே - என்றும்
மாண்புமிகு மாணவரின் மகிழம நிலைக்கவே
மன்னுலகில் நட்பங்கள் மறைந்திடாமலே - எங்கள்
இந்து மகளீர் வனிக வனிதை வாழ்க வளர்கவே

மனித நாகரிகம் வெற்றி பெற்று உயரவே
வனிகவியல் முதுகெலும்பாம் ஆச்சு உலகிலே
வனிகவியல் ஓங்க தேசம் சொர்க்கமாகுமே
குனிவிலாத வாழ்வை அளிக்கும் வனிகக் கல்வியே - என்றும்

வனிக வனிதையர் ஒன்று கிணைந்து சேரவே
வனிகவியல் நுட்பம் யாவும் கண்டு கொள்ளவே
வனிகக் கல்வியாலே ஊரும் உலகும் ஓங்கவே
வந்துதிந்த வனிதை தன்னைப் போற்றிப் பாடுவோம்

வனிக மன்றம் இன்று வீறுநடை போடுதே
வளர்ந்து தனது காலில் நின்று வலிமை கொள்ளுதே
தகவல் யுகம் தன்னில் இன்று கிணைந்து கொள்ளுதே
தலைமுறைக்குத் தரவுகளை அளிவித் தருகுதே

வனிகக் கல்வி புதுமை புதுத்தி மாண்பு பயறவே
மகிழ்ந்து நாழும் இந்த நூற்றில் வளர்ந்து வாழவே
செழுமை கொண்டு சிறப்பு பெற்று சீரும் பெறவே
நெகிழிச்சி பெற்று உயர்ந்து வனிதை வளங்கள் சேர்க்கவே

அதிபரின் ஆசியுரை



எமது கல்லூரி வர்த்தக மாணவர் மன்றத்தினால் வருடந்தோறும் வெளியிடப்படும் “வணிகவனிதை” தொடர்ந்து 13வது இதழாக வெளிவருவதையிட்டு மிக மகிழ்ச்சியடை கின்றேன்.

எமது கல்லூரி வர்த்தக பிரிவு மாணவிகள் தமது கல்விப்பல சாதனையை தொடர்ந்து நிலைநாட்டி வரும் இவ்வேளையில் அதற்கு மேலாக இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் சளளத்தவர்கள் அல்லர் என்பதற்கு எடுத்துக் காட்டாக இச்சஞ்ச சிகை தொடர்ந்து வெளிவருவது குறிப்பிடத்தக்கது. மாணவிகளின் படைப்புத்திறன், ஆளு மையிக்க செயற்பாடு. சமூகமயமாக்கல் எடுவதற்கு ஒன்றியணத்தாக இச்சஞ்சிகை வெளியீடு அமைந்துள்ளது. ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் மாணவர்களின் ஆளுமை வெளிப்பாடை இவ்வெளியீடு எடுத்துக் காட்டுகின்றது. இவ்வணிகவனிதை இதழ் - 13 சிறுக்க வாழ்த்துகின்றேன்.

இச்சஞ்சிகையை வெளியிட முன்வந்த வணிக மாணவர் மன்ற சமூகத்தைப் பாராட்டுவதோடு தொடர்ந்தும் இச்சஞ்சிகை வெளிவர எனது ஆசிகள் உரித்தாக்ட்டும்.

திருமதி வெ. பேரின்பநாதன்
B.Sc., MA in P.Ad, P.G.D,
அதிபர்
யாழ் இந்து மகளிர் கல்லூரி.

எயது அதியர்



கிழஞ்சி வேதநாகி குமரியங்காநன்

B.Sc., M.Ain P.Ad, P.G.D.



வலயக்கல்வி பணிப்பாளரின் ஆசியுரை



யா/யாழ் இந்து மகளிர் கல்லூரியின் வணிக மாணவர் ஒன்றியத்தின் “வணிக வணிதை” பதின்மூன்றாவது இதழாக வெளிவருவதையிட்டு மன மகிழ்வடைகிறேன்.

“வணிக வணிதை” வணிக மாணவர்களின் ஆரஞ்சமை வெளிப்பாட்டையும் வகுப்பறைக் கற்றலின் நிறைவான வெளிப் பாட்டையும் தெளிவுபடுத்துகின்றது. இவ் இதழில் வணிக உலகு சார்ந்த பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பல ஆக்கங்களுடன் துறைசார் வல்லுனர்களின் சில ஆக்கங்களையும் இவ் இதழ் சமந்து வருவதால் வணிக மாணவர்களுக்கு மாத்திரமன்றி ஏனைய வணிக துறையினருக்கும் பயனளிப்பதாக உள்ளது.

வணிக மாணவர்களின் தொடர் முயற்சியும் வணிகத்துறைசார் ஆசிரியர்களின் வழிகாட்டலும் இணைந்து வெளிவரும் “வணிக வணிதை” பதின்மூன்று சிறந்தோங்கள் எனது வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து இச்சஞ்சிகை வெளிவர வேண்டுகின்றேன்.

முயற்சி திருவினையாக்கும்.

திருமதி ஆ. வெதுநாயகம்,
வலயக்கல்வி பணியாளர்,
வலயக்கல்வி அலுவலகம்,
யாழியானம்.

வளவாளரின் ஆசிச்செய்தி



யா/யாழ் இந்துமகளிர் கல்லூரியின் வணிக வனிதை சஞ்சிகைக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடை கிறேன். வணிகத்துறையானது இன்று அதிகம் பேசப்படுகின்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது. முகாமை த்துவ கற்கை தேசிய, சர்வதேசிய ரீதியில் வளர்ச்சியடைந்து வருகின்ற துறையாக முக்கியம் பெற்று விளங்குகிறது. இத்துறையில் மாணவர்களின் ஈடுபாட்டையும் ஆளுமைசார் விருது தியையும் வெளிப்படுத்துகின்ற ஆக்கத்திறன்கள் பாராட்டப்பட வேண்டியவை.

இவ்வகையில் இவ்ஆக்கத்திற்கு பின்புலமாக நின்று செயற்படுகின்ற பொறுப்பாசிரியர், ஆசிரியர்கள் மாணவர்களை மனதார பாராட்டுவதோடு இவ்வணிக வனிதையின் இதழ்கள் மேலும் சிறப்புடன் உலாவர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செல்வி A. சுகுந்தலாடேவி
வளவாளர்,
யாழ் கல்வி வலயம்.

மன்றப் பொறுப்பாசிரியரின் வாழ்த்துரை



எமது கல்லூரியின் வணிக மாணவர் மன்றத்தால் வெளியிடப்படும் வணிக வனிதை இதழ் பதின்மூன்றிற்கு வாழ்த்துரை வழங்குவதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.

2011 வர்த்தகப்பிரிவு மாணவிகள் தமது கல்வியை நிறைவேசய்து கல்லூரியை விட்டு விலகும் இவ்வேளையில் தமது இருப்பினை வணிக வனிதையாக பதிவு செய்து செல்கின்றனர்.

இவ் வனிதை மாணவிகளின் அயராத முயற்சியாலும் கூட்டுப் பொறுப்பினாலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் தேடல் எழுத்தாற்றல் என்பவற்றுக்கு மேலாக சமூகத்தின் பல்வேறு சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஒரு ஒத்திகையாக இச்சஞ்சிகை வெளியீடு அமைந்திருக்கும் என்பதில் ஜயமில்லை. வளர்ந்து வரும் வனிகத்துறைக்கு ஈடு கொடுக்கக் கூடியவாறு பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இச்சஞ்சிகை வெளியீடு அமைந்துள்ளது.

“வணிக வனிதை” இதழ் பதின்மூன்று வெளிவர பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அன்புள்ளாங்களுக்கும், அறிவுள்ளாங்களுக்கும் எமது மன்றத்தின் சார்பில் நன்றிகள். வணிக வனிதை இதழ் 13 சிறந்தோங்க வாழ்த்துகின்றேன். மேலும் எமது கல்லூரி விநாயகப் பெருமானின் அருளுடன் இச்சஞ்சிகை தொடர்ந்து வெளிவர மனமார வேண்டுகின்றேன்.

திருமதி. ம. சௌந்தராதன்
பொறுப்பாசிரியர்,
வணிக மாணவர் ஒன்றியம்

தெழுாசிரியரின் தொயத்திலிருந்து



“வணிக வனிதை” பதின்மூன்று இன்று உங்கள் கரங்களில் தவழ்கின்றாள். இந்து மகளிர் கல்லூரி வணிக மாணவர் மன்றம் தமது இடையெநா உழைப்பில் இந்த வணிக உலகையே உங்கள் கரங்களிற்கு அளிக்கிறது. ஒரு ஒட்டுமொத்த முயற்சியின் வெளிப்பாடாக இந்த இதழ் வெளிவருவதையிட்டு நான் பெரும கிழவுடையின்றேன். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண். இம் வணிக மன்றம் தனது சிறப்பான செயற்பாட்டு வரிசையில் வணிக வனிதையை வழங்கியிருக்கிறது.

தற்போதுள்ள கழ்நிலையில் வகுப்பறைக் கல்விக்கு களாங்கம் நேராது ஒரு நாலுருவை வடிவமைத்து, அச்சேற்றி வெளியிடுவது என்பது சிக்கலான காரியம் ஆகும். நடைமுறை இட்ர்பாடுகளின் மத்தியிலே துளிர்த்த எமது ஆசை, கடும் முயற்சிகளின் மத்தியிலே இன்று மலராகி இருக்கின்றது. அந்தவகையில் அனைவரினதும் ஒத்துழைப்பின் உந்துதலே இன்று இந்த மலர் வெளிவருக்காரணம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். வணிக வனிதையின் தொடர்ச்சியான வெளிப்பாடென்பது உங்கள் ஒத்துழைப்புக் கரங்களில் தங்கியுள்ளது என்பதையும் இந்த வேளையில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

மேலும் இந்த நூலாக்கத்தில் எம்மோடு உழைத்த எமது இனிய நண்பர்கள், பொறுப்பாசிரியர், ஆசிரியர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணிக வனிதை தொடர்ச்சியாக வெளிவர வேண்டும் என்பதே எனது பேரவா..... இதற்கு இறைவன் துணையை வேண்டியிருக்கிறேன்.

செல்வி ஜ. பானுஜா

தெழுாசிரியர்,
வணிக மாணவர் ஒன்றியம்.

தலைவரின் உள்ளத்திலிருந்து



இன்றைய வணிகமயமான நடைமுறை உலகில் ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில் வணிகத் துறையே முதன்மை துறையாக உள்ளது. தற்கால தகவல் தொழில் நுட்ப யுகத்தில், வணிக மன்றங்களிலிருந்து வெளிவரும் இதழ்கள் மூலம் சமூகமானது விழிப்புணர்வை அடைகிறது. இவ்வாறு மின்னல் வேகமாக முன்னேறிக் கொண்டு வருகின்ற இவ்வணிக உலகில் மாணவர்கள் பல விதமான சவால்களை முகங்கொண்டு முன்னே நறப்படியில் முன்னேற எது “வணிக வனிதை” சஞ்சிகை தன்னாலியன்ற பங்களிப்பை வழங்குமென எதிர்பார்க்கிறேன்.

இவற்றுக்கிணாங்க எது யாழ் இந்து மகளிர் கல்லூரியின் வர்த்தக மாணவர் மன்றத்தின் 13வது வெளியீடாக வணிக வனிதை வெளியிடப்படுகின்றது. நமது கல்லூரியின் வணிக மன்றத்தின் முன்னேற்றமாக வணிக வனிதை இம்முறையும் மலர்கின்றது. இச் சஞ்சிகையானது மாணவர்களின் எழுத்தாற்றலையும் ஆளுமை யையும் தாங்கி இம்முறையும் சிறப்பாக வெளிவருவதையிட்டு பேருவகை அடைகின்றேன்.

இவ்விதமின் வெளியீடிற்கு என்றும் துணை நிற்கும் அனைவருக்கும் எனது ஆழமான, உளமாற்ந்த நன்றிகள் உரித்தாக்டும். அத்துடன் வணிக வனிதையானது தொடர்ந்து சிறப்புடன் பிரகாசிக்க வேண்டுமென என்றென்றும் வாழ்த்துகின்றேன்.

ஷங்கி கி. பிரவீணா
தலைவர்,
வணிக மாணவர் ஓன்றியம்.

செயலாளர் சிந்தனை துளியில் கருந்து



மொட்டவிழ்ந்து மலர்கின்ற மலர் நல்மணத்துடன் பூத்துக் குலங்கி வனப்புடன் காட்சியளிப்பது போல வணிக வனிதையானவள் 13வது இதழாக வெளிவருவதையிட்டு அகம் மலர்கின்றேன்.

வணிகத்துறை மாணவிகளின் பல்வேறு அறிவுசார் தேடல் களின் விளைவாக மாணவர்களின் பல்வேறு ஆற்றல்களை வெளிக்காண்றந்துள்ளார்.

தேன் கொட்டும் வணிகத்தை தெள்ளு தமிழில் அள்ளிக்கொடுக்கும் ஆக்கங்கள் ஆழ்ந்து கிடக்கும் அறிவை தூண்டிவிடும் புத்தொளி பெற்ற ஆசிரியப்பெருந்தகைகளின் ஆக்கங்களையும் கற்றவர்க்கும் மற்றவர்க்கும் கருத்தினில் உறையும் அறிவுசார் கருத்துகளைக்காண்டு அறிவுக்கொரு சுடராய் வெளிவந்துள்ளார்.

கற்றல் முறைமையானது வகுப்பறை கற்றலோடு மாத்திரமல்லாது வணிகம்சார் தேடல் முயற்சிகளோடு இணைந்தது என்பதற்கு இம் மலர் சிறந்த உதாரணமாகும்.

இவ்வனிதையானவள் புத்துயிர் பெற ஆக்கமும் உனக்கமும் அளித்து பல்வேறு வழிகளில் உறுதுணையாய் உதவி நல்கிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விளம்பரங்களால் மெருகூட்டிய விளம்பரதாரர்களுக்கும் எனது உளம் கணிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

இனிவரும் காலங்களில் இவ்வனிகவனிதையானவள் தெவிட்டாத தேன் கொட்டும் இதழாக வெளிவர எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

செல்லி ஞ. சாவினி
செயலாளர்,
வனிக மாணவர் ஓன்றியம்.

University Entrants - 2009

	<i>Name</i>	<i>Results</i>	<i>Z.Score</i>
01.	J. Leka	3 A	1.8041
02.	S. Sobiga	3 A	1.7851
03.	G. Prrashanthi	2 A,B	1.7799
04.	K. Sooriya	2 A, B	1.7097
05.	B. Saruka	A2,B	1.6846
06.	S. Thushani	2 A, B	1.6601
07.	A. Vanuji	3 A	1.6110
08.	A. Shiyamala	2 A,B	1.4754
09.	B. Saraniya	A, B,C	1.3177
10.	M. Ajantha	2A, C	1.2981
11.	S. Subajini	3 B	1.2815


Our Expectation of University Entrants - 2010

	<i>Name</i>	<i>Results</i>	<i>Z.Score</i>
01.	K. Janani	3 A	1.8757
02.	S. Sivasorubini	A,2B	1.6870
03.	Y. Saranya	2 A,B	1.6737
04.	A. Tharshana	2 A, B	1.5705
05.	T. Mayuri	A2,B	1.5389
06.	T. Tharsika	A,B,C	1.2706
07.	T. Vithushkarani	2 A,C	1.2265
08.	A. Mathura	A,2B	1.2203
09.	S. Thivya	A, B,C	1.1853
10.	S. Saranya	3B	1.1841

வணிக மாணவர் மன்றம்

2011 நிர்வாக செயலணி

காப்பாளர்	:	திருமதி. க. பேரின்புநாதன் (அதிபர்)
துகணக்காப்பாளர்	:	திருமதி. ல. லிங்கேஸ்வரன் (பிரதி அதிபர்)
பொறுப்பாசிரியர்	:	திருமதி. ம. சிவானந்தநாதன்
தலைவர்	:	செல்வி. கி. பிரவீனா
உபதலைவர்	:	செல்வி. ம. ஜஸ்மினா
செயலாளர்	:	செல்வி. கு. சாளினி
உபசெயலாளர்	:	செல்வி. சி. நர்மதா
பொருளாளர்	:	செல்வி. ஹி. கீர்த்திகா
உபபொருளாளர்	:	செல்வி. தி. சுலக்ஷ்ணா
தெழுசிரியர்	:	செல்வி. ஜ. பானுஜா
உப தெழுசிரியர்	:	செல்வி. சி. சத்தியருபினி
தூசிரிய ஆலோககர்	:	திருமதி. ஹி. அருள்வேல் திருமதி. சு. ஞானசுப்பிரமணியம் திருமதி. கெள. சிவகுமார் திருமதி. சா. சுரேஷ்குமார் திருமதி. சி. சிவகுமார்
மலர்க்குழு	:	செல்வி. வி. சரண்யா செல்வி. பு. சர்மிலா செல்வி. த. வாஹினி செல்வி. ர. உதயனா



வணகிக மாணவர் இன்றியம்



ஒருமொங்கள் (கி.வ.) :

திரு. கமலநாசன், திருமதி யீ.அருள்வேல், திருமதி யீ.வினாகோவன், செல்லி கி. பிரவீணா (கலைஞர்), திருமதி வே.போன்டூஞன் (நடியர்), திருமதி ம.சிவகுமார், திருமதி கி.சிவகுமார், திருமதி கி.நவாரா.ஷாஞா.

நிறமயகள் (கி.வ.) :

செல்லி ப.சுப்ரமிணை, செல்லி ர.உதவனா, செல்லி வி.சுந்தரி, செல்லி கி.வாநிலி, செல்லி சி.கந்தியநுபிலி (உய ஒத்துச்சிரியர்), செல்லி ஜ.யாழை (கூத்துச்சிரியர்), செல்லி ம.செல்லிலா (கூத்துச்சிரியர்), செல்லி ம.வாழை (கூத்துச்சிரியர்), செல்லி கி.வாஞ்சார், செல்லி தி.நாராஞா (கூத்துச்சிரியர்).


சமூகமயரிக்காமோதார் :

திருமதி கௌன. சிவகுமார், திருமதி ஜ.எ.செய்ந்தி, செல்லி தி.சல்லீசனா (உய வாருணாவார்).




வணக்கப்பிரிவு மாணவிகள்





வெர்கள்டக்கட்டு

	பக்கம்
1. குத்தகை ஒலங்கைக் கணக்கிட்டு நியமம்	01-04
2. கணக்கிட்டுப் பார்வையில் சில நவீனங்கள்	05-16
3. நிதிக்கணக்கிட்டில் என்னக்கரு முறையிலான சட்டகம்	17-19
4. இலாப நோக்கமற்ற அமைப்புக்கள்	20-24
5. காசப் பாய்ச்சல் கூற்று	25-28
6. கணக்கிட்டு விகிதம் பகுப்பாய்வு	29-33
7. பசுமை நிறைந்த மொருளாதாரமும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியும் இவை கிடையாத்து நிகழ்வது எப்படி?	34-36
8. தனியுரிமைச் சந்ததக் கோட்பாடு	37-40
9. தேசத்தை கட்டியெழுப்பும் வரி	41-43
10. சர்வதேச நிதி நெருக்கம்	44-45
11. தேசிய வருமானக் கணக்குகளின் பயன்பாடுகளும் வகுப்புகளும்	46-48
12. ஒலங்கை மத்திய வங்கி தீருவாரை வெளியிட்டுள்ள நாணயங்கள் பற்றிய விபரங்கள்	49-52
13. கிராமின் வங்கி	53-56
14. பங்குச் சந்தத	57-59
15. முகாமைத்துவத் திட்டமிடல்	60-62
16. குறுக்கொழுத்து	63-64
17. அங்கீரா வணிகமும் அதன் முக்கியத்துவமும்	65-68
18. கடன் அட்டையின் அறிமுகம் அதன் பயன்பாடுகளும்	69-70
19. முன்னோழி பர்ட்சை வினாக்கள்	72-79
20. கல்விப் பொதுத்தாகரியத்திற் (உயர் தர)ப் பர்ட்சை பண்மும் வங்கியும் (பொருளியல்) கடந்த 6 வருட வினாத்தாள்கள்	80-86
21. வணிகக்கல்வி	87-92



குத்தகை லெங்கைக் கணக்கீட்டு நியமம் 19

திருமதி. மு. அருளவேல
பாது. திரு. சுகாரீ கல்லூரி

அறிமுகம் (Introduction)

வியாபார வணிக அமைப்புக்களின் நிதி யீட்டத்தில் குத்தகை தொடர்பான பங்கு மிக முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் குத்தகை தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறு கைக் கொள்ளப்படுகின்றது, கணக்கீட்டுத் தீர்வுகள் எவ்வாறு முன்வைக்கப்படுத்துவது என்பதை இலங்கைக் கணக்கீட்டு நியமம் 19 - குத்தகை வரையறுக்கின்றது.

நோக்கம் (Objective)

இக் கணக்கியல் நியமத்தின் நோக்கம் குத்தகையாளனுக்கும் (Lessor) குத்தகை வழங்குவோனுக்கும் (Lessee) குத்தகை தொடர்பாக பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கையையும் வெளிப்படுத்தல்களையும் வழங்குவதாகும்.

ஷ்கீ (Scope)

இந்நியமம் பின்வருவன தவிர்ந்த எல்லா குத்தகைகளுக்குமான கணக்கீட்டுக்குப் பிரயோகிக்கப்படல் வேண்டும்.

- கனிப்பொருட்கள், எண்ணெய், இயற்கை வாயு என்பனவற்றுக்கும், அவற்றையொத்த மீள் உருவாக்கம் செய்ய முடியாத வளங்கள் தொடர்பானதுமான குத்தகைகள்.
- சலனப்படப்பிலிம்கள், வீடியோ பதிவுகள், நாடகங்கள், கையெழுத்துப் பிரதிகள், வியாபாரக்குறி, ஆக்கவுரிமை போன்றவற்றுக்கான அனுமதி தொடர்பான உடன்படிக்கைகள்.

குத்தகை

ஒரு குத்தகை (Lease) குத்தகையாளன் ஒரு கொடுப்பனவு அல்லது ஒரு தொடரான கொடுப்பன வுக்குப் பிரதிபலனாக ஒரு சொத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையை இனங்கப்பட்ட ஒரு காலப்பகுதிக்கு குத்தகை வழங்குவோனுக்கு, வழங்குவதற்கான ஒரு உடன்படிக்கையை குத்தகை எனலாம்.

உதாரணம்: வஸ்கா நிறுவனம் ரூபா 100000 பெறுமதியான இயந்திரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்தது. இவ் இயந்திரம் 05 வருட கால ஆயுடன கொண்டது. ஆனால் நிறுவனம் போதிய நிதி வசதியினை தற் பொழுது கொண் டு இருக்கவில்லை

இச் சந்தர்ப்பம் தொடர்பில் நிறுவனம் கொள்வனவு தொடர்பில் இரண்டு மாற்றுவழிகளை கொண்டுள்ளது.

மாற்றுவழி 1

ரூபா 100000 வஸ்கியில் கடனாக பெற்று அச் சொத்தினை கொள்வனவு செய்ய முடியும். ஆனால் நிறுவனம் அக் கடன் தொடர்பில் வடியினை செலுத்த வேண்டும்.

மாற்றுவழி 2

வங்கியின் குத்தகை பகுதி ஊடாக குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்து மாதந்த குத்தகை பணத்தை செலுத்த முடியும் குத்தகையின் வளக்கள்

- நிதிக் குத்தகை
- செயற்பாட்டு குத்தகை

நிதிக் குத்தகை (Finance Lease)

யாதேனும் சொத்தொன்றின் உரிமையின் அடிப்படையில் உருவாகும் இடர், அனுகலாங்கள் என்பவற்றில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய பெறுமானமொன்றினை குத்தகை ஒப்பந்த ஆரம்பத்தின்போது குத்தகை விற்பனையாளரிடமிருந்து குத்தகைக் கொள்வனவாளருக்கு மாற்றப்படுமாயின் அது நிதிக் குத்தகை என்றழைக்கப்படும்.

உதாரணம்

Quick Finance Ltd. நிறுவனம் ரூபா 2 மில்லியன் பெறுமதியான இயந்திரத்தை நிதி குத்தகை அடிப்படையில் 1-4-2009 இல் வழங்கியது. இக் குத்தகையானது நான்கு சம தவணை அடிப்படையில் ஒவான்றும் ரூபா 772578 ஆக செலுத்தப்படல் வேண்டும்.

31 மார்ச்	நிதி செலவு
2009	400000
2010	325484
2011	236066
2012	128762

இச் சந்தர்ப்பம் தொடர்பில் 2009 ஆண்டுக் கான நிதிகவற்றுக்களை தயாரிக்கின்ற பொழுது பின்வருமாறு பதிவுகளை அமைத்து கொள்ள வேண்டும்.

இயந்திர பெறுமதி	2000000
குத்தகை பெறுமதி	3090312(772578*4)
குத்தகை செலவு (வட்டி)	1090312

2009 ஆம் முடிவடைந்த ஆண்டின் இலாப நட்டக் கணக்கில் நிதி செலவாக 400000 காட்டப்படல் வேண்டும்.

2009 ஆம் ஆண்டின் ஜந்தொகையில்.....

ନେଣ୍ଟ କୁଳ କ୍ଷତରୀ

குக்குகைகடன் 145156

குத்தகை வட்டி 364828 1180328

குறுங்கால கடன்

குத்தகை கடன்	772578
குத்தகை வட்டி	325484
	447094

ஒரு நிதிக்குத்தகையானது அழிப்படையில் ஒரு சொத்தைப் பயன்படுத்துவதற்கான (நிதியின் முழுத்தொகையையும் ஒரே தடவையில் செலுத்துவதற்குப் பதிலாக, சொத்தின் ஆயுட்காலத்தில் பிரித்துக் கொடுப்பதற்குச் சமமானது) நிதியினை வழங்குவதாக அமையும்.

இலங்கை கணக்கீட்டு நியமம் 19 ற்குமைய ஒரு குத்தகை தொடர்பாக பின்வரு வனவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை காண ப்படுமாயின் அது நிதிக் குத்தகையாகும்.

- சொத்தின் உரிமை குத்தகைக் காலமுடிவில் குத்தகை வழங்குவோனுக்கு மாற்றம் செய்யப்படும். (வாடகைக் கொள்வனவில் உள்ளது போல)
 - தெரிவினை நடைமுறைப்படுத்துவதற்குரிய வேளை, குத்தகை வழங்குவோன், எதிர்பார் க்கப்படும் சொத்தின் நியாயமான பெறும் தியை விட குறைந்த வில்லக்கு சொத்தகை கொள்வனவு செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
 - உரிமை மாற்றப்படாத சுந்தரப்பத்திலும் கூட, குத்தகைக்காலம் சொத்தின் யயன்தரும் ஆயு ட்காலத்தில் பெரும் பகுதியைக் கொண்டிருக்கும்.
 - குத்தகையின் தொடக்கத்தில், ஆகக்குறைந்த குத்தகைக் கொடுப்பனவுகளின் இன்றைய பெறுமதி (Present Value) ஆகக்குறைந்தது சொத்தின் நியாயமான பெறுமதியின் கணிசமான பகுதியைக் கொண்டிருக்கும்.

உதாரணம்: பாலன் நிறுவனம் 01.04.2010 இல் குத்தகை அடிப்படையில் ஒரு இயந்திரத்தைக் கொள்வனவு செய்தது. குத்தகை உடன்படிக்கையின்படி உடன்படிக்கை செய்யப்படும் திகதியில் ரூபா 150,000 உம் மிகுதி 5 ஆண்டுத் தவணைக் கட்டணங்களில் ரூபா 328,127 வீதமும் செலுத்துதல் வேண்டும். ஆண்டுவடிடி 15% சொத்தின் நியாயமான பெறுமதி ரூபா 1,250,000

5. குத்தகைக்கு எடுக்கப்படும் சொத்துக்கள் விசேட தன்மை கொண்டவை. பெறியளவில் மாற்றங்கள் செய்யாமலே குத்தகை வழங்கு வோன் அதனைப் பயன்படுத்த முடியும்.
6. குத்தகை வழங்குவோன் குத்தகை உடன்படிக்கையை ரத்துச் செய்தால், அது தொடர்பாக குத்தகையாளனுக்கு ஏற்படும் நட்டத்தை குத்தகை வழங்குவோன் பொறுப்பேற்க வேண்டும்.
7. நியாயமான பெறுமதியில் ஏற்படும் தளம்பல்கள் காரணமாக மிகை அல்லது நட்டம் குத்தகை வழங்குவோனுக்கே சேரும்.
8. குத்தகை வழங்குவோன், குத்தகையை இரண்டாவது காலத்துக்கும் சந்தை வாடகையைவிட கணிசமானாளவில் குறைந்த வாடகையில் நீடிக்கும் உரிமையைக் கொண்டிருப்பார்.

செயற்பாட்டுக் குத்தகை (Operating Lease)

நிதியல்லாத அனைத்துக் குத்தகைகளும் செயற்பாட்டு குத்தகைகள் எனப்படும். இது ஒரு வாடகைக் குத்தகைக்குச் சமனாகும்.

காணிக்கட்டாங்கள் மீதான குத்தகை

காணிக்கட்டாங்கள் பொதுவாக ஒன்று சேர்ந்த தாகவே குத்தகைக்கு வழங்கப்படுகின்றன. எனினும் நியமத்தின்படி இரண்டும் தனித்தனியாகவே நோக்கப்படல் வேண்டும்.

காணி பொதுவாக செயற்பாட்டுக் குத்தகையாகக் கணிக்கப்படல் வேண்டும். குத்தகைக் கால முடிவில் உரிமை குத்தகையாளனுக்கு மாற்றப்படாத சந்தர்ப்பங்களில், கட்டாங்கள் நிதிக்குத்தகையாகவோ அல்லது செயற்பாட்டுக் குத்தகையாகவோ குத்தகை ஒப்பந்தத்தின் தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படலாம். காணிக்கட்டாங்களின் நியாயமான பெறுமதியின் விகிதாசாரத்துக்கு ஏற்ப ஆகக் குறைந்த குத்தகைக் கட்டணங்கள் அவற்றுக்கிடையில் ஒதுக்கப்படலாம்.

கணக்கீட்டுப் பதிவுகள்

சொத்து அதன் நியாயமான பெறுமதியில் அங்கிகிக்கப்பட வேண்டும். எனினும் ஆகக்குறைந்த

குத்தகை கொடுப்பனவுகளில் இன்றைய பெறுமதி நியமான பெறுமதியை விட குறைவாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அப் பெறுமதியையே காட்ட வேண்டும். கணக்கீட்டுப் பதிவு என்கின்ற பொழுது குத்தகை வழங்குவோன் புத்தகங்களில் அவ்பதிவுகள் எவ்வாறு இடம்பெறும் என்பதையும் பின்வரும் இரட்டை பதிவு முறையில் காட்டலாம்

குத்தகை வழங்குவோன் புத்தகங்களில்

1. சொத்துக்களை புத்தகங்களில் தீர்க்கிறார்த்துவ் சொத்துக்கணக்கு வரவு குத்தகையாளன் கணக்கு செலவு
 2. சூரம்ப வெப்பு செலுத்துதல் குத்தகையாளன் கணக்கு வரவு வங்கி கணக்கு செலவு
 3. மொத்த வட்டி (பிற்போடப்பட்ட வட்டியாக கொள்ளப் படும்) பிற்போடப்பட்ட வட்டி கணக்கு வரவு குத்தகையாளன் கணக்கு செலவு
 4. துவணக்கட்டணம் செலுத்துதல் குத்தகையாளன் கணக்கு வரவு வங்கி கணக்கு செலவு
 5. காலப்பதிவுக்குரிய வட்டி குத்தகை வட்டிக் கணக்கு வரவு பிற்போடப்பட்ட வட்டி கணக்கு செலவு
- குத்தகையாளன் புத்தகங்களில்**
1. குத்தகை வழங்கும் பொழுது குத்தகை முதல்டுக்கணக்கு வரவு சொத்துக்கணக்கு செலவு உழைக்கப்பாத வருமானக் கணக்கு செலவு
 2. வெப்புப் பணமும் வருமானமும் பெறுதல் வங்கிக் கணக்கு வரவு குத்தகை முதல்டுக்கணக்கு செலவு

3. காலப்பகுதிக்கான வட்டி வருமானம்
உழைக்கப்படாத வருமானங்க்
கணக்கு வரவு
இலாபநட்டக் கணக்கு செலவு

வெளிநீங்காட்டல்கள் — நிதிக்குத்துறைக்கள் துத்துறை வழங்குவோன் புத்துக்காஸ்களில்:

- a) மொத்த முதலீடுகளின் கூட்டுத்தொகைக்கும் ஜந்தொகைத் திகதியிலுள்ளபடியான ஆகக் குறைந்த குத்தகைத் தவணைக் கட்டணங்களின் இன்றைய பெறுமதிக்குமிடையிலான ஒப்பீடு, மேலும் குத்தகை தொடர்பான மொத்த முதலீடுக்கும் பெறப்பட வேண்டிய ஆகக் குறைந்த குத்தகைத் தவணைக் கட்டணங்களுக்குமிடையிலான பகுப்பாய்வுகள் வேண்டும்.

- 1) ஒரு வருடத்துக்கு மேற்பாதது.
 - 2) ஒரு வருடத்துக்கு மேற்பட்டதும் 5 வருடங்களுக்கு குறைவானதும்.
 - 3) 5 வருடங்களுக்கு மேற்பட்டது.

- b) உழைக்கப்படாத நிதிவருமானம்.

- c) குத்தகையாளனின் வருமானத்துக்கு அட்டு ருவான் உறுதிப்படுத்தப்படாத மேலதிக வருமானம்.

- d) பெறப்படவேண்டிய ஆகக்குறைந்த குத்தகைக் கொடுப்பனவுகள் தொடர்பான மொத்த ஏற்பாடு.

- e) குத்தகையாளனின் கணிசமான குத்தகை நிகழ்ச்சி நிரல் தொடர்பான பொதுவான விவாணம்.

விவரிக்காட்டல்கள் — செயற்பாட்டுக் குத்துகை குத்துகை யான் புத்தகங்களில்:

குத்தகையாளன் புத்தகங்களில் பெற்ற தவணைக் கட்டணங்கள் வருமானமாகக் காட்டப்படும்.

குத்தகைக்கு வழங்கப்பட்ட சொத்துக்கள், குத்தகையாளின் சொத்துக்களாகவே கருதப்பட்டு ஏனைய சொத்துக்களுடன் சேர்த்து கணக்கி டப்படும்.

குத்தகையாளன் ஓவ்வொருவகையான சொத் துக்களுக்கும் முற்கொண்டு செல்லும் தொகை திரண்ட தேய்வ, திரண்ட பெறுமதிக்குறைவு நட்டம் என்பவர்களைக் காட்ட வேண்டும்.

- அ) 1) காலப்பகுதிக்காக வருமானத்தில் அடையாளம் காணப்பட்ட தேவீவு
 2) காலப்பகுதிக்காக வருமானத்தில் அடையாளம் காணப்பட்ட பெறுமதிக் குறைவு நட்டம்.
 3) காலப்பகுதிக்காக வருமானத்தில் அடையாளம் காணப்பட்ட பதிவு செய்யப்படும் பெறுமதிக்குறைவு நட்டம்.

ஆ) பின்வரும் ஒவ்வொரு காலப்பகுதிக்கும், ரத்துச் செய்யப்பட முடியாத செயற்பாட்டுக் குத்தகைகள் தொடர்பான எந்ர்கால ஆகக் குறைந்த குத்தகைக் கொடுப்பனவுகள்.

 - 1) ஒரு வருடத்துக்கு மேற்பாடத்து.
 - 2) ஒரு வருடத்துக்கு மேற்பட்டதும் 5 வருடங்களுக்கு குறைவானதும்.
 - 3) 5 வருடங்களுக்கு மேற்பட்டது.

இ) வருமானத்தில் அடையாளம் காணப்பட்ட நிகும்க்கக்க வருமானம்.

இன்னைய தள முகவரி ஒன்றில் Com என நிறைவட்டகிறது இதன் விரிவாக்கம் யாது? Commercial Organizations Business

ஒரே மட்டத்தில் வொழில் புறியும் உன்னியர் கலந்துறையாடி தீர்மானம் எடுக்கும் முறை எவ்வளவு அமைக்கப்படும்?

விங்கி முறை (Rings System)

கணக்கீட்டுப் பார்வையில் சில நவீனங்கள்

D.Sam

“மாற்றும் என்ற சொல்லத் தவிர அனைத்தும் மாறும்” என்ற கூற்றுக்கமைய கொடுக்கல் வாங்கல்களும் அடிக்கடி பல மாற்றங்களுக்கு உட்பட்டே வந்துள்ளன. அதற்கமைய தற்கால தகவல் தொழில்நுட்பத்துடன் கிணைந்த உலகமயமாக்கலில் நாம் போட்டிபோட வேண்டுமாயின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான மாற்றங்களையும் அவை தொடர்பான கணக்கீட்டுப் பதிவுகளையும் அறிந்திருத்தலும் பயன்படுத்துதலும் அவசியமாகிறது. இதற்கமைவாக சில முக்கிய விடயங்களையும் அதற்கான கணக்கீட்டுப் பதிவுகளும் இங்கு முன்வைக்கப்படுகின்றன.

(j) காசுக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் தவறுகள்

இயலுமானவரை காசுக் கொடுக்கல் வாங்கல்களில் தவறுகள் மோசதிள் ஏற்படாது பார்க்க வேண்டும் என்பது கணக்கீட்டு வாதமாக இருப்பினும் சில வேளைகளில் காச குறைவாகப் பெறுவதும் காச மிகையாகக் கொடுப்பதும் நிறுவனங்களில் நடப்பதுண்டு இதற்கு நிர்வாக ரீதியாக குறிப்பிட்ட ஊழியருக்கு நடவடிக்கையெடுப்பது ஒரு புறம் நடந்தாலும் கணக்கீட்டில் இதை எவ்வாறு பதிவு செய்வது என்பதே இங்கு கவனிக்கப்படுகின்றது.

காசுக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் தவறுகளுக்கான திரட்டைப்பதிவு

விற்பனையாலோ அன்றிக் கடன்படிடாராலோ காசு குறைவாகக் கிடைக்கப்பெற்றால்

காசு குறைவு மிகைக்க் க/கு வரவு

x

விற்பனைக் க/கு /கடன்பட்டோர் க/கு செலவு

x

கொள்வனவிற்கோ அன்றிக் கடன்கொடுத்திருக்கோ காசு அதிகமாகச் செலுத்தப்பட்டால்

கொள்வனவுக் க/கு /கடன்கொடுக்கோர் க/கு வரவு

x

காசுக் குறைவுமிகைக்க/கு செலவு

x

நிதிக் கவற்றுக்கள் தயாரிக்கும்போது காசு குறைவு மிகைக் க/கு வரவு மீதியாயின் சில்லறைச் செலவுடனும் செலவுமீதியாயின் ஏனைய வருமானத்துடனும் சேர்க்கப்பட்டு வருமானக் கவற்றிக்கு மாற்றப்படும்.

(2) இலத்திரனியல் நிதி மாற்று முறை அல்லது விற்பனை செய்யும் சந்தர்ப்பத்தில் இலத்திரனியல் பண ஒப்படைப்பு முறை [Electronic Funds Transfer at Point of Sale (EFTPOS)]

விற்பனையோ அன்றி கொள்வனவோ நடைபெற்ற உடன் நிதி ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து மற்றவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும் ஓர் இலத்திரனியல் பண முறை இலத்திரனியல் நிதிமாற்ற முறையாகும்.

இதற்கு அனேகமாக பின்வரும் அட்டைகள் பயன்படுத்தப்படும்.

- (a) கடன்டை
- (b) வங்கியட்டை
- (c) வரவட்டை

(a) கடன்டை (Credit - card)

பொருட்களையும், சேவைகளையும் கடனுக்குக் கொள்வனவு செய்வதற்கு கடன் வழங்கும் நிறுவனத் தால் விரியோகிக்கப்படும் ஓர் பிளாஸ்ரிக் அட்டை கடன்டையாகும்.

கடன்டையடின் தொடர்பான தரப்பினர்

- (i) நுகர்வோர்
- ii) விற்பனையாளர்
- (iii) கடன்டைச் சங்கம்

கடன்டையின் அலுகூலங்கள்

- (i) வசதியானது.
- (ii) கடன் எல்லைவரை கொள்வனவு.
- (iii) செலவுகளைத் தீப்பட்டு கிடைக்கும்.
- (iv) உலகம் முழுவதும் பாவிக்க முடிதல்.
- (v) வசதிக்கேற்பகடன் எல்லை.
- (vi) பகுதியாக கடன் செலுத்துதல்.
- (vii) பல சலுகைகள் கிடைத்தல்.

கடன்டையின் பிரதிகூலங்கள்

- (i) கொள்வனவு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது கட்டணம் செலுத்த நேரிடல்.
- (ii) கடன் எல்லைக்கு மேல் கொள்வனவு செய்யமுடியாமை.
- (iii) கொள்வனவாளர் கடனாளியாகின்றனர்.
- (iv) தேவையற்ற பொருட்களையும் கொள்வனவு செய்யும் நிலையேற்படுதல்.

கடன்டை நடவடிக்கைகளுக்கு கிரட்டைப்பதில்

விற்பனை

கடன்டை வழங்கிய நிறுவனங்க் க/கு வரவு

X

விற்பனைக் க/கு செலவு

X

காசப் பெறுகை

வங்கிக் க/கு வரவு

X

கடன்டைக் கழிவுக் க/கு வரவு

X

கடன்டை வழங்கிய நிறுவனங்க் க/கு செலவு

X

கொள்வனவு

கொள்வனவுக் க/கு வரவு

X

கடனாட்டை வழங்கிய நிறுவனங்கள்/கு செலவு

x

କାର୍ତ୍ତିକ ଶେଷୁତନୁଯକ

கடன்டை வழங்கிய நிறுவனக் கு/கு வரவு

X

வங்கிக் க/கு செலவு

x

(b) വാങ്കിയാർക്ക് (Bank card)

பொருட்களையும், சேவைகளையும் கடனுக்குக் கொள்வனவு செய்வதற்கு வங்கியால் கடன் வழங்கும் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு விநியோகிக்கப்படும் ஓர் பிளாஸ்ரிக் அட்டை வங்கியட்டையாகும்.

வங்கியட்டையுடன் தொடர்பான தூப்பினர்

- (i) நூகர்வோர்
 - (ii) பிறப்பிக்கும் வங்கி
 - (iii) விற்பனையாளர்
 - (iv) கடன்டைச் சங்கம்

வங்கியட்டையின் அனுகூலங்கள்

- (i) வசதியானது
 - (ii) கடன் எல்லைவரை கொள்வதுவு
 - (iii) செலவுகளைத் தீர்ப்பது இலகு
 - (iv) உலகம் முழுவதும் பாவிக்க முடிதல்
 - (v) வசதிக்கேற்பகடன் எல்லை
 - (vi) பகுதியாக கடன் சலுக்குதல்
 - (vii) பல சலுகைகள் கிடைத்தல்
 - (viii) பணமும் பெற முடிதல்

வங்கியட்டையின் பிரதிகூலங்கள்

- (i) கொள்வனவுக்குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது கட்டணம் செலுத்த நேரிதல்
 - (ii) கடன் எல்லைக்குமேல் கொள்வனவு செய்யமுடியாமை.
 - (iii) கொள்வனவாளர் கடனளியாகின்றார்.
 - (iv) கேவையற்ற பொருள்களையம் கொள்வனவுசெய்யற் றிலையேற்படுதல்

வாங்கியட்டை நடவடிக்கைகளுக்கு தீர்மைப்படில்

ബിൽഡിംഗ്

வாந்திக்ட/த வாவு

x

து ணா் ளாத்துவிலக்கு/குவாவு

x

விற்கணக்கு/கட்டுப்பாவு

x

கொள்வனவு

கொள்வனவுக் க/கு வரவு

X

அட்டை வழங்கிய நிறுவனக் க/கு செலவு

X

காசுச் செலுத்துமக

அட்டை வழங்கிய நிறுவனக் க/கு வரவு

X

வங்கிக் க/கு செலவு

X

(C) வரவட்டை (Debit card)

பொருட்களையும், சேவைகளையும் கடனுக்குக் கொள்வனவு செய்வதற்கு வங்கியால் விரியோகிக் கப்படும் ஓர் பிளாஸ்ரிக் அட்டை வரவட்டையாகும்.

இது அதிகம் காசோலைக் கொள்வனவுக்குப் பொருந்துவதால் இவ்வட்டைக்கு காசோலையட்டை (Cheque card) என்ற பெயரும் உண்டு.

வரவட்டையுடன் தொடரபான தரப்பினர்

- (i) நுகர்வோர்
- (ii) பிறப்பிக்கும் வங்கி
- (iii) விற்பனையாளர்

வரவட்டையின் ஆனூலங்கள்

- (i) வசதியானது
- (ii) வங்கியிலுள்ள பணம் வரை கொள்வனவு
- (iii) செலவுகளைத் தீர்ப்பது கிலகு
- (iv) உலகம் முழுவதும் பாவிக்க முடிதல்
- (v) பல சலுகைகள் கிடைத்தல்
- (vi) பணமும் பெற முடிதல்

வரவட்டையின் பிரதிகூலங்கள்

- (i) கொள்வனவு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது கட்டணம் செலுத்த நேரிடும்.
- (ii) வங்கியிலுள்ள காசுவரையே கொள்வனவு மேற்கொள்ள முடிதல்.
- (iii) அட்டை இலக்கத்தைக் களவுசெய்து வேறுநபர் பயன்படுத்தும் ஆபத்துண்டு.
- (iv) தேவையற்ற பொருட்களையும் கொள்வனவுசெய்யும் நிலையேற்படுதல்
- (v) கடன்டையுடன் ஒப்பிடுமிடத்து வியாபாரிநுகர்வோரில் அதிக மதிப்பு கொண்டிருக்கமாட்டார்.

‘வரவட்டை நடவடிக்கைகளுக்கு திரட்டைப்பதிவு

விற்பனை

வங்கிக் க/கு வரவு

X

விற்பனைக் க/கு செலவு

X

கொள்வனவு

கொள்வனவுக் க/கு வரவு

X

வங்கிக் க/கு செலவு

X

(3) பெறுமதி சீர் வரி அல்லது பெறுமதி கூட்டப்பட்ட வரி அல்லது சீர் பெறுமதி வரி [(Value Added Tax)VAT] பொருட்கள், சேவைகளின் உற்பத்தி விநியோகத் தொடரில் ஒவ்வொரு நிலையிலும் அவற்றின் சேர்க்கப்பட்ட பெறுமதி மீது விதிக்கப்படும் வரி பெறுமதி சீர் வரியாகும்.
இதன் நியம வீதம் 12% ஆகும்.

பெறுமதி சீர் வரியுடன் தொடர்பான தூப்பினர்

- i) உற்பத்தியாளர்
 - ii) விற்பனையாளர்
 - iii) நுகர்வோர்
 - iv) உள்நாட்டு இறைவரித் தினணக்களம்

பெறுமதி சீர்.வாயின் அனுகூலங்கள்

- (i) கூட்டப்பட்ட பெறுமதித்துக் கிடிக்கப்படுவதால் மொத்த விற்பனை வரியில் உள்ள வரி குவிப்புத் தன்மை (Cascading Effect) தவிர்க்கப்படுகிறது.
 - (ii) ஒரு பொருள் மீண்டும் மீண்டும் வரிக்குப்படுவதுதலிக்கப்படுவதுடன் இரப்பிடப் பாரிந்திக்கப்படுகிறது.
 - (iii) இவ்வரி நூகர்வோரையே சென்றுமைவதால் உற்புத்தியாளர், விற்பனையாளர் உள்குவிக்கப்படுகின்றனர்.
 - (iv) இவ்வரியில் வரி புலப்படுத்தன்மை (Transparency) காணப்படுகிறது.
 - (v) இவ்வரியில் மோசாக்டிள் மேற்கொள்வது கடினம்.
 - (vi) இவ்வரிமுறை நிறுவனங்கள் சீராக கணக்கு வைக்கும் முறையை உள்குவிக்கிறது.

பெறுமதி சீர் வாயின் பிரதிகூலங்கள்

- (i) சிறிய வணிகங்கள் இதற்கென கணக்காளரிடம் செல்லும்போது செலவுகள் அதிகரிக்கின்றன.
 - (ii) செலவுகளைக் குறைக்க இது தொடர்பான விடயங்களை நிறுவன உரிமையாளர்களே கைக்கொள்வதால் வழக்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் வரிக் கணிப்பீடில் சிக்கல்கள் ஏற்படலாம்.
 - (iii) இவ்வரி சில பொருட்கள், சேவைகளுக்கு அறவிடப்படுவதில்லை அத்துடன் சில பொருட்கள், சேவைகளுக்கு வேறுபட்ட வீதத்தில் அறவிடப்படுகிறது. இவ்வாறான நிலைமைகள் இருப்பதால் நிறுவனங்களுக்கு சிக்கலானதாக அமையும்.

பெறுமதி சீர் வரிக்கமைய நூட்டைப்பதில்

വിർബന്നൻ

கடன்பட்டோ் க/கு வரவு

X

விற்பனைக் க/கு செலவு

x

VATகு/கு செலவு

X

உட்திரும்பல்	
உட்திரும்பல் க/கு வரவு	X
VAT க/கு வரவு	X
கடன்பட்டோர் க/கு செலவு	X

கொள்வனவு	
கொள்வனவுக் க/கு வரவு	X
VATக/கு வரவு	X
கடன்கொடுத்தோர்க்/கு செலவு	X

வெளித்திரும்பல்	
கடன்காடுத்தோர் க/கு வரவு	X
வெளித்திரும்பல்க/கு செலவு	X
VATக/கு செலவு	X

(4) தேசத்தைக் கட்டியறுப்புவதற்கான வரி [(Nation Building Tax) NBT]

பொருட்கள், சேவைகளின் இறக்குமதி, உற்பத்தி விநியோகத் தொடரில் விதிக்கப்படும் வரி தேசத்தைக் கட்டியிருப்புவதற்கான வரியாகும்.

இது 3% ஆகும்.

தேசுத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரியிடன் தொடர்பான தரப்பினர்

- இறக்குமதியாளர்
- உற்பத்தியாளர்
- விற்பனையாளர்
- நுகர்வோர்
- உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

தொக்கத்தைக் கட்டியறுப்புவதற்கான வரிக்கமைய இரட்டைப்பதிவு
விற்பனை

கடன்ப்போர் க/கு வரவு	X
விற்பனைக் க/கு செலவு	
NBTக/கு செலவு	

உட்திரும்பக்	
உட்திரும்பல் க/கு வரவு	X
NBTக/கு வரவு	X
கடன்ப்போர் க/கு செலவு	X

கொள்வனவு	
கொள்வனவுக் க/கு வரவு	X
NBTக/கு வரவு	X

வெளித்திரும்பல்

கடன்காடுத்தோர் க/கு வரவு	X
வெளித்திரும்பல்க/கு செலவு	X
NBTக/கு செலவு	X

(5) அறவிடமுடியாக்கன் ஏற்பாட்டு முறை

கடன்ப்டோர் தொகையில் குறிப்பிட்ட தொகை கிடைப்பது சந்தேகத்திற்கு இடமானதென கருதி அதற்கென முன்கூட்டியே பதிவுகள் மேற்கொள்ளும் முறை அறவிடமுடியாக்கடன் ஏற்பாட்டு முறையாகும்.

அறவிடமுடியாக்கடன் ஏற்பாட்டு முறையின்படி தீர்க்கைப்பதிவு

ଜ୍ୟୋତିଶ୍ରୀ ପାଣୀ ଉନ୍ନତିକାଳ

அறவிடமுடியாக்கடன் செலவுக் க/ரு வரவு X
ஜயக்கடன் ஏற்பாட்டுக் க/ரு செலவு X

அறவிடமுடியாக்கடன்

ஜியக்கடன் ஏற்பாட்டுக் க/கு வரவு X
கடன்ப்பட்டோர் க/கு செலவு X

(6) தொடர்சியாக திருப்பெறுக்கும் முறை (Periodic inventory system)

கையிலுள்ள இருப்பையும், விற்றசுரக்கின் கிரயத்தையும் தரவுகளுடன் தரும் தொடரான கையிருப்பிற்கான கணக்கெடுப்பு முறை தொப்பர்ச்சியாக இருப்பெடுக்கும் முறையாகும்.

தொடர்ச்சியாக திருப்பெருக்கும் முறையின்படி தீர்ட்டைப் பதிவு

கொள்வனவு

இருப்புக் க/கு வரவு	X
கடன்கொடுத்தோர்க்/கு செலவு	X

கொண்டுவரும் செலவு

கொண்டுவரும் செலவுக் க/கு வரவு	X
காசுக் க/கு செலவு	X

വിർഖന

വിർമ്മകൻ വിയല

கடன்பட்டோர் க/கு வரவு X
விர்ப்பனைக் க/கு செலவு X

കൊൺവില്ല

விற்ற சுரக்கின் கிரயக் க/கு வரவு X
இருப்புக் க/கு செலவு X

வெளிநுதிரும்பல்	
கடன்கொடுத்தோர் க/கு வரவு	X
இருப்புக் க/கு செலவு	X
உட்திரும்பல்	
விற்பனை விலை	
உட்திரும்பல் க/கு வரவு	X
கடன்பட்டோர் க/கு செலவு	X
கொள்விலை	
இருப்புக் க/கு வரவு	X
விற்ற சரக்கின் கிரயக் க/கு செலவு	X
பொருட்கள் அழிதல் / பற்றுதல்	
அழிவு/பற்றுக் க/கு வரவு	X
இருப்புக் க/கு செலவு	X

(7) நவீன ஜந்தூகக (Modern balance sheet)

நவீன் கிடை ஜந்தொகையின்பாடு இடப்பக்கம் சொத்துக்களும் வலப்பக்கம் நிதியிடலும் இடப்படுகின்றது. அது மட்டுமல்ல திரவத்தன்மை அதிகமானதிலிருந்து இவ் ஜந்தொகை ஆரம்பமாகும். இதற்கான காரணங்களாக பின்வருவன முன்வைக்கப்படுகின்றன.

- (i) கணக்கீட்டுச் சமன்பாட்டில் இடப்பக்கத்தில் சொத்துக்களும் வலப் பக்கத்தில் நிதியிடலும் இடப்படுவது.
 - (ii) நிதிக் கவற்றுக்கள் அனைத்தும் ஒத்த தன்மையைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதால். (அதாவது இடப்பக்க கணக்கு மீதிகள் நிதிக் கவற்றுக்களில் இடப்பக்கமும், வலப்பக்க கணக்கு மீதிகள் நிதிக் கவற்றுக்களில் வலப்பக்கமும் இடப்படுவது)
 - (iii) சர்வதேச கணக்கீட்டு நியமம் [International Accounting Standard (IAS)], சர்வதேச நிதி அறிக்கையிடும் நியமம் [International Financial Reporting Standards (IFRS)] ஆகியவற்றிக்கு இசைந்து போவது.

இவ் ஜந்தூகைக்கு ஆதாரமாக ஜக்கிய அமெரிக்காவில் 32 வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஜந்தூகை கீழ்க்கண்டுள்ளது.

Terra Corporation Balance Sheet July 31, 19	
Assets	Liabilities & Stockholders' Equity
Cash	\$24,000
Accounts receivable	48,000
Land	7,200
Building	12,000
Office equipment	1,200
	\$92,400
Less allowance for depreciation	(1,200)
Land	7,200
Building	12,000
Office equipment	1,200
	\$92,400
Less accumulated depreciation	(1,200)
Capital stock	\$ 60,000
Retained earnings	8,400
	\$92,400

(8) கணக்கீட்டு நியமங்கள் (Accounting Standard)

எல்லா நிறுவனத்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஓர் சட்ட அதிகாரம் உள்ள கணக்கீட்டு நிறுவனத்தால் வெளியிடப்படும் பொதுவான கணக்கீட்டுக் கொள்கைகள் கணக்கீட்டு நியமங்களாகும்.

එම: සර්වතොස්ක කணකක්ටු නියමය [International Accounting Standard (IAS)], සර්වතොස නිති අනික්ෂකයිටුම නියමස්කள [International Financial Reporting Standards (IFRS)] අමෙරිකකන් කණකක්ටු නියමය [American Accounting Standard (AAS)], අඩවීලෝගියන් කණකක්ටු නියමය [Australian Accounting Standard (AAS)], ඇංග්ලියාන්තුක කණකක්ටු නියමය, [Statements of Standard Accounting Practice (SSAP)], ජ්‍රීලන්කා නිති අනික්ෂකයිටුම නියමස්කൾ [Sri Lanka Financial Reporting Standards (SLFRS)], ජ්‍රීලන්කා කණකක්ටු නියමස්කൾ.

ஸ்ரீலங்கா கணக்கீட்டு நியமனங்களின் மாற்றங்கள்

ශ්‍රීලංකා කණක්කේදු නියමන්කள் [Sri Lanka Accounting Standards(SLAS)]

தற்போது இந் நியமங்கள் பின்வரும் பெயர்களில் இரண்டாக வகுக்கப்பட்டுள்ளது

- (i) ම්‍රීලංකා කணාක්ස්ට්‍රු නියමන්කள් [Sri Lanka Accounting Standards(LKAS)]
 - (ii) ම්‍රීලංකා නිති අරුක්කයිමේ නියමන්කൾ [Sri Lanka Financial Reporting Standards (SLFRS)]

ஸ்ரீலங்கா தணக்கீட்டு நியமனங்கள் (LKAS)

ஸ்ரீலங்காவில் உள்ள ஒரே தன்மையிலான நிறுவனங்கள் ஒரே கொள்கையைப் பின்பற்றி கணக்கிட்டை மேற்கொள்ள ஸ்ரீலங்காப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவனத்தால் வெளியிடப்படும் கொள்கைகள் ஸ்ரீலங்கா கணக்கீட்டு நியமனங்களாகும்.

இந்நியமங்கள் 2012.01.01 இலிருந்து நீதைமுறைக்கு வருகின்றது. அதுவரை அதாவது, 2011.12.31 வரை முனிலஸ்கா கணக்கீட்டு நியமங்கள் (SLAS) பின்பற்றப்படும்.

ஸ்ரீலாங்கா நிதி அறிக்கையிடும் நியமங்கள் (SLFRS)

ஸ்ரீலங்காவில் உள்ள ஒரே தன்மையிலான நிறுவனங்கள் ஒரே கொள்கையைப் பின்பற்றி கணக்கீட்டை மேற்கொண்டு அதைச் சர்வதேசத்திலுள்ள அதையாத்த நிறுவனத்துடன் ஒப்பீடு செய்வதற்காக ஸ்ரீலங்காப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவனத்தால் வெளியிடப்படும் கொள்கைகள் ஸ்ரீலங்கா நிதி அறிக்கையிடும் நியமங்களாகும்.

இந்நியமங்கள் 2012.01.01 இலிருந்து நடைமுறைக்கு வருகின்றது. அதுவரை அதாவது, 2011.12.31 வரை மீலங்கா கணக்கீட்டு நியமங்கள் (SLAS) பின்பற்றப்படும்.

ஸ்ரீலங்கா நிதி அறிக்கையிடும் நியமங்கள் (SLFRS) / ஸ்ரீலங்கா கணக்கீட்டு நியமங்கள் (LKAS) உருவாக்கப் பட்டதற்கான காரணம்

உலக மயமாக்கலின் விளைவால் நிதி அறிக்கைகளை அனைவரும் விளங்கிக்கொள்க்கடிய வகையிலான ஓர் கணக்கீட்டு மொழியின் அவசியம் ஸ்ரீலாங்காவிலும் உருவானது அதை நிவர்த்தி செய்வதற்காகவே சர்வதேச நிதி அறிக்கையிடும் நியமங்களையும் உள்வாங்கி ஸ்ரீலாங்கா பட்டயக் கணக்கரிசூர் நிறுவனத்தால் இரு நியமங்கள் உருவாக்கப்பட்டன.

இந் நியமத்தின் அறிமுகத்தால் ஏற்படக்கூடிய சில தொக்கங்கள்

- (i) அனைத்துலக நிறுவனங்களுக்கும் தொக்கம் நிகழும். அதாவது நிறுவனங்களுக்கு நிறுவனம் உச்சப் போட்டி நிகழுவதால் பாரிய நிறுவனங்கள் இந் நியமத்திற்கு ஏற்ப மாறும்போது விரும்பியோ விழும்பாமலோ சிறிய நிறுவனங்களும் இந் நியமத்திற்கேற்ப மாற வேண்டிய தேவை ஏற்படும்.

- (ii) கண்ணிமைக்கும் நேரத்தில் இம் மாற்றம் கொண்டுவரப்படுவதால் நிறுவனங்களுக்கு பாரிய நடைமுறைச் சிக்கல் ஏற்படும்.
 - (iii) ஸ்ரீலங்கா நிதி அறிக்கையிடும் நியமம் - 1 (SLFRS - 1) இன்படி 2010, 2011 நிதியாண்டுகளுக்கான ஜந்தொகைகளை மீண்டும் தயாரிக்கவேண்டிய நிலை ஏற்படும்.
 - (iv) இப் புதிய நியமங்களைப் பிரயோகிப்பதற்கு தற்போது நிறுவனங்களில் நடைமுறையிலுள்ள தகவல் தொழினுப்பமுறைமை (IT Systems) எந்தொன் ஒத்துரைக்கும் என்ற ஜயம்.
 - (v) வணிக செயற்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரவேண்டிய தேவை.
 - (vi) புதிதாக ஏற்பட்டபோகும் தேவைகளுக்காக நிறுவனம் ஆயத்தமாக இருக்கவேண்டிய நிலை.

முடிவுதான் என்ன?

- (i) சர்வதேச நிதி அறிக்கையிடும் நியமங்கள் (IFRS) பல வருடங்களாக நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தே வந்துள்ளது. அதே போல் ஸ்ரீலங்கா நிதி அறிக்கையிடும் நியமங்களும் (SLFRS) பிரச்சினையை எதிர் கொள்ளாது இருப்பதற்கு இவை முழுந்தவரை விரைவாக கம்பனி களைச் சென்றடைய வேண்டும். இருப்பினும் இந் நியமம் தொடர்பான முறைப்பாடுகள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாகவே தேவேந்திரது.
 - (ii) இந்நியமங்கள் முதிர்ச்சியடையும் வேளையில் அடுத்து வரும் தசாப்தங்களில் கணக்கீட்டுச் செய்முறையில் பாரிய மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டவேண்ணமே காணப்படும்.
 - (iii) கம்பனிகள் ஸ்ரீலங்கா நிதி அறிக்கையிடும் நியமங்கள் (SLFRS) தொடர்பான பிரச்சினைகளை தவிர்க்க விரும்பின் அத் திகதி வரையான அந்நியமம் தொடர்பான மாற்றங்களை அறிந்து வைத் திருத்தல் வேண்டும்.

01 ஜெனவரி 2012 முதல் நடைமுறைப்படுத்தப்படும் ஸ்ரீலங்கா கணக்கீட்டு நியமங்கள்

தொடர் #	SLFRS/LKAS IFRS/IAS	நியமத்தின் பெய்
1	-	நிதிக் கண்றுக்களின் தயாரித்தலுக்கும், சமர்பித்தலுக்குமான வடிவங்கள் Framework for the Preparation and Presentation of Financial Statements
2	SLFRS 1 IFRS 1	சர்வதேச நிதி அறிக்ஞக்யிடலை முதற் தடவையாக பிரயோகித்தல் First - time Adoption of International Financial Reporting
3	SLFRS 2 IFRS 2	பங்கு - அடிப்படையான கொடுப்பனவு Share - based Payment
4	SLFRS 3 IFRS 3	வணிகத்தை ஒன்றுசேர்த்தல் Business Combinations
5	SLFRS 4 IFRS 4	காப்பறுதி ஒப்பந்தங்கள் Insurance Contracts
6	SLFRS 5 IFRS 5	விற்பனைக்காக வைத்திருக்கப்படும் நடைமுறைசாரா சொத்துக்களும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட தொழிற்பாடுகளும் Non - current Assets Held for Sale and Discontinued Operations

7	SLFRS 6 IFRS 6	கனிய வளங்களை அகற்றுவதும் மதிப்பிடவும் Exploration for and Evaluation of Mineral Resources
8	SLFRS 7 IFRS 7	நிதிக் கருவிகள் : வெளிப்படுத்தல் Financial Instruments : Disclosure
9	SLFRS 8 IFRS 8	தொழிற்பாட்டுப் பகுதிகள் Operating Segments
10	LKAS 1 IAS 1	நிதிக் கவற்றுக்களைச் சமூகப்படுத்தல் Presentation of Financial Statements
11	LKAS 2 IAS 2	இருப்புகள் Inventories
12	LKAS 7 IAS 7	காசப் பாய்ச்சற் கவற்றுக்கள் Statement of Cash Flows
13	LKAS 8 IAS 8	கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு மதிப்பீடுகளில் மாற்றங்கள் மற்றும் வழுக்கள் Accounting Policies, Changes in Accounting Estimates and Errors
14	LKAS 10 IAS 10	அறிக்கையிடும் காலத்திற்குப் பின்னைய நிகழ்வுகள் Events after the Reporting Period
15	LKAS 11 IAS 11	கட்டட வேலை ஒபந்தம் Construction Contracts
16	LKAS 12 IAS 12	வருமான வரிகள் Income Taxes
17	LKAS 16 IAS 16	ஆதனாம், பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள் Property, Plant & Equipment
18	LKAS 17 IAS 17	குத்தகைகள் Leases
19	LKAS 18 IAS 18	வருமானம் Revenue
20	LKAS 19 IAS 19	ஊழியர்களின் நலன்கள் Employee Benefits
21	LKAS 20 IAS 20	அரசாங்க வழங்களுக்கான கணக்கீடும், அரசாங்க உதவியின் வெளிப்படுத்தலும் Accounting for Government Grants and Disclosure of Government Assistance
22	LKAS 21 AS 21	அன்னிய செலவாணி பரிமாற்று வீதங்களின் மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் The Effects of Changes in Foreign Exchange Rates

23	LKAS 23 IAS 23	கடன்படு கிரயங்கள் Borrowing Costs
24	LKAS 24 IAS 24	உறவுமுறைசார் பகுதியினர் தொடர்பான வெளிப்படுத்தல்கள் Related Party Disclosures
25	LKAS 26 IAS 26	இயங்குதியநல்த்திட்டத்திற்கான கணக்கீடும் அறிக்கையிடலும் Accounting and Reporting by Retirement Benefit Plans
26	LKAS 27 IAS 27	ஒன்றித்ததும், தனித்ததுமான நிதி அறிக்கைகள் Consolidated and Separate Financial Statement
27	LKAS 28 IAS 28	இணை நிறுவனங்களில் முதலீடு Investments in Associates
28	LKAS 29 IAS 29	உச்ச பணவீக்க பொருளாதாரத்தில் நிதி அறிக்கையிடல் Financial Reporting in Hyperinflationary Economies
29	LKAS 31 IAS 31	கூட்டு முயற்சியில் அக்கறை Interests in Joint Ventures
30	LKAS 32 IAS 32	நிதிக் கருவிகள் : சமர்ப்பித்தல் Financial Instruments : Presentation
31	LKAS 33 IAS 33	பாங்கான்றிற்கான உழைப்பு Earnings per Share
32	LKAS 34 IAS 34	இடைக்கால நிதி அறிக்கை * Interim Financial Reporting
33	LKAS 36 IAS 36	சொத்துக்கள் வலிமையிழுத்தல் Impairment of Assets
34	LKAS 37 IAS 37	எற்பாடுகள், நிகழ்தகு பரிபுதகள் மற்றும் நிகழ்தகு சொத்துக்கள் Provisions, Contingent Liabilities and Contingent Assets
35	LKAS 38 IAS 38	அருவச் சொத்துக்கள் Intangible Assets
36	LKAS 39 IAS 39	நிதிக் கருவிகள் : அறிதலும் அளத்தலும் Financial Instruments : Recognition and Measurement
37	LKAS 40 IAS 40	முதலீட்டு ஆடைம் Investment Property
38	LKAS 41 IAS 41	விவசாயம் Agriculture

நியமம் தொடர்பாக கவனிக்க வேண்டியவை

- * நிமிற்படுத்தப்படவற்றை மட்டும் க.பொ.த. (உயர்தரம்) மாணவர்கள் கற்பது போதுமானது.
- * இது 2012.01.01 முதல் நடைமுறைக்கு வர இருப்பினும் இது தொடர்பான வினாக்கள் ஸ்ரீலங்கா பட்டயக் கணக்கறிஞர் நிறுவனத்தின் 2011 ஜீன் பர்ட்சை வினாப்பத்திற்கில் இடம்பெறும்.

நிதிக்கணக்கீட்டில் எண்ணக்கரு முறையிலான சட்டகம்

N. Subajini
13 Com 'A'

எண்ணக்கரு முனையிலான சட்டகம் ஆறிமுகம்:

கணக்கீடு பெரும்பாலும் தொழில்நுட்ப பாடமாகக் கருதப்படுவதற்கு அடிப்படையான பல கோட்பாடுகள் உள்ளன. இந்த கோட்பாடுகளுக்குள்ளே நிதிக்கணக்கீடில் எண்ணக்கரு முறையிலான சட்டகம் கணக்கீட்டுக்கு முக்கியமான கோட்பாட்டு அடிப்படையை வழங்குகிறது. கணக்கீட்டு நடைமுறை கணக்கீட்டு நியமங்களை அடிப்படையாக கொண்டது. இந்த எண்ணக்கரு முறையிலான சட்டகத்தின் விசேషத்தவமும் அதுவேயாகும். ஆகையால் நிதிக்கணக்கீடில் கணக்கீடின் எண்ணக்கரு முறையிலான சட்டகம் பற்றி தெளிவான கருத்தைப் பெற்றுக்கொள்வது முக்கியமாகும். அமெரிக்க ஐக்கியக்குடியரசில் கணக்கீட்டு நியமங்களை தயாரிக்கும் நிறுவனமான நிதிக்கணக்கீட்டு நியமச்சபை (FASB) எண்ணக்கரு முறையிலான சட்டத்தை சட்டத்துடன் ஒப்பீடு செய்துள்ளதோடு அதனை பின்வருமாறு வரைவிலக்கணம் செய்துள்ளது. “நிதிக்கணக்கீடிலும் நிதிக்கூற்றிலும் தன்மை, பொறுப்பு, மட்டுப்பாடு என்பவற்றை நிச்சயிக்கும் ஒன்றுக் கொன்று அமைவான கணக்கீட்டு நியமத்துக்கு வழிகாட்டக்கூடிய ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட நோக்கங்களும் அடிப்படை தத்துவங்களும் சேர்ந்த முறை எண்ணக்கரு முறையிலான சட்டகம்”எனப்படும்.

எண்ணக்கரு முறையிலான சட்டகம் ஒன்று டன் ஒன்று தொடர்பான நோக்கங்களையும் அடிப்படை பாகங்களையும் கொண்டது என்பதை மேற்படி வரைவிலக்கணம் உள்ளடங்கியுள்ளது. இந்த

நோக்கம் நிதிக்கணக்கீடின் நோக்கங்களையும் தேவையையும் வெளிப்படுத்துகிறது. அதன் அடிப்படைப் பாகங்கள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை அந்த நோக்கங்களை அடைவதற்கு உதவும் எண்ணக்கருக்களாகும். இந்த எண்ணக்கருக்கள் கொடுக்கல் வாங்கல்களை, நிகழ்வுகளை, சந்தர்ப்பங்களை இனம்காணும் போதும் அளவிடும் போதும் சமர்ப்பிக்கும் போதும் வழிகாட்டலை வழங்குகின்றன.

என்னக்கரு முறையிலான சட்டகத்தின் வளர்ச்சி:

கணக்கீட்டு எண்ணக்கரு முறையிலான சட்டகம் பற்றி அடிக்கடி பேசப்பட்டு வந்த போதிலும் உலகில் பொதுவாக அங்கீரிக்கப்பட்ட அத்தகைய சட்டகம் இருக்கவில்லை. இப்போது சில சட்டகங்கள் உருவாகி உள்ளன. அவற்றில் ஒரு எண்ணக்கரு ரீதியான சட்டகம் தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தது அமெரிக்க ஜக்கியக் குழியரசின் நிதிக் கணக்கீட்டு நியம சபையாகும். முதல் முறையாக 1978ல் FASB ஆல் நிதிக் கணக்கீட்டு எண்ணக்கரு பிரசரங்க்கப்பட்டது. அதனால் Statement of Financial Accounting Concepts என்னும் எண்ணக்கரு முறையிலான சட்டகம் முன்வைக்கப்பட்டது. இதன் பின்னர் அத்தகைய எண்ணக்கருமுறையிலான சில சட்டங்கள் ஜக்கிய இராச்சியம், அவஸ்ரேலியா, கனடா, நவசலந்து போன்ற நாடுகளில் உருவாகி உள்ளன. இதற்கு மேலாக சர்வதேச கணக்கீட்டு நியமசபை 1989ல் நிதிக்கூற்றுத் தயாரித்தலுக்கும் கற்பித்தலுக் குமான் சட்டகத்தை Framework for Preparation and Presentation of Financial Statement எனும்

எண்ணக்கரு சட்டகமாக வெளிப்படுத்தியது. இலங்கை தொடர்பாக இந்த எண்ணக்கரு சட்டகம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கான காரணம் இலங்கை தொடர்பாக இந்த எண்ணக்கரு சட்டகம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கான காரணம் இலங்கை கணக்கீட்டு நியமம் இந்த சட்டகத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ள சர்வதேச கணக்கீட்டு நியமத்தின் அடிப்படையாகி உள்ள மையாகும். எண்ணக்கரு முறையிலான சட்டகம் இப்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எதிர்காலத்தில் IASBம், FASBம் சேர்ந்து செயல் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளன.

எண்ணக்கரு முறையிலான சட்டகத்தின் தேவையும் கரு மங்களாம்.

எண்ணக்கரு ரீதியான சட்டகம் சில பாகங் கணை உள்ளடக்கியது. அவை தர்க்க அடிப்படையாக அமைந்துள்ளன. வெவ்வேறு நாடுகளும் தயாரித்துள்ள எண்ணக்கரு ரீதியிலான சட்டகங் களுக்கு இடையில் உபாகங்களை காட்டும் போது சிற்சில வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் எல்லா சட்டகங்களிலும் பின்வரும் உப பாகங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு உள்ளது.

1. நிதிக்கூற்றுக்களின் நோக்கம்
 2. நிதிக்கூற்றுக்களின் பண்புத்தியான தன்மை கள்
 3. நிதிக்கூற்றுக்களின் முக்கிய பாகங்கள்
 4. நிதிக்கூற்றுக்களின் முக்கிய பகுதிகளை வரை விளக்கணம் செய்தலும் இனம் காண வேண்டும்.
 5. நிதிக்கூற்றுக்களின் முக்கிய பகுதிகளை மதிப்பிடுதல்.

ನೀತಿಕ್ರಿಯೆಗಳ ಕಾರಣದಿಂದ ನೋಡುತ್ತಿರುವ

என்னக்கரு ரீதியான சட்டகத்தின் முதன் மைப் பகுதி மூலமாக நிதிக்ஷைற்றுக்கள் என்ன நோக்கங்களை அடைவதற்காக என்பதை விளக்

குவதே திதுவாகும்.இரு சட்டகங்களிலும் காட்டப்ப ட்டுள்ளவைகளை ஒப்பிடும் போது நிதிக்கூற்று க்களை பயன்படுத்தும் தரப்பினர் தீர்மானம் மேற் கொள்வதற்கு அவசியமான தகவல்களை வழங்கு தல் நிதிக்கூற்றுக்களின் நோக்கமாகும் என்பது தெளிவாகிறது.

நிதிக்ஷைற்றுக்களின் பண்பு ரத்யான துண்மைகள்:

நிதிக்கூற்றுக்களின் நோக்கங்களை எய்துவதற்கு அவற்றில் வழங்கப்படும் தகவல்கள் சில பண்புகளை கொண்டிருத்தல் வேண்டும். அந்த நிதிக் கூற்றுக்களை கையாள்பவர்கள் அவற்றின் பண்பின் அடிப்படையிலேயே முக்கியத்துவத்தை தீர்மானிக்க முடியும். என்னக்கரு ரீதியான சட்டம் இப்பண்புகளை இனம் காட்டுகிறது.

1. பொருந்தமான நன்மை
 2. நுழைக்கத்தின்மை
 3. ஒப்பிடக்கூடிய நன்மை
 4. கொள்ளக் காரா நன்மை

நிதிக்வர்த்தகனின் முக்கிய பாகங்களும் வரை விலக்க வேண்டும்:

நிதிக்கூற்றுக்களின் முக்கிய பாகங்கள் நிதி க்கூற்று அமைந்துள்ள முறையை காட்டும். இந்த முக்கிய பாகங்கள் மூலமாக வழங்கப்படும் தகவல் களே கணக்கீடின் நோக்கம் நிறைவேறுதலைக் காட்டும். IASB சட்டகத்தின் படி இந்த அடிப்படை பாகங்களை சொத்து, பொறுப்பு, உரிமை, வருமானம், செலவு என ஜந்து பிரிவுகளாக காட்டிய என்னது, இந்த அடிப்படையான பாகங்களை இன்றும் விரிவாக்கி FASB எண்ணக்கரு சட்டகம் பின் வருமாறு காட்டுகிறது.

- ❖ சொந்து
 - ❖ பொறுப்பு
 - ❖ உரிமை
 - ❖ வருமானம்
 - ❖ தினபால்
 - ❖ செவை

- ❖ நட்டம்
 - ❖ உறிமையாளர் முதலீடு
 - ❖ உறிமையாளருக்கான பதிர்வை
 - ❖ ஸொத்து வருமானம்

ஆழப்படை பாகங்களை ஆனவிடுதல்

நிதிக்கூற்றுக்களில் அடிப்படை பாகங்களின் நிதிப்பெறுமதியை நிச்சயிக்கும் செயற்பாடு அளவிடுதலாகும். என்னக்கரு முறையிலான சட்டகத்தின் அடிப்படைப் பாகங்களை அளவிடுவதற்கு வெவ்வேறு முறைகளை பயன்படுத்த வேண்டுமென சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

பின்வரும் முறைகளை மட்டும் பொருத்தமாக்கி கொள்ள வேண்டுமென காட்டப்பட்டுள்ளது.

1. வரலாற்றுகிரயம்
 2. மூழ்படுத்தல் கிரயம்

3. தெறிய, தெற்கூடிய பெறுமதி
4. நிகழ்காலப் பெறுமதி

ଶୁରୁକ୍ଷମ

கணக்கீட்டு எண்ணக்கரு முறையிலான சட்டம் என்பது தற்காலியாக உருவான ஒன்றுடன் ஒன்று இணைந்த எண்ணக்கருக்களை உள்ளடக்கியதாகும். இது நிதிக்கூற்றுக்களின் நோக்கம். நிதிக்கூற்றுக்கள் வழங்கும் தகவல்களின் பண்பு ரீதியான தன்மைகள், அவற்றின் அடிப்படை பாகங்களும் வரைவிலக்கணங்களும், அடிப்படைப் பாகங்களை இனங்காணுதலும் மதிப்பிடுதலும் என்னும் பகுதிகளை உள்ளடக்கியதாகும். இத்தகைய எண்ணக்கரு முறையிலான கட்டமைப்புகளைக்கீட்டுக் கோட்பாட்டு அடிப்படையை வழங்குவதுடன் இந்த அடிப்படை கணக்கீட்டு நடைமுறைக்கு பலமளிக்கிறது.

ഉച്ചാർത്തുക്കേണ നൂലിന്കാവി

The Institute of Chartered Accountants of Sri Lanka (S. Thumilan)

அரிவுக்கேடல்

சிறப்புப்பெயர்களும்	பிரதித்தானியா
1. தெற்கே உள்ள பிரித்தானியா	நியூசிலாந்து
2. பொற்கோவில் நகரம்	அமீர்த் சரஸ் (இந்தியா)
3. பொன்வாயில் நகரம்	சான் பிரான்சிஸ்கோ
4. ஏழ குன்றுகளின் நகரம்	நோம்
5. இருண்ட கண்டம்	ஆபிரிக்கா
6. நெலின் கொடை	எகிப்து
7. இந்து சமுத்திர முத்து	இலங்கை
8. குரியன் உதிக்கும் நாடு	யப்பான்

இலாப நோக்கமற்ற அமைப்புக்கள்

J. Banuya
13 Com 'A'

ஈறிமுகம்:

உறுப்பினர் நலன்களுக்காகவும், சமூக நலன்களுக்காகவும், உறுப்பினர்களுடனும் சமூகத்துறும் அண்ணியோண்ணியமாகத் தொடர்பு வைத்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்கள் இலாபநோக்கற்ற நிறுவனங்கள் என்பதும்.

உதாரணமாக: விளையாட்டுக்கழகங்கள்,
நலன்புரிச்சாங்கங்கள்

திலாப நோக்கமற்ற அமைப்புக்கள் கணக்கு கள் பேணுவேண்மையகன் அவசியம் -

இலாப நோக்கற்ற நிறுவனங்கள் பல்வேறு பட்ட கட்சியின் மூலம் நிதி திரட்டிக் கொள்கிறது. எனவே அந்த நிதி பயன்படுத்தப்பட்ட வழிமை நிறுவன அங்கத்தவர்கள் அறிந்து கொள்ள

கணக்குகள் பேணவேண்டியது அவசியமாகும். அத்துடன் தமது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அங்கத்தவர்களாக்கு குறித்த ஆண்டில் செயற்பாட்டின் மூலம் பெறப்பட்ட பெறுபேறுகளினையும் 'குறித்த தினத்தில் கழகத்தினது நிதி நிலமையினையும் வெளிப்படுத்தும் முகமாக முடிவுக் கணக்குகள் தயாரிக்குகின்றன.

திலாபனோக்கமற்ற நிறுவனங்கள் வருமானம் பெறும் வழிகள்

சந்தா, நன்கொடைகள், அரசாங்க உதவி கள், அதிவிட்டிலாபச் சீட்டு விற்பனை, துறை இலாப முயற்சி, கொடி விற்பனை, கலை, களியாட்ட நிகழ்ச்சி ரிக்கற் விற்பனை போன்றவற்றின் மூலம் நிதியை திரட்டிக் கொள்ளும்.

கிளாப் நோக்கமுள்ள நிறுவனங்களிற்கும் சேவை நோக்கமுள்ள நிறுவனங்களிற்கும் இடையில் உள்ள வெறுபாருகள்

இலாப நோக்கமுள்ள நிறுவனங்கள்	சேவை நோக்கமுள்ள நிறுவனங்கள்
♦ காச தொடர்பான விடயங்கள் காசேட்டில் பதியப் படும்.	♦ காச தொடர்பான விடயங்கள் கொள்ளல் கொடுத்தல் கணக்கில் பதியப்படும்.
♦ குறித்தான்டு செயற்பாட்டின் மூலம் பெறப்பட்ட பெறுபேறுகளினைக் கண்டு கொள்ள இலாப நட்கக்கணக்கு தயாரிக்கப்படும்.	♦ குறித்தான்டு செயற்பாட்டின் மூலம் பெறப்பட்ட பெறுபேறுகளினைக் கண்டு கொள்ள வருமானச் செலவுக் கணக்கு தயாரிக்கப்படும்
♦ இதன் பெறுபேறு தேறிய இலாபம் அல்லது தேறியநட்டம் ஆகும்.	♦ இதன் பெறுபேறு செலவிலும் கூடிய வருமானம் அல்லது வருமானத்திலும் கூடிய செலவாகும்.
♦ இதன் பெறுபேறு மூலதனத்துடன் சீராக்கப்படும்.	♦ இதன் பெறுபேறு திரண்ட நிதியுடன் சீராக்கப்படும்

இலாபநோக்கற்ற நிறுவனங்கள் முக்கியமாக பராமரிக்க வேண்டிய கணக்குகளும் நிதி அறிக்கைகளும்

- கொள்ளல் கொடுத்தல் அல்லது பெறுவனவு கொடுப்பனவுக்கணக்கு

சேவை நோக்கமுள்ள நிறுவனங்கள் தமது காசு தொடர்பான கொடுக்கல் வாங்கல்களினை பதிவு செய்வதற்கென பேணப்படுகின்ற கணக்கே கொள்ளல் கொடுத்தல் கணக்கு எனப்படும். இக் கணக்கில் காசினைப் பெற்றுக் கொள்ளும் போது கொள்ளல் பக்கத்திலும், காசினை செலவு செய்யும் போது கொடுத்தல் பக்கத்திலும் பதிவு செய்யப் படும். இக் கணக்கானது இலாப நோக்கமுள்ள நிறுவனங்கள் பேணுகின்ற காசுக் கணக்கினை

இத்தகை காண்டபடும்.

- വന്നമാൻസ് ചെലവുക് ക്രൈക്കറ്റ്

இலாப நோக்கமற்ற நிறுவனங்களின் செயற் திறனை மதிப்பீடு செய்ய செலவுகளையும் வரு மானங்களையும் ஒப்பீடு செய்து தயாரிக்கும் கண க்கு வருமானச் செலவுக் கணக்காகும். இதில் செல வகள் வரவுப் பக்கத்திலிரும் வருமானம் செலவுப் பக்கத்திலிரும் இடப்படும். இதில் கண்டு கொள்ளப் படுவது செலவிலும் கூடிய வருமானம் அல்லது வருமானத்திலும் கூடிய செலவாகும். இது இலாப நோக்கமுள்ள நிறுவனங்களின் இலாப நட்டக் கணக்கை ஒத்துது.

- ജന്തുക്കാരി

கொள்ளல் கொடுத்தல் கணக்கிற்கும் வருமானக் செலவுக் கணக்கிற்கும் இடையிலான வேறுபாடுகள்.

கொள்ளல் கொடுத்தல் கணக்கு	வருமானச் செலவுக் கணக்கு
♦ காசு தொட்டின கொடுக்கல் வாங்கல்கள் பதியப்படும்.	♦ வருமானங்கள் செலவுகள் தொட்டின விடயங்கள் பதியப்படும்.
♦ காசு அடிப்படையில் தயாரிக்கப்படும்.	♦ அட்டுறு அடிப்படையில் தயாரிக்கப்படும்
♦ காசுத் தன்மையுள்ள விடயங்கள் மட்டும் பதியப்படும் உதாரணம்: நிலையான சொத்து கொள்வனவு	♦ காசுத் தன்மையற்ற விடயங்களும் பதியப்படும் உதாரணம்: பெறுமானத் தேவை
♦ காசு மீதியை கணிப்பிடல் நோக்கமாகும்.	♦ மிகை அல்லது குறையை கணிப்பிடல் நோக்கமாகும்.
♦ மீதியானது சொத்துக்களில் மாற்றத்தை ஏற்படுத்தும்	♦ மீதியானது உரிமை மூலதனத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்

சங்கா

சேவை நோக்கமுள்ள நிறுவனம் ஒன்றில் அங்கத்தவராக காணப்படும் நபர் ஒருவர் தனது அங்கத்துவத்தினை நிலைப்படுத்திக் கொள்வதற்காக கட்டுகின்ற உறுப்புறிமைக் கட்டணமே சந்தா எனப்படும். இச் சந்தா வருமானமே இக் கழகங் களின் பிரதான வருமானமாகக் கொள்ளப்படும்.

இவ் வருமானம் செலுத்தப்படும் தன்மை பினை அழிப்பதையாகக் கொண்டு பின்வருமாறு இரண்டு வகைப்படுத்தலாம்.

(1) சாதாரண சுந்தர

இலாப நோக்கமற்ற நிறுவனத்தில் ஒரு வருத்திற்கு உறுப்புறிமையைப் பேண செலுத்தும் தொகை சாதாரண சுந்தாவாகும். இச் சுந்தா ஒரே

நிறுவனத்துக்குள் வேறுபட்ட தொகைகளில் காணப்படலாம்.

உதாரணம்: விலையாட்டுக் கழகத்தில் படகு வலிப்போர் சாதாரண சந்தா ரூபா 100, ரேபிள் ரெனில் விலையாட்டு வேர் சாதாரண சந்தா ரூபா 60

(ii) ஆய்வள் சுந்தரா

இலாப நோக்கமற்ற நிறுவனத்தில் ஒருவர் நிரந்தரமாக தமது உறுப்புரிமையைப் பேணுவதாயின் செலுத்தும் கட்டணம் ஆயுள் சந்தாவாகும். இவ்வாறு செலுத்தப்படும் தொகை எத்தனை வருடங்களில் பதிவழிப்பதென்பது நிறுவனத்தின் தீர்மானமாகும். இதன் போது அக்காலம் முழுவதும் சரிசமனாக இத் தொகை பாங்கிட்டு வருமானச் செலவுக் கணக்கில் இடப்படும். ஒவ்வொரு வருடமும் மிகுதித் தொகை ஜந்தொகையில் நிதியில் பக்கம் காட்டப்படும். இச் சந்தா ஓரே நிறுவன

த்துக்குள் வேறுபட்ட தெகைகளில் காணப்படலாம்.
உதாரணம்: விளையாட்டுக் கழகத்தில் படகு
வலிப்போர் ஆயுள் சந்தா ரூபா
500, ரேபிள் ரெனிஸ் விளையாடு
வோர் ஆயுள் சந்தா ரூபா 600

திரண்ட நிதி

இலாப நோக்கமுள்ள நிறுவனத்தின் மூலதனத்தை ஒத்துதே இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் திரண்ட நிதியாகும்:

மூலதனம் = சொத்து - பொறுப்பு

திரண்ட நிதி = சொத்து - பொறுப்பு

ஆகவே திரண்ட நிகி = எழுதுனம்

உதாரணம் 31யூலை 2010 இல் முடிவடைந்த ஆண் டிற் கான “வெண் ணிலா” கழகத்தின் கொள்ளல் கொடுத் தல் கணக்கு வருமாறு

வெண்ணிலா கழகத்தின் 31 மூலை 2010 இல், முழுவதைந்த அண்ணிற்கான கொள்ளல் கொடுத்தல் கணக்கு

காசு, வங்கி மீது வந்தது	210	செயலாளர் செலவு	163
போட்டிக்கான ரிக்கற் விற்பனை	437	வாடகை	1402
அங்கத்தவர் சந்தா	1987	வருகை தரும் பேச்சாளர் செலவு	1275
நன்கொடை	177	அணாதை இல்லத்திற்கான கொடை	35
மீளாப்பெற்றவாடகை	500	போட்டிக்கான பரிசு	270
மீது சென்றது	13	எழுது பொருளும் அச்சிடலும்	179
	3324		3324

பின்வரும் மதிப்பீடுகள் 31 யூலையில் வெற்பட்டன.

	2009	2010
உபகரணம் (உண்மைக்கிரயம் ரூபா 1420)	975	780
சந்தா வருமதி	65	25
சந்தா முற்பணம்	10	37
பரிசுப் போட்டிக் கடன்களைடுத்தோருக்கான மேலதிகம்	58	68
பரிசுப்போட்டி இருப்பு	38	46

வெண்டப்படுவது

- 1 ஆகஸ்ட் 2009 இல் திரண்ட நிதி
 2. 31 பூலை 2010 இல் முடிவடைந்த ஆண்டிற்கு பின்வரும் கணக்குகள்
 - அ) சந்தாக் கணக்கு
 - ஆ) பரிசுப் பொருள் கணக்கு
 3. இக் கழகத்தின் 31 பூலை 2010 இல் முடிவடைந்த ஆண்டிற்கு வருமானச் செலவுக் கணக்கும் அந்திக்தியில் ஜந்தூகையும்.

1]

நீரம்ப நிலவரக்கூற்று

முற்பண சந்தா	10	உபகரணம்	1420
கடன் கொடுத்தோர்	58	உபகரண ஏற்பாடு	(445)
திரண்டநிதி	1220		975
		பரிசுப்பொருள் இருப்பு	38
		வங்கி	210
		வருமதி சந்தா	65
	<u><u>1288</u></u>		<u><u>1288</u></u>

1 ஆகஸ்ட் 2009 இல் திரண்டநிதி 1220 ஏபா

2)

அ) பரிசுப்பொருள் கணக்கு	இ) சந்தாக் கணக்கு		
ஆரம்ப இருப்பு 38	டிக்கற் விற்பனை 437	மீதி 65	மீதி 10
கொள்வனவு 280		வருமானம் செ. 1920	காச 1987
விற்க.இரு.சர.கிர 318		மீ/செ 37	மீ/செ 25
இறுதி இருப்பு (46)			
விற்பனை கிரயம் 272			
மொத்த இலாபம் 165			
<u>437</u>	<u>437</u>	<u>2022</u>	<u>2022</u>
		மீ/வ 25	மீ/வி 37

31 யூலை 2010 குல் முழுவதந்து ஆண்மீற்கான
வருமானச் செலவுக் கணக்கு

உபகரணத்தேய்வு	195	நன்கொடை	177
வாடகை	902	பரிசுப்பொருள் இலாபம்	165
செயலாளர் செலவு	163	சந்தா	1920
வருகை தரும் பேச்சாளர் செலவு	1275	வருமானத்திலும் கஷிய செலவு	487
நன்கொடை	35		
எழுதுபொருளும் அச்சிடலும்	179		
<hr/>		<hr/>	
	2749		2749

வெண்ணிலா கழகத்தின்

31 பூலை 2010 இல்

ஜந்தொகை

விபரம்	தொகை	தொகை	விபரம்	தொகை	தொகை	தொகை
திரண்ட நிதி	1220		நடைமுறை அல்லா சொத்து உபகரணம்	கிரயம்	தி.பெ.தே	மீதி
வருமானத்திலும் கவுடிய செலவு	(487)	733		1420	640	780
				1420	640	
நடைமுறைப் பொறுப்பு முற்பண சந்தா கடன் கொடுத்தோர் வங்கி மேலதிகப்பற்று	37		நடைமுறைச் சொத்து வருமதி சந்தா பரிசுப்பொருள் இருப்பு		25	71
	68	118			46	
	13	851				851

செய்முறை

காச	270	மீதி	58
மீ/ச	68	கொள்வனவு	280
மீ/வ	270 25	மீ/வ	270 68

Reference

1. Modern Theory of Financial Accounting - D. Sam
2. AAT Exam paper
3. Business Accounting - Frank wood

காசுப் பாய்ச்சல் கூற்று (Cash Flow Statement)

S. Karthika
13 Com 'A'

அறிமுகம் (Introduction)

இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவனம் வெளியிட்டுள்ள இலங்கை கணக்கீட்டு நியமம் 09 இன் (S.L.A.S - 09) அடிப்படையில் 1995ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து கம்பனிகளின் நிதியறிக்கைகளில் ஒன்றாக காசுப்பாய்ச்சல் கூற்று அறிக்கையிடப்பட வேண்டும் என கூறப்படுகின்றது. 1995இற்கு முன்பு காசுப்பாய்ச்சல் கூற்றுக்கு பதிலாக நிதிப்பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் நிதிப் பாய்ச்சல் கூற்று எதிர்பார்க்கப்பட்ட விடயங்களை பூர்த்தி செய்வதற்கு போதிய தகவல்களை வழங்கவில்லை எனவே இலங்கை கணக்கீட்டு நியமம் 09இன்படி 1994ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு அதற்குமைவான காசுபாய்ச்சல் கூற்று தயாரிக்கப்பட்டது.

காசுப்பாய்ச்சல் (Cash Flow)

காசுப்பாய்ச்சல் என்பது காசும் காசுக்குச் சமானானவற்றினதும் உட்பாய்ச்சல் வெளிப்பாய்ச்சல் ஆகும்

இரு நிறுவனத்தில் காசு உப்பாய்ச்சல் பின்வரும் வழிகளில் ஏற்படுகின்றன

1. காசுக்கு விற்பனை
 2. கடன்பட்டோரிடம் பெறுபனவு
 3. பெற்ற வருமானம்
 4. பெற்ற பங்குலாபம்
 5. சொத்து விற்பனையால் கிடைத்த காசு
 6. பங்கு வழங்கலால் கிடைத்த காசு
 7. கடன்பெறல்
 8. தொகுக்கிடங்கள் பொறல்

காசு வெளிப்பாய்ச்சல் திடம் பெறும் சந்தூர்ப்பங்கள்

- காசுக்கு கொள்வனவு
 - கடன்கொடுத்தோருக்கு கொடுத்த காசு
 - செலவுகள்
 - சொத்து கொள்வனவு
 - பங்குமீட்டல்
 - தொகுதிக்கடன் மீட்டல்
 - பங்குலாபம் செலுத்துதல்
 - வருமான வரி செலுத்துதல்

କାର୍ଯ୍ୟ (Cash)

கையிலுள்ள காசையும் வங்கியின் கேள்வி வைப்பிலுள்ள காசையும் இது குறிக்கும்.

காசுக்கீழ் சமனானவு (Cash Equivalents)

உயர்ந்த திரவத்தன்மை உடையதும் விரைவாக பண்மாக மாற்றக்கூடியதும் அவ்வாறு பண்மாக மாற்றும் போது ஆபத்துக் குறைவானதுமான குறுங்கால முதலீடுகளே காசுக்குச் சமனானவை என்பதும்.

உதாரணம்: சேமிப்புவைப்புக்கள்
தினைசேரி உண்மையல்கள்

காசுப்பாய்ச்சல் கூர்று — வரைவிலக்கணம்

நிறுவனம் ஒன்றின் குறிப்பிட்ட காலப்பகுதி யில் இடம் பெற்ற காசுப்பொறுவனவுகளையும் காசுக் கொடுப்பனவுகளையும் உள்ளடக்கியது காசுப்பா யுச்சல் கூற்று ஆகும்.

காசுப்பாய்ச்சல் நடவடிக்கைகள்

SLAS 09 இன்படி காசுப்பாய்ச்சல் நடவடிக்கைகளை பின்வருமாறு 3ஆக வகைப்படுத்தலாம்.

1. செயற்பாட்டு நடவடிக்கை
 2. முதல் நடவடிக்கை
 3. நிதி நடவடிக்கைகள்

செயற்பாட்டு நடவடிக்கைகள் (Operating Activities)

நிறுவனத்தின் பிரதான வருமானத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் இருந்து உருவாகும் நடவடிக்கையே செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆகும். இது பின்வரும் செயற்றிறங்களை மதிப்பீடு செய்வதற்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ள உதவுகிறது.

1. நிறுவனம் தான் பெற்ற கடனை திருப்பி செலுத்தும் ஆற்றல்.
 2. நிறுவனம் தனது பிரதான வருமானம் உழைக்கும் இயலுமையை பேணும் ஆற்றல்.
 3. நிறுவனத்தின் பங்குலாபம் வழங்கும் ஆற்றல்.

செயற்பாட்டு நடவடிக்கையில் ஏற்படும் காச ஓட்டம்

1. பண்டங்கள் சேவைகளை வழங்குவதன் மூலம் பெற்ற பணம்.
 2. தனியிரிமை கட்டணம், தரகு போன்ற வருமானங்கள் மூலமான காசபெறல்.
 3. பண்டங்கள் சேவைகளை வழங்குவதற்கான பணக்கொடுப்பனவு
 4. ஊழியர்களுக்கான பணக்கொடுப்பனவு

முதல்பட்டு நடவடிக்கைகள் (Investment activities)

நீண்டகால சொத்துக்கள் காசுக்கு சமனற்ற முதலீடுகள் என்பனவற்றின் கொள்வனவு, விற்பனை நடவடிக்கைகள் முதலீட்டு நடவடிக்கைகள் எனப்படும்

இதாரணம்: 1. ஆதனம் பொறி உபகரண கொள்வனவு, விற்பனை.

2. ஆதனம் பொறி உபகரணம், அருவச்சொத்து போன்ற நடை முறை, நடைமுறையல்லா சொத்துக்களை விற்பனை செய்வ தால் அல்லது அகற்றுவதனால் ஏற்படும் பெறுவனவு.

நிதியில் நவைக்கைகள் (Financing Activities)

நிறுவனம் ஒன்றின் கடன் மூலதனம் மற்றும் உரிமை மூலதனம் என்பவற்றின் அளவிலும் அதன் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையே நிதியிடல் நடவடிக்கை எனப்படும்.

உதூரணம்: 1. பங்குவழங்கல் மூலம் பெறப்படும்

- காசு, முன்னுரிமைப்பங்கு மீட்பு
க்கு கொடுத்த காசு.

 2. நிதிக்குத்தகை தொடர்பான குத்தகை கட்டணம்
 3. நீண்டகால, சூழுங்கால கடன் பொறுப்புக்கணை தீர்ப்பதற்கான காசுக்கொடுப்பனவு

காசுப்பாய்ச்சல் கவர்று தயாரிக்கும் முறைகள்

நிறுவனம் ஒன்றின் காசுப்பாய்ச்சல் கூற்று பின்வரும் திரண்டு முறைகளில் தயாரிக்கலாம்.

1. നേർമ്മയെ
 2. നേരില്‌മയെ

நேர்மறையில் காசுப்பாய்ச்சல் கவர்தா

மொத்த காசுக் கொடுப்பனவு விடயங்களை யும் மொத்த காசுப்பெறுவனவு விடயங்களையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்படும் கூற்று நேர முறையிலான காசுப்பாய்ச்சல் கூற்று எனப்படும்.

நேர் முறையில் காசுபாய்ச்சல் கூற்றின் மாதிரி ஆமைப்பு

விபரம்	தொகை	நூலை
செயற்பாட்டால் தேரிய காசு		
காசு விற்பனை	XXX	
கடன்பட்டோரிடம் பெற்ற காசு	XXX	
காசு கொள்வனவு	(xxx)	
கடன் கொடுத்தோருக்கு கொடுத்த காசு	(xxx)	
செயற்பாட்டு செலவுகள்	(xxx)	
செயற்பாட்டு வருமானம்	(xxx)	
வருமானவரி செலுத்தியது	XXX	
வட்டி செலுத்தியது	(xxx)	
	(xxx)	xxx/(xxx)
முதலீடு நடவடிக்கையால் தேரியகாசு		
ஆதனம் பொறி உபகரண கொள்வனவு	(xxx)	
ஆதனம் பொறி உபகரண விற்பனை	XXX	
முதலீடு கொள்வனவு	(xxx)	
முதலீடு விற்பனை	XXX	
பெற்ற பங்குலாபம்	XXX	
முதலீடு வருமானம்	XXX	XXX
நிதியியல் நடவடிக்கையால் தேரிய காசு		
பங்குமழங்கல்	XXX	
பங்கு மீட்டல்	(xxx)	
நீண்டகால கடன் பெறல்	XXX	
நீண்டகால கடன் தீர்த்தல்	(xxx)	
தொகுதிகடன் வழங்கல்	XXX	
பங்குலாபம் செலுத்தியது	(xxx)	XXX
ஆண்டுக்கான தேரியகாசு		XXX
ஆரம்பகாசம், காசுக்கு சமனானவை		XXX
இறுதி காசம், காசுக்கு சமனானவை		XXX

நேரில் முறையில் காசுப்பாய்ச்சல் கவர்ன்

இங்கு வரி வட்டிக்கு முன் தேறியலாபத்தில் இருந்து காக்கத்தன்மை அற்ற விடயங்கள் தொழிற் படு மூலதனங்க் கூறுகள் முதலீட்டு நிதி நடவடிக்கை

கள் தொடர்பான விடயங்கள் சீராக்கப்பட்டு தயாரி க்கப்படும் காசுப்பாய்ச்சல் கூற்றே நேரில் முறையிலான காசுப்பாய்ச்சல் கூற்றாகும்.

நேரில் முறையிலான காகப்பாய்ச்சல் கவர்றின் மாதிரி ஆணமெப்பு

விபரம்	தொகை	தொகை
செயற்பாட்டால் தேரிய காசு வட்டி வரிக்கு முன்லாபம்		XXX
சீராக்கம் / காசல்லாத விடயங்கள்		
பொறுமானத்தேய்வு	XXX	
நிலையான சொத்து விற்பனை இலாபம்	(XXX)	
நிலையான சொத்து விற்பனை நட்டம்	XXX	
பெற்ற வருமானம்	(XXX)	
தொழிற்படு முதல் அசைவுக்கு முன்லாபம்	XXX	
தொழிற்படு முதல் அசைவு		
கடன்பட்டோர் அதிகரிப்பு	(XXX)	
கடன் கொடுத்தோர் அதிகரிப்பு	XXX	
இருப்பு அதிகரிப்பு	(XXX)	
தொழிற்படு அசைவின்பின் காசப்பாய்ச்சல்	XXX	
வட்டி செலுத்தியது	(XXX)	
வரி செலுத்தியது	(XXX)	XXX
முதலீடு நடவடிக்கையால் தேரியகாசு		
நிலையான சொத்து கொள்வனவு	(XXX)	
நிலையான சொத்து விற்பனை	XXX	
பெற்ற வட்டி	XXX	
முதலீடு வருமானம்	XXX	XXX
நிதியிடல் நடவடிக்கையால் தேரிய காசு		
பங்கு வழங்கல்	XXX	
செலுத்தியபூங்குலாபம்	(XXX)	
தொகுதிகடன் வழங்கல்	XXX	
தொகுதிகடன் மீழளிப்பு	(XXX)	XXX
ஆண்டுக்கானதேரிய காசு		XXX
ஆரம்பகாசம், காசக்கு சமனானவை		XXX
இறுதி காசம் காசக்க சமனானவை		XXX

ഉച്ചാർത്തുക്കയ്യൻ നൂലിന്കവി

இலங்கை கணக்கீட்டு நிதியம்

Business Accounting - Frank - Wood

HNB



COOL
GIFTS

Start of a learning journey...
Start of a brighter future.

HNB
Singithi
Lama

HNB

Hatton National Bank Ltd.

No. 212,214 ஆஸ்பத்திரி வீதி,

யாழ்ப்பாணம்.



வணிகவளிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

வங்கித்துறையில் மிக உயரிய நன்மதிப்பை பெற்ற ஒரு வங்கியாக பல வெற்றிகளை வென்றுள்ள தேசிய சேமிப்பு வங்கி தனது சேவை மூலம் வாழ்க்கையாளர்களுக்கு நினைவான நன்மைகளை ஏற்கிற வகுகிறது.

சிறுதுறி பிருநிவள்ளீ என கொடிந்து வாழ்வில் உயர்வு பெற தேசிய சேமிப்பு வங்கியுடன் இன்றே கொண்டுகள்.


- சின்னங்குசிறார்கள் முதல் முதியோர் வரைக்குமான கணக்குகள்
- வைப்புக்களுக்கு மிகக்கூடிய வட்டி
- ரூபா 1,000,000/- பெறுமதியான ஆயுள்காப்புறுதி
- சுயநிதைவுக்கட்டங்கள் யற்றும் வைப்புக்களுக்கெதிரான கடன் வசதிகள்
- ATM வசதிகள்
- தங்க ஆபரணங்களுக்கான அடரு ஒவ்வொ
- உங்கள் வைப்புக்களுக்கும் வட்டிக்கும் முழுமையான அரசாங்க உத்திரவாதம் செய்திப்பேச சிறந்த செல்வம்.



தேசிய சேமிப்பு ஜால்
யாழ்ப்பாணம் மேற்கூர்க்கள்.

வணிகவளிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

SINGER®



Singer

Plus



கணக்கீட்டு விகிதப் பகுப்பாய்வு (Accounting Ratios)

T. Sulaxshana
13 Com 'A'

நிதிக்கூற்றுக்கள் மூலம் நிறுவன செயற் பாட்டு பெறுபேறுகளையும், நிதி நிலமைகளையும் கண்டு கொள்ளலாம். இவற்றை வைத்து சில தீர் மானங்களை எடுக்க முடியும் எனினும் உழைத் தலாபம் போதுமானதா? நிறுவனத்தின் வளங்கள் விணைத்திறனாக ஈடுபெடுத்தப்பட்டுள்ளனவா? நிறு வனம் கடன் கொடுத்தோருக்கு கடன் செலுத்தும் திறன் கொண்டதா? நாளாந்த நடவடிக்கைகளுக்கான திறன் கொண்டதா? போன்ற வினாக்களுக்கு நிதிக் கூற்றுக்கள் மூலம் நேரடியாக தீர்வை பெற முடியாது. இதனால் நிதிக் கூற்று தகவல்களை பகுப்பாய்வு செய்து வியாக்கியானம் செய்ய வேண்டிட ஏற்படுகிறது.

வியாக்கியானம் செய்யும் முறைகள்

01. கணக்கீட்டுவிகிதபகுப்பாய்வு
 02. பொதுவான நிதி அறிக்கைகள்
 03. ஒப்பீட்டுரீதியான நிதி அறிக்கை
 04. காசுப்பாய்ச்சல் கூற்றும், நிதி நிலமைகளைக் காட்டும் கூற்றும்

01. கணக்கீட்டு விகிதப்பகுப்பாய்வு

இரு கணக்கீட்டு தரவுகளுக்கிடையிலான தொடர்புத் தன்மையை எண்கணித ரீதியில் சமர்ப்பித்தல் கணக்கீட்டு விகிதமாகும். இது பின்வரும் முறைகளில் சமர்ப்பிக்கப்படும்.

- a - பின்னவடிவம்
 - b - விகிதவடிவம்
 - c - நாற்றுவீகவடிவம்

கணக்கீட்டு விகிதங்களின் ஆனுகலம்:

01. நிறுவனத்தின் இலாபத்தன்மையையும், விணைத்திறனையும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய திறன் ஏற்படும்.
 02. பெருந்தொகையான புள்ளிவிபரங்களை பொழிப்பாக்கி வழங்கக் கூடிய திறனையும் அதனை எளிதாக சமர்ப்பிக்க கூடிய திறனை யும் பெற்றுக்கொள்ளலாம்.
 03. ஒரு நிறுவனத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிட உதவும்.
 04. ஒரு நிறுவனத்தை போட்டி நிறுவனத்துடன் ஒப்பீடு செய்ய உதவும்.
 05. எளிதாகவும், விரைவாகவும் தீர்மானம் எடுக்கும் திறன் ஏற்படல்.
 06. எதிர்கால திட்டங்களை மேற்கொள்ள பயன் படுக்கக் கூடிய திறன் ஏற்படுதல்.

கணக்கீட்டு விகிதங்களின் வகைகள்

01. இலாபத்தன்மை விகிதம்
 02. தீரவுத்தன்மை விகிதம்
 03. நிதி உறுதித்தன்மை விகிதம்
 04. காசுப்பாய்ச்சல் ஒன்றினுடாகக் கட்டியெழுப்பப்பட்டும் விகிதங்கள்.

I. இலாபத்தன்மை விகிதம்

 1. மொத்தலாப விகிதம்
 - விற்பனை வருமானத்திற்கும் மொத்த இலாபத்திற்கும் இடையிலான தொடர்பைக் காட்டும் விகிதமாகும். இவ்விகிதம் விற்பனை விலை ஏ விற்பனை அளவு, பண்டத்தின் கிரயம், பிழையான இருப்பு கணிப்பு போன்ற காரணிகளால் வேறுபடும்.

$$\text{மொத்தலாபவிகிதம்} = \frac{\text{மொத்தலாபம்}}{\text{விற்பனைவருமானம்}} \times 100$$

2. தேறியலாப விகிதம்

விற்பனை வருமானத்திற்கும், தேறிய இலாபத்திற்கும் இடையிலான தொடர்பை காட்டுவதாகும். இது பின்வருமாறு கணிப்பிடப்படும்.

$$\text{தேறியலாபவிகிதம்} = \frac{\text{வரிக்கு முன் தேறியலாபம்}}{\text{விற்பனை வருமானம்}} \times 100$$

3. மொத்த சொத்துக்களுக்கான உழைப்பு or மொத்த சொத்துக்களுக்கான திரும்பல் விகிதம்

மொத்த சொத்துக்களுக்கு தேறியலாபம் எவ்வளவு என்பதை இவ்விகிதம் காட்டி நிற்கும். மொத்தசொத்துக்களானவை கடன் மூலதனத்தை பிரதிபலிப்பதால், கடன் மூலதனத்திற்கான வட்டி வரிக்குபின் இலாபத்துடன் சேர்க்கப்பட்டு இவ்விகிதம் கணிப்பிடப்படும். எப்போதும் இவ்விகிதம் உயர்ந்துபெறுமானத்தை கொண்டு இருப்பது சிறந்ததாகும்.

$$\text{மொத்த சொத்துக்கான உழைப்பு விகிதம்} = \frac{\text{வரிக்கு பின் லாபம்} + \text{வட்டி}}{\text{மொத்தச் சொத்துகள்}} \times 100$$

4. உரிமை முவக்கம் மீதான திரும்பவல் விகிதம்

உரிமை மூலதனத்திற்கும், அதற்குரிய இலாபத்திற்கும் இடையிலான தொடர்பை காட்டுவதாகும். உரிமை மூலதனம் சாதாரண பங்குமுதலையும் ஒதுக்கங்களையும் சேர்த்து வருவது ஆகும். இவ்விகிதம் உயர்ந்த பெறுமானத்தை கொண்டிருக்குமாயின் கம்பனி உயர் வினைத்திறன் உடையது என்பதை காட்டும். இவ்விகிதம் பின் வருமான கணிப்பிடப்படும்.

$$\text{உரிமை மூலதனம்} = \frac{\text{விகிதகுறிச்சலாபம்} + \text{முன்னுரிமைபாங்கிலாம்}}{\text{உரிமை மக்கள்}} \times 100$$

ଉରିମେ ମ୍ରକ୍ଷଳ = ଶାକାଣପାନ୍କୁକଣୀ + ଲୁକ୍ତକାନ୍ଧକଣୀ

5. பங்கொன்றியிர்கான உணழப்பு

சாதாரண பங்கொன்றிக்காக உழைத்த இலாபத்தை இது காட்டும். இது பின்வருமாறு கணிப்பிடப்படும்.

முன்னுரிமைபாங்கிலாபம்
வழங்கிய சாதாரண
பந்துகல்லின் எண்ணிக்கை

6. வினாவுக்கள்

பங்கொன்றின் சந்தை பெறுமதி பங்கொன்றின் உழைப்பின் எத்தனை தடவைகள் என்பதை வெளிக்காட்டும். இவ்விகிதம் குறைந்த தடவையாக இருப்பது சிறந்தது. ஏனைனில், முதலீடு செய்யப்பட்ட பணம் விரைவாக மீண்டும் பெறப்படும் என்பதை இது காட்டும்.

$$\text{விலை உழைப்பு} = \frac{\text{பங்கொண்றின் சந்தை விலை}}{\text{பங்கொண்றிற்கான உழைப்பு}}$$

7. உழைப்பு விளைவு விகிதம்

பங்குகளுக்காக முதலீடு செய்யப்பட்ட பணம் எவ்வளவு இலாபத்தை உழைத்து தந்துள்ளது என்பதை இது குறிக்கும்

$$\frac{\text{உறைப்பு விளைவு}}{\text{விகிதம்}} = \frac{\text{பாங்கான்றின் உறைப்பு}}{\text{பாங்கான்றின் சந்தை பெறுமதி}} \times 100$$

8. பங்கிலூப வினாவு விகிதம்

முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு எவ்வளவு பங்கிலாபம் கிடைத்துள்ளது என்பதை இது காட்டும்.

$$\text{பங்கிலாப விளைவு} = \frac{\text{பங்கொண்றிற்கான பங்கிலாபம்}}{\text{பங்கொண்றின் சந்தை விலை}} \times 100$$

9. பங்கிலாபக் டொடூப்பனவு விகிதம்

சாதாரண பங்குதாரருக்கு வரிக்கு பின்லா
பத்தில் என்ன விகித இலாபம் பகிற்ந்தளிக்கப்
பட்டது. என்பதை இது வெளிக்காட்டும். இவ்விகிதம் உயர் பெறுமானத்தை கொண்டிருப்பின் முதலீடாளர்கள் இப்பங்குகளில் முதலீடு செய்ய தாண்டப்படுவேர்

$$\text{பாங்கிலாபம்} = \frac{\text{சாதாரணபங்குகளுக்கு செலவுத்திய பாங்கிலாபம்}}{\text{வரிக்குபின் லாபம்}} \times 100$$

II. திருவத்தஞ்சை விகிதங்கள்

வணிகத்தின் அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்ள அவசியமான நிதிப்பலத்தை அளவிட மேற்கொள்ளப்படும் விகிதம் இதுவாகும்.

திரவத்தன்மை விகிநத்தின் வகைகள்

1. நடைமுறை விகிதம் / நபர்பு விகிதம்

குறுகிய கால திரவத்தன்மையை அளவிடப் பயன்படுத்தப்படும் விகிதமாகும். இது நடைமுறை சொத்துக்களுக்கும், நடைமுறை பொறுப்புகளுக்குமிடையான தொடர்பைக் காட்டும், இவ்விகிதம் 2:1 ஆக இருப்பது சிறந்ததாகும். இது பின்வருமாறு கணிப்பிடப்படும்.

$$\text{நடப்பு விகிதம்} = \frac{\text{நடைமுறைச் சொத்துக்கள்}}{\text{நடைமுறைப்பொறுப்புக்கள்}}$$

2. விறைவுகிதம் / உறரகல் சோதனை விகிதம் / தீவா விகிதம் / அயிலப் பரிசோதனை விகிதம்.

நட்டமின்றி விரைவாக பண்மாக மாற்றிக் கொள்ளக்கூடிய சொத்துக்கள் திரவச்சொத்து களாகும். இத் திரவசொத்துக்களுக்கும், நடை முறை பொறுப்புகளுக்கும் இடையிலான தொடர்பை காட்டுவது இவ்விகிதமாகும். இவ்விகிதம் 1:1 என்ற அம்ப்படையில் இருப்பது மிக சிறந்தது.

$$\text{தீரவ விகிதம்} = \frac{\text{தீரவச் சொத்துக்கள்}}{\text{நடைமுறைப்பொறுப்புக்கள்}}$$

(தீரவச் சொத்து = நடைமுறைசொத்து - இறுதியிருப்பு + முற்பண்செலவுகள்)

3. கடன்பட்டோர் புள்ளவு விகிதம்

கடன்பட்டோரிடமிருந்து காசு பெறப்பட்ட தடவைகளை இவ்விகிதம் காட்டும். இது கூடிய விகிதமங்களை கொண்டிருப்பது சிறந்தது. அதாவது கடன்பட்டோர் தொகை விழரவாக காசாக மாற்றப்படுகிறது என்பதே இதன் கார்க்காகும்.

$$\text{கடன்பட்டோர்} = \frac{\text{கடன் விற்பனை}}{\text{சுராசரி கடன்பட்டோர்}}$$

$$\left[\text{சுராச்சி} = \frac{\text{ஆரம்பகடன்} + \text{இறுதிகடன்}}{\text{பட்டோர்}} \right]$$

4. கடன் வகுவிக்ரு!

கடன்பட்டோர் கடன்தொகையை திருப்பி செலுத்த எடுக்கும் காலத்தை இது குறிக்கும். இக் கணிப்பில் வகுவிப்பு நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது சிறந்தகாகும்.

$$\text{கடன் வசூலிக்கும்} \quad = \quad \frac{365 \text{ நாட்கள்}}{\text{காலம்}} \\ \text{கடன்பட்டோர் பூர்வ விகிதம்}$$

5. திருப்பு பூர்வ விகிதம்

குறிப்பிட்ட காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையாக மாற்றப்படும் வேகம் / தடவைகளின் எண்ணிக்கை இவ்விகிதம் மூலம் காட்டப்படும். இது கூடிய தடவையாக இருப்பது இருப்பு விரைவாக விற்கப்படுகிறது என்பதையும், காலாவதியான இருப்பை காண முடியாது என்பதையும் காட்டும்.

இருப்புரள்வு = **விற்பனை கிரயம்**
விகிதம் = **சராசரி இருப்பு**

(சுராசரி இருப்பு = (ஆறும்கிருப்பு + இறுதியிருப்பு) ÷ 2)

6. இருப்பு பேணம் காலம்

கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களின் இருப்பு வணிகத்தினால் வைத்திருக்கப்படும் சரா சரி நாட்களின் எண்ணிக்கை இதில்க்காட்டப் படுகிறது. இது குறைவாக இருப்பது சிறந்தது.

$$\text{இருப்புபேணும்} = \frac{365 \text{ நாட்கள்}}{\text{இருப்பு புரள்வு விகிதம்}}$$

7. கடன்களாடுத்தோருக்கு பணம் செலவுத்தும் காலம்

எவ்வளவு காலத்திற்கு ஒருமூறை கடன் கொடுத்தோருக்குப் பணம் கொடுக்கப்படுகிறது என்பதை இது காட்டும். இக் காலம் கூடுதலாக இருப்பின் கடன் கொடுத்தோருக்கு பணம் செலுத்தும் வேகம் குறைவு என்பது கருத்தாகும்.

$$\text{கடன் கொடுத்தோருக்கு} = \frac{365 \text{ நாட்கள்}}{\text{கடன் கொடுத்தோர் பூர்வ விகிதம்}}$$

8. සේයර්පාලු සංගීතය

அனேக வணிக நிறுவனங்களில் கடனுக்கு விற்பனை செய்வது அடிக்கடி நிகழ்கிறது. இதனால் இருப்பு பணமாக மாறுவதற்கு எடுக்கும் காலம் இதுவாகும். இக்காலம் குறைவாக இருப்பது சிறந்தது.

செயற்பாட்டு சுற்றுப்பு பேணும் காலம் + கடன் சேகரிக்கும் காலம்

9. பணச் சுற்றுப்பாட்டு/தேரிய செயற்பாட்டு சுற்றுப்பாட்டு
இருப்பு பணமாக மாற்ற எடுக்கும் காலத்தி விருந்து கடன் கொடுத்தோருக்கு பணம் கொடுக்கும் காலத்தை கழிப்பதன் மூலம் தேரிய செயற்பாட்டு காலத்தை பெற முடியும். இது உயர்வாக இருப்பது சிறந்ததாகும். இதன் மூலம் தொழிற் படும் முதலை பற்றிய விளக்கத்தையும் பெற முடியும்.

பணச் = செயற்பாட்டு கடன் கொடுத்தோருக்கு பணம்
சுற்றுப்பாட்டு சுற்றுப்பாட்டு + கொடுக்கும் காலம்

III. நிதி உறுதிந்தன்மை விகிதம்

நிறுவனத்தின் நீண்டகால நிதி உறுதித் தன்மையை அளவு செய்வதற்காக இவ் விகிதம் மதிப்பிடப்படுகிறது.

1. கடன் விகிதம்

மொத்த மூலதனத்தில் கடன் எத்தனை வீதம் என்பதை கணிக்க இவ் விகிதம் உதவும். கடன் மூலதனம் எனப்படுவது நிலையான வருமான தகுடு கடனாகும். அந்த வகையில் முன் நிறுமைப் பங்கு மூலதனமும் கடன் மூலதனமாகவேகருத்தப்படும்.

$$\text{கடன் விகிதம்} = \frac{\text{கடன் மூலதனம்}}{\text{மொத்த மூலதனம்}} \times 100$$

$$[\text{கடன்} = \frac{\text{முன்னுமிழம் பங்கு}}{\text{மூலதனம்}} + \frac{\text{நடைமுறையல்லா}}{\text{மூலதனம்}} + \text{கடன்கள்}]$$

2. உரிமையான்மை விகிதம்

மொத்த மூலதனத்தில் உரிமையான்மை எவ்வளவு விகிதம் என்பதை இவ் விகிதம் மூலம் அறிய முடியும். உரிமையான்மை என்பது சாதாரண பங்கு முதலையும், ஒதுக்கங்களையும் உள்ளடக்கியது ஆகும்.

$$\text{உரிமையான்மை விகிதம்} = \frac{\text{உரிமை மூலதனம்}}{\text{மொத்த மூலதனம்}} \times 100$$

3. கடன் உரிமையான்மை விகிதம் (இணைப்பு விகிதம்)
கடன் மூலதனத்திற்கும், உரிமை மூலதனத்திற்கும் இடையில் ஆன விகிதம் இணைப்பு விகிதமாக கொள்ளப்படும். கடன் மூலதனத்தையும், உரிமையான்மையையும், ஒப்பிடுமிடத்துக் கடன் மூலதனம் உயர்வாக இருப்பின் உயர் இணைப்பு எனவும் கடன் முதல் குறைவாக இருப்பின் தாழ் இணைப்பு எனவும் கூறப்படும்.

கடன் உரிமையான்மை விகிதம் = கடன் முதல் : உரிமை முதல் அல்லது
கடன் உரிமையான்மை விகிதம் = கடன் முதல் : உரிமை முதல்

4. வட்டி பாதுகாப்பு விகிதம்

நீண்டகால கடன் தொடர்பாக ஏற்படும் வட்டி க்கு பாதுகாப்பு பெறத்தக்க வகையில் இலாபம் உழைக்கப்பட்டு உள்ளதா என்பதை அறிய இவ்விகிதம் பயன்படுத்தப்படும். இவ்விகிதம் குறைவாயின் நீண்டகால கடன் உரிமையாளரின் பாதுகாப்பு பற்றிய முன்னச்சீரிக்கை இருத்தல் வேண்டும்.

$$\text{வட்டிப்பாதுகாப்பு விகிதம்} = \frac{\text{வரிக்குமுன்னிகரலாபம்}}{\text{வட்டி}} + \text{வட்டி}$$

5. சொத்து பூர்வ விகிதம்

விற்பனையை உச்சமட்டத்தில் மேற்கொள்ள நிறுவனத்தில் காணப்படும் சொத்துக்களின் பங்க ஸிப்பு பற்றி அறிய இவ்விகிதம் பயன்படுத்தப்படும். இவ்விகிதம் உயர்வாக இருப்பின் சொத்துக்கள் விணைத்திறனாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை காட்டுவதாக அமையும்.

$$\text{சொத்து பூர்வ விகிதம்} = \frac{\text{விற்பனை பூர்வ}}{\text{மொத்த சொத்துக்கள்}}$$

IV. காச்பாய்ச்சல் கூற்றினுரோடான விகிதம்

இங்கு கணிப்பிடப்படும் விகிதங்கள் பின் வருமாறு

1. காச்பாய்ச்சல் தேவைப்பாட்டு விகிதம்

இது பொதுவாக 1:1 என்ற அடிப்படையில் இருத்தல் அவசியம். ஒன்றிற்கு மேலாக இருப்பின்

சிறந்தது. இவ்வாறு காணப்படுமாயின், நீண்டகால கடன், நிலையான சொத்துக் கொடுப்பனவு, இலாப பங்கீடு தொடர்பான செயற்பாட்டு நடவடிக்கையால் தோன்றிய காசுப்பாய்ச்சலைப் போன்று எத்தனை மடங்காக உள்ளது என்பதை இது காட்டும்.

$$\text{காப்புக்கூடு} = \frac{\left(\text{நித்திகால கட்டி} + \text{நிலையன சிவாக்கமுக்கள்} + \text{விரைவு} \right)}{\left(\text{காப்புக்கூடும்} + \text{காப்புக்கூடு} + \text{பரிசு} \right)} \times 100\%.$$

2. கடன் பாதுகாப்பு விகிதம்

கடன் செலுத்துவதற்கு போதியளவு வருமானம் உழைக்கப்படுவதாக என்பதை இது காட்டும்

$$\frac{\text{கடன் பாதுகாப்பு}}{\text{விகிதம்}} = \frac{\text{மொத்த}}{\text{கடன்கள்}} \div \frac{\text{செயற்பாட்டு நடவடிக்கையால்}}{\text{கேரிய காசுப்பாய்ச்சல்}}$$

3. ಕಾಸ್ ಮೆನ್ ಮತಲ್‌ಟ್ರ್ಯಾವಿಕಿತ್ಯಂ

செயற்பாட்டு நடவடிக்கையால் தேறிய காகசுபாய்ச்சல் செயற்பாட்டு நடவடிக்கையால் உருவாகிய தேறிய காகசுத் தொகை ஆதனம், பொறுதியூபகரணங்களில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை இது காட்டும்.

காசு மீன் = ஆதநம், உபகரணங்களின் செயற்பாட்டு நடவடிக்கையால் முல்லீடு விகிதம் = குத்தகை பொழுதி : தேரிய காசுப்பாய்ச்சல்

4. කාස්ප් පාර්ස්ක්සල් විශාලත්තියෙන් විනිශ්චය

(1) வருமான காசுப்பாய்ச்சல் சுட்டிடண்

செயற்பாட்டின் மூலம் உருவாகிய காசுப் பாய்ச்சல் குறிப்பிட்ட காலத்தினது மொத்த விற் பணை வருமானத்தில் எத்தனை மடங்கு உள்ள தென்பதை இது வெளிக்காட்டும்.

Note:- விற்பனை வருமானம் என்பது புரள்வு வரி கழிக்க முன் உள்ள வருமானம் ஆகும்.

வருமான காச பாய்ச்சல் கட்டணம் = செற்பாட்டின் மூலம் உருவாகிய தேரிய காசபாய்ச்சல் மொத்த வருமானம்

(II) செயற்பாட்டு கூட்டுறை

செயற்பாட்டால் உருவாகிய தேறிய காசப் பாய்ச்சல் வரி கழித்த பின் இலாபத்தில் எத்தனை மடாங்கு என்பதை இது காட்டும்.

செயற்பாட்டு கூட்டணி = செயற்பாட்டின் மூலம் உருவாகிய தேரிய காசுபாய்ச்சல் வரிக்க பின்லாபம்

வெளிநாட்டு முதலீட்டுக்கான அரசின் நேரடி முகவராக தொழிற்படும் அமைப்பு தினச்சூக்கம் உதவியிட்டு செயல்

இலங்கையில் கரை கடந்த வங்கிச் சந்தை எப்பொயரில் தொழிற்பகுதிரது அந்தை நாணய வங்கி அனு (FCBU)

வணிக வாங்கிகளுக்கிடையிலான அழைப்பு கடன் சந்தையில் வட்டி வீழ்ச்சியை தடுக்க உதவும் சந்தை?

എൻ കൊൻവന്റു ചന്തെ

தன்னியக்க பரிவர்த்தனை நிலையம் தொழிற்படும் நேரம்
Week Days - 9.30 - 12.30

**பசுமை நிறைந்த பொருளாதாரமும் நிலைத்து
நிற்கும் அயிவிருத்தியும் கைவ
கைணந்து நிகழ்வது எப்படி?**

Y.Jobitha
13 com 'A'

“பக்ஷமை நினைந்த பொருளாதாரா” – “நிலைத்து நிற்கும் ஆபிவிருத்தி” மற்றும் “பக்ஷமை தேசிய கணக்கு கொள்ளக் கூடும் என்பன ஒன்றுடன் ஒன்று இனைந்து நிகழ்வது எப்படு?

பச்சை நிறைந்த பொருளாதாரம் என அறியப்படுவது அடிப்படையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி, சுற்றாடலை பாதுகாத்து கொண்டு அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்பதே இதன்கருத்தாகும். இதை மேலும் தெளிவு படுத்து வதற்காகவே நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்ற கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றிஜக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டம் ஆராய்கின்றது. (UNEP) இவ்வமைப்பினரே இதை பரவலாக செயல்படுத்துகின்றனர். சூழல் பிரச்சனை அதிகரித்தல் பூகோள வெப்ப நிலைமை அதிகரித்தல் சம்மந்தமாக உலகில் பல நாடுகளும் அவதானத்தை ஏற்படுத்தியுள்ளன. சுற்றாடலை பாதுகாக்கும் விதமாக மின் சக்தியைப் பாரித்தல், சுற்றாடலை பாதிக்கும் உற்பத்தி நடவடிக்கைகளை (Black Economy) கவுடியவரை தவிர்த்து ஏரிபொருள் தகனம், வாயுமாசடைதல், நீர் அசுத்தமடைதல், காடழித்தல் புதிய தொழிற் சட்டங்களை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். புச்சமையான பொருளாதாரம் என்ற கொள்கையில் இந்நாள் வரை பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் இறுதி இலக்கு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி ஆகும். (Sustainable Development) கூழலை மிகவும் முக்கியத்துவம் டையதாக காட்டுவதற்காக பச்சை நிறை பொருளாதாரம் (Green Economy) பற்றி பேசப்படுகிறது. உற்பத்தியின் போதும் வளங்களை உபயோகி

க்கும் போதும் தொயிற்சால்த்தை பாவிக்கும் போதும், மின்சார உற்பத்தியின் போதும் மற்றும் உபயோகப்படுத்தும் போதும் பசுமை உற்பத்தி பற்றி பேசப்படுகிறது. சுற்றாளுக்கு பாதிப்பு இன்றி பொருளாதாரத்தை மேம்படுத்துதலே இதன் நோக்கமாகும்.

நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை நோக்கி செல்லும் போது அபிவிருத்தி எந்தளவுக்கு சுற்றாடலை பாதித்துள்ளது என்பதை அறியலாம். இது பற்றிய கணிப்பே இங்கு ஆராயப்படுகிறது. பொருளாதார செயற்பாடுகளின் போது சுற்றாடல் வளம் எவ்வளவு தூரம் பாதிப்பதைகிறது என்பதே இங்கு கணிக்கப்படுகிறது. வருட ஆரம்பத்தில் சுற்றாடலின் தன்மை இரண்டுக்கும் இடையில் ஒப்பீடு செய்யப்படுகிறது.

உதூரணமாக:

நீர் மாசடைதல் குறைவா? அதிகமா?

காற்று மாசடைதல் குறைவா? அதிகமா?

எரிபொருள் பாவனை குறைவா? அதிகமா?

காடுகளை அழித்தல் குறைவா? அதிகமா?

ஆகிய எல்லா விடயங்களும் பட்டியலிடப்படுகிறது.

பசுமை கணக்கியலில் குறிப்பிடத்தக்க பொருளாதார அபிவிருத்தி இருக்குமாயின் அது பற்றி ஆராயும் போது குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி உள்ளதா? இல்லையா என்பதை காணலாம். பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதன் பிரகாரம் பொருளாதார அபிவிருத்தியும்

வேறுபடும். இந்த ஓப்பிடுதல் மூலம் நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு தகுந்த மாற்றம் என்ன என்பது விளங்குகிறது. நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு ஆஸ்ராய்வுகளின் பின்பு திட்டங்கள் வேறுபடுத்தப்பட்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சுற்றாடலை பாதுகாக்காமல் செயற்படுத்தப்படும் பொருளாதார அபிவிருத்தி தகுதியற்றால் கட்டாயமாக அதில் மாற்றம் ஏற்படுத்தப்படல் வேண்டும். இதற்காகவே பசுமை கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.

சில நாடுகளுக்குள் இதற்கு ஆரம்ப வேலை ததிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக பிலிப்பைன் எதிர்காலத்தில் அநேகமாக எண்ணிக்கை முறையை ஏற்றுக் கொள்ளக்வடிய அளவுக்கு முன்னேற்றமடைந்ததுடன் சூழல் பொருளாதார விஞ்ஞானத்தை தேசிய கணக்கியலுக்கு பயன் படுத்தும்.

குழல் மாச்சடைதலை அளவிட உண்மையில் முறையொன்று அவசியம் ஆகும். இதுவரை குழல் மாச்சடைதலை அளவிட கடினமானாலும் தற்போது சிற்சில விடயங்களை ஓரளவுக்கேற்றும் அளவிட அவை பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்த நாடுகள் நடவடிக்கை எடுக்கும் என நான் எண்ணுகின்றேன். பொருளா தார சுதந்திரம் தொடர்பாக அண்மைக் காலமாக பேசப்பட்டு வருகிறது. இவ்வாறான ஒன்று தேவைப் படுவது ஏன்?

அடம் ஸ்மித் வர்த்தகச் சந்தையில் காணக் கூடிய பிரதானமான குணவியல்பாகத்தான் பொருளாதார சுதந்திரத்தை குறிப்பிடுகிறார். சந்தை பொருளாதாரத்தின் பிரதானமான இரண் டுநன்மைகள் உள்ளாக அவர் இனங்கண்டுள்ளார்.

முதலாவது “சந்தையின் விணைத்திறன்” தன்மை என்ற விடயம் சொத்துக்கள் பிரிந்து செல்வது மிகவும் குரிக்கமாக செயற்படுவதாகும்.

இது நிகழ்வதற்கு அடிப்படையான காரணம் அதி கரித்து போட்டியாகும்.

உற்பத்தி குறைந்த செலவில் நடைபெறுதல் என்று இங்கு கருதப்படுகிறது. முழுமையான போட்டி சமநிலையே இங்கு காணப்படுகிறது. சந்தை பொருளாதார முறை என்பது பூரண போட்டியிடன் செயற்படுகின்ற பொருளாதார முறை ஆகும். முழுமையான போட்டி நிறைந்த சமநிலை எல்லா சந்தர்ப்பங்களிலும் உற்பத்தி செலவு சக்கரத்தில் குறைந்த செலவைத்தான் காட்டும். அதற்கமைய உற்பத்தி குறைந்த செலவில் குறிப்பிட்ட விலை க்கே விற்பனையாகும். இதன் மூலம் பெற்றுக் கொள்கின்ற நபருக்கும் நன்மை ஏற்படும் பொருளாதாரத்திற்கும் நன்மை ஏற்படும்.

அடுத்த விடயம் முழுமையான போட்டிச் சந்தைக்குள் பொருளாதார சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது.

தெரிவு செய்யும் சுதந்திரம் மற்றும் செயற் படுத்தும் சுதந்திரம் ஆகிய விடபாங்கள் இரண்டும் தான் இங்கு அடிப்படையாக இனங்காணப்படுகிறது. பாவனையாளர்களுக்கு எந்தவொரு பொருளையும் தேர்ந்தெடுக்க முடியும். அதை அவருக்கு செய்யாக பெற்றுக் கொள்ள முடியும். யாரும் பலவந் தப்படுக்கமாட்டார்கள்.

செயற்படுத்துவதும் அவ்வாறுதான். தாம் விரும்பிய தொழிற்சாலையில் முதலீடு செய்ய முடியும். அதற்கு யாரும் தடை விதிக்கமாட்டார்கள். இந்த சுதந்திரம் என்கின்ற இலக்கு தான் “பொருளாகார சுதந்திரம்”பற்றிய அளவுகோலாகும்.

இது 10 அம்சங்களைக் கொண்டது.

1. வர்த்தக சுதந்தியும்
 2. விற்பனை சுதந்தியும்
 3. அரசு முறை சுதந்தியும்
 4. அரசு நுறையின் அளவு விளைவிக்கப்படாமல் இருக்கல்.

5. யினால் கட்டுப்பாட்டாளர்களின் தகவையிடின்மை.
 6. முதலீட்டு சுதந்திரம்
 7. நிதியியல் அடிப்படை அரசு நிப்வாகத்திலிருந்து விடுபடல்
 8. சொற்று எதாட்டிப்பான சுதந்திரம்
 9. உடலுளிக் கிஞங்கு விடுபடல்
 10. கட்டுண்ட சந்தையிலிருந்து விடுபடல்

இந்த அளவு கோல்களின் மூலம் அளவிடு

வது சுதந்திரத்திற்கு தடையை விதிக்கும் கருவிகள் எவ்வளவு தூரம் செயற்படுகின்றன என்பதே ஆகும். இது முழுமையான சந்தை வாய்ப்பு நிலை க்கேற்ப அளவிடப்படுகிறது. முதலாளித்துவ பொருளாதார முறையை விரும்புவர்களே இந்த சுதந்திரத்தின் மீது கவனம் செலுத்துகிறார்கள். ஜக்கிய அமெரிக்க குடியரசின் “ஹெரெடேஜ் மன்றம்” (The Heritage Foundation) இது தொற்பாக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

உசாத்துக்கண நூல்கள்

அறிவுத்தேடல்

മത്തീയവാங்கி ஆண்டறிக்கை - 2009

மத்திய வைப்பு திட்ட கம்பனிக்கு மூலதன பங்களிப்பு செய்வது நெறைப்படி பங்குகளுக்கு (100%)

இலங்கையில் ஏந்த வகையான வட்டி பயன் படுத்துகின்றனர் பெற்றான் சிகிசையிடப்பட்டவைக்கு

மிலங்கா விலை சுட்டெண்ணின் அடிப்படையில்
1998.12.31

மிலங்கா விலை சுட்டெண் எதற்கு பதிலாக அறிமுகம் செய்யப்பட்டது உணர்திறன் விளைச்சுட்டுக்கு பதிலாக

மாமிசம் தொடர்பாக சௌக்கிய சான்று தருபவர்
இன்பிடி நீர்வள இயக்குனர்

போலிநாண்யங்களை கண்டுபிடிக்க உதவும் நிறுவனம்
துற்றவியல் புளையீல் தினைக்கள் பொலிநாண்ய பணியகம்

யூரோ நாணயத்தை பயன்படுத்தாத ஜேரோப்பிய நாடு பெரிய பிரித்தானியா

மூத்த விலைச் சுட்டெண் மதிப்பு ஏதீய வங்கி

தனியுரிமைச் சந்தைக் கோட்பாடு Theory of the Monopoly Market

S. Narmatha
13 com 'A'

நிறைபோட்டிச் சந்தையின் பண்புகளிற்கு எதிரான தன்மை கொண்டதே தனியுரிமைச் சந்தையாகும். எனவே தான் நிறைபோட்டிச் சந்தையின் எதிர்த்துருவமே தனியுரிமையாகக் கொள்ளப்படுகின்றது. “குறித்த பொருள் உற்பத்தியில் ஒரேயொரு நிறுவனம் ஈடுபடுவதுடன் உற்பத்தி செய்த பொருளிற்கு போட்டியற்ற நிலையும் நெருங்கிய பதில்லட்டுப் பொருள் (No Close Substitute) இல்லாத நிலையும் கொண்ட சந்தை அமைப்பே தூய தனியுரிமைச் சந்தை” என்பதும், நடைமுறையில் தூய தனியுரிமைச் சந்தையைக் காண்பது மிகக் கடினம். ஆனாலும் சார்புதியாக தனியுரிமைத் தன்மை கவுடிய சந்தை அமைப்பை நாம் காண முடியும். தூய தனியுரிமையில் 3 நிபந்தனைகள் முக்கியமானவை.

1. ஒரு உற்பத்தியாளன் ஆல்லது விற்பனை யாளன் காணப்படுவர்.
 2. அங்கு நெறங்கிய பதின்மூல் பொருள் காணப்பட யாட்டாது.
 3. அங்கே உள்வருவதற்குக் கடுமையான தடை காணப்படும்.

தனியுரிமைச் சந்தையினைப் பொறுத்து
நிறுவனத்தின் கேள்விக்கோடே சந்தைக்கு கேள்விக் கோடாகும். ஏனெனில் இங்கு நிறுவனமும் சந்தையும் ஒன்றாகும். எனவே தனியுரிமையில் நிறுவனமும் தொழிலும் ஒன்றாகவேயிருப்ப தாலை நிறுவனத்தினதும் தொழிலினதும் சமநிலை ஒன்றாகவே காணப்படும். தனியுரிமை நிறுவனத்தின் கேள்விக் கோடானது மேலிருந்து கீழாக இடமிருந்து வலமாக சரிந்து செல்லும் போது நெகிழ்ச்சி குறைவாகக் காணப்படும். தனியுரிமை


யில் ஒரேயொரு நிறுவனம் மாத்திரம் தொழிற்படு வதனால் அந்நிறுவனம் சந்தை விலையினை மாத்திரம் நிரணயிக்க முடியும். விலையினைக் குறைக்கவும் கூட்டவும் அதற்கு அதிகாரம் உண்டு. தனியுரிமை நிறுவனத்தைப் பொறுத்து விலை யிலும் தொகையிலும் செலவாக்குச் செலுத் தலாம் எனினும் குறிப்பிட்ட ஓர் நேரத்தில் விலையில் அல்லது தொகையில் மாத்திரமே செலவாக்கி கைச் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. இங்கு ஓர் அலகினை மேலதிகமாக விற்பனை செய்ய வேண்டுமாயின் தனியுரிமையாளன் விலையினைக் குறைக்க வேண்டும். இதன் காரணமாக விலையிலும் பார்க்க எல்லை வருமானம் என்பது தனியுரிமையில் குறைவாக உள்ளது. ஆனால் நிறைப் போட்டிச் சந்தையில் தொழிலால் தீர்மானிக்கப்பட்ட (கேள்வி, நிரம்பல்) விலையினை நிறைபோட்டி நிறுவனமொன்று ஏற்றுக் கொண்டு பொருட்களை விற்பனை செய்வதால் அங்கு விலை, எல்லை வருமானம், சுராசரி வருமானம் என்பன சமனாகக் காணப்படும். ஆனால் தனியுரிமையில் விலையிலும் பார்க்க எல்லை வருமானம் குறைவாக காணப்படும். இந்த வேறு பட்டகோட்டாடு விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.

தனியுரிமை நிறுவனத்தின் கேள்விக் கோடு

தனியறிமை நிறுவனம் ஒன்று தனது உற்பத்தி விலையினை தானே நிர்ணயிக்கும் உரிமை உடையது. எனவே தனியறிமை நிறுவனத்தின் கேள்விக்கோடு சாதாரண கேள்விக்கோடு போன்று இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழ்நோக்கி

சுருந்து செல்லும். எனவே ஒரு தனியுரிமை நிறுவனம் தனது உற்பத்திப் பொருளின் விலை, தொகை என்ற இரண்டையும் நிர்ணயிக்கும் உரி மைப்படையது.

தனியுரிமைச் சுந்தையில் ஒரு நிறுவனம் மட்டும் காணப்படுவதனால் தனியுரிமை நிறுவன தத்தின் கேள்விக் கோடும் தனியுரிமைச் சுந்தையின் தொழிலின் கேள்விக் கோடும் ஒன்றே ஆகும்.




ஒரு தனியுரிமையாளன் தனது உற்பத்திப் பொருளின் விலை, தொகை என்ற இரண்டையும் நிர்ணயிக்க முடியும் ஆயினும் கூட இவ் இரண்டையும் ஒரே நேரத்தில் நிர்ணயிக்க முடியாது.

ஒரு தனியுரிமையாளன் தனது உற்பத்திப் பொருளின் விலையினை நிர்ணயித்தால் அவ் விலையில் எவ்வளவு தொகை விற்பனை செய்யப் படும் என்பதனை சுந்தைக் கேள்வியே தீர்மானிக்கும். எனவே தான் சுந்தைக் கேள்விக் கோட்டின் படி ஒரு தனியுரிமையாளன் உயர்ந்த விலையை நிர்ணயித்தால் குறைந்த தொகையினையே செய்ய முடியும். மாறாக குறைந்த விலையை நிர்ணயித்தால் உயர்ந்த தொகையை விற்பனை செய்ய முடியும்.

தனியுரிமை நிறுவனத்தின் வருமானம்:-

தொகை	விலை	TR	AR	MR
1	10	10	10	10
2	8	16	8	6
3	6	18	6	2
4	4	16	4	-2
5	2	10	2	-6

தனியுரிமை நிறுவனம் விலையை உருவாக்குபவர்
(Price market)



தனியுரிமைச் சுந்தையின் பண்புகள்

(Properties of Monopoly Market)

- குறித்த பொருள் உற்பத்தியில் அல்லது விரம்பனையில் ஒரேயொரு நிறுவனம் மாத்திரம் ஈடுபடும்.
- சுந்தையில் பிரவேசிக்க சுதந்திரமில்லை. அதாவது இங்கு இரண்டு வகையான தடைகள் காணப்படும்
 - இயற்கைக் தடை
 - செயற்கைத் தடை

இயற்கைத் தடை என்பது சிக்கனத்துடன் தொடர்புடையது. ஏற்கனவே உற்பத்தியில் இருக்கும் நிறுவனங்கள் முன் அனுபவம், பயிற்சி, சிறந்த முகாமை காரணமாக பேரளவு சிக்கனத்தினை அனுபவித்து பொருட்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம். ஆனால் புதிதாக உள்வரும் நிறுவனங்களைப் பொறுத்து உற்பத்திச் செலவு அதிகமாகக் காணப்படும். எனவே ஒப்பிட்டு ரீதியில் அந்த புதிய நிறுவனம் உயர்விலையில் பொருட்களை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் அந்தப் புதிய நிறுவனங்கள் உற்பத்தி குறைவாக இருப்பதால் குறித்த அந்த நிறுவனம் இயற்கைத்தடையால் உள்வருவது தடுக்கப்படுகிறது அல்லது கடினமாகிறது.

செயற்கைத் தடை என்பது சுந்தையிலுள்ள நிறுவனங்கள் தமது உற்பத்தி இரகசியங்களை மறைத்து வெளியிடாமல் மறைத்து வைத்திருத்தல், தனிப்பட்ட ஒரு நிறுவனம் அரசாங்கத்திட மிருந்து பெறும் விசேட உற்பத்தி அனுமதிப்பதிரும்

மூலப்பொருட்களின் நிறம்பலை தனியொரு நிறுவனம் கட்டுப்படுத்தல், சந்தையில் ஏற்படும் போட்டி மூலம் சிறு நிறுவனங்களை வெளியேற்றுதல் அல்லது கொள்வனவு செய்தல் போன்றன செயற்கைத்தடை ஆகும். மேற்கூறிய இயற்கை, செயற்கைத் தடையால் புதிய நிறுவனங்கள் சந்தைக்குள் உட்பிரவேசிப்பது தடை செய்யப்படுகின்றது.

தனியறிமையின் சிறப்பு அம்சங்கள்

I) വികല പേത്യസ്ഥാനത്തുൽ (Price Discrimination)

இரு தனியறிமையாளன் தனது உற்பத்திப் பொருட்களை வெவ்வேறுபட்ட விலைகளில் விற்பனை செய்கின்ற ஒரு நடவடிக்கை விலை பேதுப்பட தூதல் எனப்படும். மூன்று வகையான விலை பேதுப்படுத்தல்கள் காணப்படுகின்றன.

1. 1ம் தரு விலை பேதப்படுத்தல்
 2. 2ம் தரு விலை பேதப்படுத்தல்
 3. 3ம் தரு விலை பேதப்படுத்தல்

1ம் தூ வினால் பேதுப்படுத்துவு

ஒரு தனியறிமையாளன் தான் விற்பனை செய்கின்ற பொருளின் ஒவ்வொரு அலகினையும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்தல் 1ம் தர விலை பேதப்படுத்தல் என்பதும்.

2ம் தூ வினாவுக்குத்தான்

ஒரு தனியிருமையாளன் தான் விற்பனை செய்கின்ற பொருளினை ஒவ்வொரு தொகுதி களாக வகைப்படுத்தல் ஒவ்வொரு தொகுதிக்குள் ஞம் அடங்கும் பொருட்களை ஒவ்வொரு விலையில் விற்பனை செய்தல் 2ம் தர விலை பேதப்படுத்தல் எனப்படும்.

3ம் தாவினைப் பேதப்பநித்தல்

தொட்டிபுகளற்ற 2 வேறுபட்ட சந்தைகளைத் தெரிந்தெடுத்து ஒவ்வொரு சந்தையிலும் ஒவ்வொரு விலையில் குறிப்பிட்ட பொருள்களை விற்பனை செய்தல் 3ம் தருவிலை பேதப்படுத்தல் எனப்படும். வேறுபட்ட கேள்வியின் விலை நெகிழ்ச்சி களைக் கொண்ட இரண்டு சந்தைகள் தெரிந்து

தெடுக்கப்பட்டு சார்பளவில் நெகிழ்ச்சி கூடிய சந்தையில் குறைந்த விலையில் கூடிய தொகையினையும் நெகிழ்ச்சி குறைந்த சந்தையில் உயர்ந்த விலையில் குறைந்த தொகையினையும் விற்பனை செய்யப்படும்.

- 2) தனியுரிமை நிறுவனம் ஒன்று விலையில் அல்லது தொகையில் செல்வாக்குச் செலுத்த வாம். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டிலும் செல்வாக்கு செலுத்த முடியாது.
 - 3) போட்டி விளம்பரமில்லை ஆனால் பொருளை அறிமுகங்கொடு செய்ய விளம்பரமுண்டு. தொடர்ச்சி யான விளம்பரம் இங்கு காணப்படமாட்டாது.
 - 4) குறித்த பொருள் உற்பத்தியில் ஒரேயொரு நிறுவனம் ஈடுபடுவதனால் நிறுவனத்தின் கேள்விக்கோடு சந்தைக் கேள்விக்கோடாகையால் இங்கு நெருங்கிய பதிலீட்டுப் பொருளை ஸ்ரைல். எனவே குறுக்கு நெகிழ்ச்சி பூச்சிய மாகும். குறுங்காலத்தில் தனியுரிமை நிறுவனத்தின் கேள்விக்கோடு நெகிழ்ச்சி குறைவாகும். ஆனால் நீண்ட காலத்தில் நெகிழ்ச்சி முன்பை விட அதிகமாகும்.
 - 5) இங்கு தனியுரிமை நிறுவனம் விலையை உருவாக்குபவராக தொழிற்படும் விலையை ஏற்பவராக தொழிற்படாது.
 - 6) தனியுரிமையில் நிரம்பல் கோடு இல்லை நிரம்பல் கோடு என்பது விலைக்கும் நிரம்பல் தொகைக்கும் இடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும். அதாவது பல்வேறு விலையிலும் விற்கத்தயாரான அளவுகளை வரைபட்டியாக வெளிப்படுத்தி நிற்பது நிரம்பல் கோடாகும். தனியுரிமை நிறுவனமான்று குறிப்பிட்ட ஓர் விலையில் வெவ்வேறு அளவு உற்பத்தியை மேற்கொள்ளவும் அல்லது குறிப்பிட்ட தொரு உற்பத்தியை வெவ்வேறு விலையில் மேற்கொள்ளவும் முடிவதால் தனியுரிமை நிறுவனத்தில் நிரம்பல் கோட்டை வரையறுக்க முடிவதில்லை.

தனியுரிமையின் வகைகள் (King of Monopoly)

1) இயற்கைத் தனியுரிமை

சில மூலப்பொருட்கள், இயற்கை வளங்கள் என்பன சில இடங்களில் மாத்திரமே குவிந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் விலையில் தனியுரிமை ஏற்படுகின்றது.

உதாரணம்: இந்தியா சந்தனக்கட்டையிலும், மலை சியா தகர உற்பத்தியிலும், இந்தோனேசியா சிங்கோண மரப்பட்டை உற்பத்தியில் ஈடுபடுவதைக் குறிப்பிடலாம்.

2) தனிய்பட்ட திறமையினால் ஏற்படும் தனியுரிமை

மற்றவர்களிற்கில்லாத தனிய்ப்பட்ட திறமை இருப்பதன் காரணமாக சிலர் இசை, நடிப்பு, ஒவியம் தீட்டுதல், குத்துச்சண்டை முதலிய துறைகளில் தனியுரிமையாளனாக விளாங்குகின்றனர்.

3) சட்டமூலம் தொன்றும் தனியுரிமை

ஒரு பொருளை உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் உரிமையை சட்ட இயற்றி தனியுரிமைத் தன்மையை உருவாக்கலாம்.

உதாரணமாக: பதிப்புரிமை, வர்த்தகக் குறியீடுகள் போன்றன சட்டதனியுரிமையாகும்.

4) சமூக அரசு தனியுரிமை

அரசு பொது சமூக நோக்கம் கருதி தனியுரிமையாளனாக இருக்க முடியும்.

உதாரணம்: பொதுப் பொருளான தேசிய பாதுகாப்பு, தேசிய நீர்வழங்கல் போன்றவை.

5) உற்பத்தி முறையினால் ஏற்படும் தனியுரிமை ஒரு வொருளை உற்பத்தி செய்கின்ற வழிமுறை ஒரு கசியமாக கீருப்பதாலோ அவ்வழிமுறை மிகுந்த மூலதனத்தை வேண்டி நிற்கதாலோ தனியுரிமை ஏற்படலாம்


எனவே ஒட்டுமொத்தமாக நோக்கும் போது தனியுரிமை தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படலாம்.

தனியுரிமைச் சந்தையில் கேள்விச் சமன் பாட்டை எடுத்து அது எவ்வாறு மொத்த வருமானம், எல்லை வருமானம் பெறுவதற்கு உதவகின்றது என்பதை கணித ரீதியினாலான விளக்கம் தனியுரிமைச் சந்தைக் கோட்பாட்டினை இலகுவாக விளக்கிக் கொள்ள உதவும்.

தனியுரிமையின் குறுங்கால சமனிலை

(Short run Equilibrium of the Monopoly)

தனியுரிமையில் இலாபத்தை உச்சப்படுத்துவதே பிரதான நோக்கமாக அல்லது குறிக்கோளாக காணப்படும். குறித்த நிபந்தனைகளின் கீழ் தனியுரிமை நிறுவனமொன்று குறுங்காலத்தில் இலாபத்தை உச்சப்படுத்தி சமநிலையினை அடைந்து கொள்வதனை பின்வரும் வரிப்படம் விளக்குகின்றது.



இரு தனியுரிமைப் போட்டி நிறுவனம் தனது எல்லை வருமானமும் எல்லைச் செலவும் சமமாகும் இடத்தில் சமனிலை அடையும். இச்சமனிலையின் போது P என்ற விலையில் Q என்ற தொகை விற்பனை செய்யப்படுகின்றது. இதன் மூலம் நிறுவனம் பெறுகின்ற மொத்த வருமானம் OPAQ என்ற பரப்பளவாகும். எனவே நிறுவனம் பெறும் சாதாரண இலாபம் BPAC என்ற பரப்பளவாகும்.

தனியுரிமையைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நுடவுகளைகள்

1. விலைக்கட்டுப்பாடு
2. வரிவிதிப்பு
3. தனியுரிமைக்கு எதிராக சட்டங்களை இயற்றுதல்
4. நுகர்வோர் கழகங்களைத் தோற்றுவித்தல்

Reference Book:

Modern Micro Economics Prof A. Koytsoyannis

Advanced Economic Theory H.L.Ahuja

An Introduction to positive Economics Richard G. Lipsey

தேசத்தை கட்டியெழுப்பும் வரி (NBT) National Bilt Tax

S. Mary Lauanya
13 com 'A'

மூன்று தசாப்பதுங்களுக்கும் அதிக காலமாக நிலவிய பயங்கரவாதத்தின் முடிவை காணக் கிடைத்தமை இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் பெற்ற ஒரு வெற்றியாகும்.

அபிவிருத்திக்கு தடையாக இருந்த பல வாய்ப் புக்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கலாம். வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கையும் உட்கட்டமைப்பு வசதியும் அழிவுற்றன. இவ்வாறு அழிவுடைந்த மக்கள் வாழ்க்கையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மீளக் கட்டியமுப்பும் பொருட்டு பாரியதொரு செலவீன்த்தை ஏற்க நேரிடும். இதன் பொருட்டு சமூகத்தின் பங்களி ப்பை பெறுவதை தோக்குமாக கொண்டு தேசத் தைக் கட்டியமுப்பும் வரி என்ற பெயரில் புதிய தொரு வரி இலங்கையின் வரிமுறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் வரியானது 2009ம் ஆண்டு 9 இலக்க தேசத்தை கட்டியெழுப்பும் வரிச்சட்டம் 2009 ஏற்றல் மாதம் பாரானுமன்றத்தினால் நிறைவேற்றப் பட்டது. இதன் பிரகாரம் தேசத்தை கட்டியெழுப்பும் வரியை அறிவிடல் 2009ம் ஆண்டு பெப்ரவரி 1ம் திங்கள் முதல் ஆரம்பமாகியது. இவ் வரியின் பிரகரம்

- ★ இலங்கைக்கு எந்தவாரு பண்டத்தை இறக்குமதி செய்கின்ற
 - ★ எந்த ஒரு உற்பத்தி தொழிலையும் கொண்டு நடாத்துகின்ற மற்றும்,
 - ★ எந்த ஒரு இயல்பாவும் ஆன ஒரு பணியை

வழங்குகின்ற தொழிலை கொண்டு நடாத்துகின்ற தனிநபர் ஒரு கம்பனி தனிநபர்களின் அலகு or கட்டுத்தொழில் முயற்சி ஒன்று இவ்வரியைசெலவுத்துக்கூட்டுவேண்டும்.

இவ் வரியானது காலாண்டுக்கே அறவிடப் படுகின்றது. அதாவது 2009ம் ஆண்டு பொறவரி மாதம் 1ம் திங்கியில் இருந்து வலுவக்கு வந்தமையால் 2009ம் 1ம் 1/4 ஆண்டு 2ம் மாத காலத்தை மாத்திரம் உள்ளடக்கியதாக கருதப்படும். இலங்கையில் ஏனைய பிரதான வரிகளைப் போன்றே உற்பத்தி மற்றும் பணிகளை வழங்குகின்ற வழங்குபவர் தொடர்பில் இவ் வரியின் கூயமதிப் பீடின் (Self Assessments) கீழ் அமுலாக்கப்படுவ தோடு ஒவ்வொரு காலாண்டுக்கும் உரிய வரி அக்காலாண்டுக்கு பின்னர் வருகின்ற மாதத்தின் 20ம் திங்கிக்கு அதற்கு முன் இலங்கை மத்திய வங்கியின் ஓர் கிளைக்கு அனுப்பப்பட வேண்டும்.

இவ்வரியானது வருடத்தின் முதல் காலாண்டு காலப்பகுதிக்கு நூற்றுக்கு 1% மும் பின்பு நூற்றுக்கு 3% இவ்வரியை செலுத்துதல் வேண்டும். எவ்வாறாயினும் உள்நாட்டு அரிசி உற்பத்தியா எனுக்கு குறித்த வரிவீதம் 1.5% ஆகும். வரி செலுத்து கிண்றவர்களை பதிவு செய்தல், இறக்கு மதியாளர் ஆவர். பண்டங்கள் இறக்குமதியின் பொருட்டு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு அதே பதிவு இலக்கத்தின் கீழ் இவ் வரியை செலுத்த முடியும். புதிதாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

NBT ஜி இறக்குமதி பண்டங்களுடன் தொடர்புடைய சுங்கப்பணிப்பாளர் நாயகத்தினால் சேகரிக்கப்பட்டு இறக்குமதி விபரப்பட்டியலில் குறிப்பிடப்படல் வேண்டும்.

NBT இன் விசேட பண்புகள்:-

NBT ஜ சமர்ப்பிக்கின்ற போது குறிப்பாக பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.

- ◆ வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதை தவிர்த்தல்
 - ◆ வெளிநாட்டு செலாவணி ஈட்டுதலை ஊக்கு வித்தல்.
 - ◆ கலை மற்றும் திரைப்பட துறையின் முன் னேற்றும்.
 - ◆ வங்கித் தொழிலில் மற்றும் நிதி தொழிற்பாடு கள்.
 - ◆ சர்வதேச தொடர்புகளை வளர்த்தல்.
 - ◆ கைத்தொழில் மற்றும் நிர்மாணிப் புதுதையின் அபிவிருத்தி
 - ◆ சர்வதேச விமானச் சேவை மற்றும் கப்பற் சேவைகளின் வளர்ச்சி போன்றவை குறிப்பிடலாம்.

2009ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்திற்கு அமைய NBT மூலம் 15000 million வருமான த்தைப்பெறுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்தது. 1% NBT 2009 மே 1ம் திங்கதியில் இருந்து 3% ஆக அதிகரிக்கப்பட்ட பின்னர் இதன் இலக்கு ரூபா 30,000 million ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டில் மேற்படி எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தில் 26 262 மில்லியனை ஈட்டுவது இயலுமாக இருந்தது.

NBT உடன் தொடர்புடைய நன்றைகளை ரீதியான பிரச்சனைகளை வெளியிட வேண்டும்.

தேசத்தை கட்டி எழுப்பும் வரியானது பண்டத்தை or பணியை உற்பத்தி செய்து விற்பனை செய்த நபருக்கு or பணியை வழங்குபவருக்கு விகிக்கப் படுகின்றது. அத்தகைய நபரே வரிக்கட்டு

ப்பாட்டுக்கு உள்ளாகின்றார். ஒரு பொருள் விபர ப்பட்டியலில் வரிச் சுட்டி காட்டப்படாது. இருப்பதோடு அது செலவீனத்தில் உள்ளடங்கி இருக்கும் எனக் கருதப்படும்.

இவ் வரி நூக்ரவோரிடம் இருந்து அறவிடுகின்ற சந்தர்ப்பத்தில் அந்த வரி செலவீனத்தின் ஒரு பகுதியாக கருதப்படுவதோடு அப்பகுதியின் மீதும் NBT விதிக்கப்படும். அதாவது வரிமீது வரி அறவிடப்படுகின்ற நிலைமையை இங்கு காணலாம். (Cascading Effect). இந்நிலமை பெறுமதி சேர் வரி அறவிடப்படுகின்ற நிலைமையை விட வித்தியாசமாகவள்ளது. நூக்ரவோரிடம் 'இருந்து VAT வரியை சேகரிப்பதற்கே ஒருவரேனு மொருவர் பதிவு செய்யப்படுவர். அவரே வரி சேகரிப்ப வராகவும் வரிநூக்ரவோராலேயே ஏற்கப்படும்

பண்டங்களை கொள்வனவு செய்கின்ற நபர் உள் ஸ்ட்டு வரியை (Input VAT) மீளக் கோரும் போது பெறுமதிசேர்வரியை (VAT) தனியாக காட்டப்பட்டல் வேண்டும். VAT வரியின் பொருட்டு புதிவு செய்யப்பட்ட ஒருவர் வேறொரு நபரிடம் கிருந்து அந்த வரியை சேகரித்து உள்ளாட்டு அரசு இறை தினைகளத்திற்கு செலுத்துவர் எனவே VATஐ பொருள் விபரப்பட்டியலாக தனியாக காட்டப்படுதல் வேண்டும் ஆயினும் கேசத்தை கட்டியைழப்பும் வரியை மொத்த விற்பனை பூர்வ உரித்தாயுள்ள நபரே செலுத்துதல் வேண்டும். ஆகவால் NBT எவ்வேறும் ஒரு நுகர்வோரிடம் கிருந்து அறவிடப்படும் எனில் அது பொருள் விபரப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருப்பது இல்லா விடினும் மொத்த விற்பனை பூர்வின் ஒருபகுதி யாகவே கருதப்படும்.

பெறுமதி சேர் வரித்தளம் மற்றும் கேசத்தை கட்டியெழுப்பும் வரித்தளம் ஆகிய இரண்டும் ஒன்றாக உள்ளதால் VAT வீதத்தை குறைத்து NBTஐ அறிமுகப்படுத்துகல் பயனற்ற ஒரு செயற் பாடாகும் என்பது அநேகமானோரின் கநக்காக

உள்ளது. ஆயினும் பெறுமதிசேர்வரி விதிக்கப்படுகின்ற மற்றும் தேசத்தை கட்டினமுப்பும் வரி விதிக்கப்படுகின்ற நோக்கம் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டதாகும். அதே போன்று VAT ஜ மீஸ் பெறும் பொருட்டு உரிமை கோரக்கூடியதாக உள்ளது

எனினும் பெறுமதிசேர் வரி மீளப்பெறும் பொருட்டு உரிமை கோரக்கூடியதாக உள்ளது. ஆனால் தேச தத்து கட்டி எழுப்பும் வரி ஆனது இவ்வாறு மீளச் செலுத்தப்பட மாட்டாது.

ഉച്ചാർത്തുക്ക്രമം നൂലിന്കണ്ണി

மத்திய வங்கி குறிப்பேடு 2009.12.11 மலர் 28ம் இதழ் - 11 நவம்பர் - டிசம்பர்



வரவு செலவு திட்டம் தயாரித்தல், எதிர்வகையில் புள்ளியிடல் பகுப்பாய்வு என்பவற்றிற்கு பயன்படும் அட்டை

ပရှမ်ပလီ အင်္ဂလ

கணனிக்கு தேவையான சேவைகளையும், தகவல்களையும் வழங்குகின்ற ஓர் பகுதி Server

இணையத்தை பயன்படுத்தி நேரடியாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலத்திரனியல் முறை

கணனியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒலி வாழிலான செய்திகளை தொலைபேசியூடாக ஏற்படுத்துவதற்காக கணனி பயன்படுத்தப்பட்ட ஒரு முறை
voice mail (ஒலி அஞ்சல்)

உலகின் காப்பறுதி வர்த்தகம் முதல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட நாடு எது நின்றாலி

இலங்கையில் இன்று பெருமளவு முதல்தீட்டை ஈடுபடுத்தியுள்ள நாடு எது உலகெங்கியா

சாமர்த்தியப் பெண் என்பவர் எத்துறையுடன் தொடர்புடைய சிந்தனையாளர் பொருளியல்துறை

ಕಾಮ್‌ಪಲ್ ವಾಣಿಕಮ್ ಗಣರಾಜ್ ಗಣನ್

செயற்கை பொருள் நடவடிப்பாட்டின் மூலம் விகிதமைய அதிகரிக்க செய்தல்



சர்வதேச நிதி நெருக்கடி International Financial Crisis

P. Niruja
13 com 'A'

சர்வதேச நிதி நெருக்கடி இன்று பொருளி
யலாளர்களினால் ஆராயப்பட்டு வருகின்ற முக்கியமான பிரச்சனையாகும். உலக நாடுகள் அனைத்திற்கும் ஜாம்பவானாகத் திகழும் அமெரிக்காவின் பொருளாதார அத்திவாரத்தினையே ஆட்டம் காண வைத்துள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடியாகும். அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியானது இன்று சர்வதேச நிதி நெருக்கடியாக பரிணாமம் பெற்று உலக நாடுகள் அனைத்தையுமே ஆட்டிப் படைக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது.

சர்வதேச நிதி நெருக்கடியின் தோற்றுவாய் அமெரிக்கப் பங்குச் சந்தையின் வீழ்ச்சியாகும். இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார மந்த்தத்தை தடுக்கும் நோக்கில் அமெரிக்காவில் வட்டி வீதம் சுடுதியாக குறைக்கப்பட்டது. அமெரிக்காவின் வட்டி வீதமே உலக நிதி நிறுவனங்களின் வட்டி வீதத்தை தீர்மானிக்கின்றன. கடன்னுக்கான வட்டி குறைக்க பப்பட்டவுடன் கடனுக்கான கேள்வி அதிகரித்தது. இதனால் வீட்டுக் கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், குத்தகைக் கடன் வங்கிகள், காப்பறுதி வங்கிகள், என்பன போட்டி போட்டு பலவீணமான பிணைகளின் பேரில் கடன் வழங்கும் சந்தை ஒன்றை உருவாக்கின. இச் சந்தையை NINJA எனக் குறிப்பிடுவேர் (No Income, No job, No assets)

அமெரிக்காவின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களான Fannie Mac Freddie mac, Lehman Brothers Bank அகிய இாண்டும் பாகிக்கப்பட்டன.

Merrill Lynch ஜ அமெரிக்க மத்திய வங்கி கையேற்றுக் கொண்டது. இங்கிலாந்தில் Brad Fold Bilyngle வங்கிகள் இங்கிலாந்து அரசினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது.

இவ் நிதி நெருக்கடியின் காரணமாக பாரிய திரவத்தன்மை பிரச்சனை இங்கிலாந்து, அமெரி க்கா போன்ற நாடுகளில் ஏற்படத் தொடங்கின. ஆரம்பத்தில் நிதி நெருக்கடியாக உருவான இப் பிரச்சனை படிப்படியாக பொருளாதார நெருக்கடியாக மாறியது. இதனால் தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு பல தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். இதனால் ஆசிய நாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டன. உலக பொருளாதார வளர்ச்சியானது நிதி நெருக்கடி காரணமாக வீழ்ச்சியடையத் தொடங்கியது.

2007 - 5%
2008 - 3.9%
2009 - 3%

உலக நிதி நெருக்கடியானது இலங்கை பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் எதனையும் ஏற்படுத்த வில்லை. ஏனெனில் இலங்கையின் நிதிச் சந்தை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறியது. இலங்கையின் மூலதன கணக்கானது பூரணமாகத் திறந்து விடப்படவில்லை. வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனால் இலங்கையில் இருந்து முதலீட்டை உடனடியாக மீளப் பெறவோ, இலங்கை நாணயக்கை வெளிநாடு

களுக்கு அனுப்புவதிலோ மிகவும் இறுக்கமான தடைகள் உள்ளன.

இலக நிதி வினாக்கல்யால் திலங்கை நேரடி யாக பாதிப்புக்காக்கு உள்ளாகாத பொதும் மறைக்கமான தாக்கங்கள் எப்பட்டது. அவை வருமாறு.

- #### ● ග්‍රෑමති සන්නාද මූල්‍ය

அமெரிக்க ஜேரோப்பிய ஒன்றியங்களி டையே
மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தை இலங்கை யின்
தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி பாதிக்
கப்பட்டுள்ளது.

- இலங்கையின் ஜரோப்பிய நாடுகளின் முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 - வெளிநாடுகளிடம் பெற்ற மாற்றல் பெறுமதி கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
 - வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
 - சுற்றுலா கைத்தொழிலில் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி காணப்பட்டது. ஜரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகளாக வருவோரின் தொகையில் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Reference Book:

World Development Report - 2009

(World Bank)

Annual Report 2009 (Central Bank)

புவி வெப்பமடைவதை தவிர்ப்பதற்காக கடந்த ஆண்டு கூட்டப்பட்ட மாநாடு எது

ଟେଲିମାର୍କ୍ - ରୈନ୍ରେପଣ୍ ନାପଣ୍ ମାନ୍ଦାଟ୍

2011 ஜனவரி இலங்கை மத்திய வங்கியினால் புழக்த்திற்கு விடப்படவுள்ள நாணயத்தாளின் பெறுமதியாது

5000 ரூபா தாள் நாணயம்

கால்வாய்க் கவனிப்புகள் | 45

தேசிய வருமானக் கணக்குகளின் பயன்பாடுகளும் வரையறைகளும்

*S. Meruka
13 com 'A'*

A) தேசிய கணக்கின் பயன்:-

இப்பொழுது எல்லா நாடுகளும் தேசிய கணக்குகளைத் தயாரித்துப் பிரசராஞ் செய்வதைக் காணமுடிகிறது. அத்தோடு உலகில் பெரும் பாலான நாடுகள் தேசிய கணக்குகளைத் தயாரிக்கும் போது ஜக்கிய நாடுகள் அமைப்பின் அங்கீகரித்த முறையில் தயாரிக்கின்றன. உற்பத்தித்துறை, வருமானமுறை, செலவு முறை ஆகிய 03 வித மான முறைகளைப் பயன்படுத்தி தேசிய வருமானக் கணக்குகள் தயாரிக்கப்படுவதால் முழுப் பொருளாதாரக் கட்டமைப்பின் செயலாற்றும் நடத்தை என்பவற்றை புரிந்து கொள்வதற்கு இக் கணக்கு களிலிருந்து வெளியாகும் தரவுகள் மிக முக்கியம் பெறுகின்றன. தேசிய கணக்கு தரவுப் பயன்பாட்டு முறைகள் சில பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.

(i) பொருளாதார வளர்ச்சியை அளவிடுதல்

நிலையான விலையில் மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி or மொத்த தேசிய உற்பத்தி பற்றிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டு காலப்போக்கில் பொருளாதாரத்தின் மைய உற்பத்தி மாற்றமடைந்துள்ள முறையை அல்லது பொருளாதார வளர்ச்சியின் அளவை அறிந்து கொள்ள முடியும். பொருளாதார வளர்ச்சியின் வேகம், வர்த்தக சுகட ஒட்டத்தை இனங்காண்பதில் மிக முக்கிய தரவாக அமைகிறது. பொருளாதாரத்தின் மந்தம், செழிப்பு என்பவற்றை இனங்காண்பதற்கும் பொருளாதார கொள்கைகளையும் வகுப்பதற்கும் இத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

(ii) வாழ்க்கைத் தரத்தையும் சமூக நல சாதனங்களை அபிவிருத்தியையும் அளவிடுதல்

மையத்தேசிய உற்பத்தியில் ஏற்படும் அதிகரி ப்பை சனத்தொகை வளர்ச்சி குறிப்பிட்ட அளவுக்கு அல்லது முற்றாக பயனற்றாக்க முடியும். சனத்தொகையின் வளர்ச்சி வேகத்துடன் ஒப்பிட்டு மைய உற்பத்தியில் ஏற்படும் அதிகரிப்பின் படி உண்மையாகவே வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பெருமளவுக்கு நிச்சயிக்க முடியும். இது தொடர்பில் மிக பயனுடையதாகவும் தலை வருமானமாகும். தலாவருமானத்தைச் சர்வதேச அடிப்படையில் ஒப்பிட்டு நாடுகளுக்கிடையிலான அபிவிருத்தி மட்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

(iii) பொருளாதார கட்டமைப்பை விளக்குதல்

நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் துறை ரீதியான கட்டமைப்பு பெருமளவில் உதவியாகும்.

விவசாயம், கைத்தொழில், சேவை போன்ற பொருளாதாரத்தின் வெவ்வேறு துறைகளிலிருந்து மொத்த உற்பத்திக்குக் கிடைக்கும் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான அட்டவணைகளில் வெளிப்படும்.

(iv) வருமான பறம்பவின் துண்மையை இனங்காணல்

மௌத்து உற்பத்தியை மேற்கொள்ளும் போது வெவ்வேறு உற்பத்தி வளர்கள் பங்களிப்பு செய்கின்றன. அவ்வாறு பங்களிக்கும் உற்பத்தி

காரணிகளுக்கிடையில் தேசிய வருமானம் பிரபாட்டுச் செல்லும் முறையை தேசிய வருமானதரவுகள் காட்டுகின்றன.

மொத்த வருமானத்தில் எத்தனை சதவீதம் உழைப்பாளர் கைகளுக்குச் செல்கிறது. எத்தனை சதவீதம் ஆதன உரிமையாளரிடம் செல்கிறது என்பதை அறிய உதவும்.

(v) பொருளாதாரத் துறைக்குநக்கினமையிலான தொடர்பு தன்மை இனங்காண முழுதல்.

முழுப் பொருளாதாரத்தையும் வணிகத்துறை, வீட்டுத்துறை, அரசத்துறை, வெளிநாட்டுத்துறை என பிரதான செயற்படு அலகுகளாகப் பிரிக்க முடியும். அந்த ஒவ்வொரு அலகும் ஏனைய அலகுகளுடன் என்ன விதமாக இணைந்துள்ளன என்பதனை தேசிய கணக்கீடுகள் காட்டும். வருமானம், செலவு, உற்பத்திப் பாய்ச்சல்களை ஆராய்வதன் மூலம் அதனை இனங்காண முடியும்.

(vi) வளப்பயன்பாட்டை நினைக்காணுதல்

தேசிய உற்பத்தி மூலமாக உருவாக்கப்படும் வளத்தின் அளவு, என்ன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதனை தேசிய கணக்குத் தரவுகள் காட்டும். குறித்த நாடு உற்பத்தி மூலமாகவும் இறக்குமதி மூலமாகவும் பெற்றுக் கொள்ளும் முழுமையான வளத்தின் அளவு நூக்ரவி, முதலீடு, ஏற்றுமதி, எனப் பயன்படுத்தப்படும் முறைகளை இத்தரவுகளிலிருந்து அறிந்து கொள்ள முடியும். நூக்ரவுக்கும் சேமிப்புக்கும் இடையிலான இடைவெளி என்பவற்றை இத் தரவுகள் வெளிப்ப தேவையும்

(B) தேசிய கணக்கின் வறையறை

உற்பத்தி, வருமானம், செலவு ஆகிய மூன்று முறைகளில் தயார் செய்யப்படும் தேசிய கணக்குத் தரவுகள் மொத்த பொருளாதாரத்தின் பருமன், அதன் நீண்ட கால விருத்தி, குறுங்கால ஏற்ற இறக்கம் என்பவற்றை சரியாக இனங்காணல், பேரினப்

பொருளாதாரக் கொள்கையைத் தயாரித்துக் கொள்ளல். அவற்றின் செயற்சாதனையை மதிப்பிடல் என்பவற்றுக்கு மிகுந்த பயனுடையதாகும்.

சில அம்சங்கள் தொடர்பில் இத் தரவுகளின் திட்டம் முழுத்தன்மை தொடர்பில் சவால்கள் காண பப்குகின்றன. அவையாவன.

(i) பொருளாதாரத்தில் நிகழம் எல்லாப்பயனுடைய செயற்பாடுகளும் தேசிய கணக்குகள் மூலமாக வெளிப் பஞ்சத்துப்பாடும்

இல்லதரசிகளால் நிறைவேற்றப்படும் சேவை களின்பொழுதி மொத்த உற்பத்திக் கணக்கில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இவர்களால் நிறைவேற்றப்படும் பணி பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டமையாதவை எனக் கருதி அவை தேசிய உற்பத்திக் கணிப்பில் பறக் கணிக்கப்படுகின்றது. இவை பொருளாதார கருமாகவோ சந்தை கருமாகவோ கருதாமையால் தேசியக் கணக்குகளில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

முறைசாரா பொருளாதார செயற்பாடுகளாகக் குறிப்பிடப்படுவது சட்டத்திற்கு மாறான பொருளா தாரச் செயற்பாடுகளல்ல பெருமளவில் குடும்ப உழைப்பில் தங்கியிருத்தல், வரி செலுத்துதல், சமூ கக் காப்புறுதி முறைக்கு அகப்படாமை போன்ற செயற்பாடுகள் இவ்வகுப்பில் அடங்கும். ஒழுங் காக அறிகைப்படுத்தப்படாத காரணத்தினால் இச் செயற்பாடுகள் உத்தியோக பூர்வமாக அறிக்கைப் படுத்தப்படுவதில்லை.

(ii) ஓய்வு காலம் தேசிய உரபத்தியில் சேரானம்

வேலை செய்யும் காலத்தை பயனுடைய பொருளாதாரச் செயற்பாடாகக் கருதி அதன் பெறு மதியை உற்பத்திக் கணிப்பில் கணக்கில் சேர்த்து கொள்கின்ற போதிலும் வேலை செய்யாது ஓய்வு பெறுவதால் அடையும் திருப்தியின் பெறுமானம் கேசிய உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படுவ

தில்லை. நாடுகள் பொருளாதார அபிவிருத்தி மட்டத்தில் மேலே செல்லும் போது வேலை செய்யும் காலத்தைக் குறைத்து ஒய்வ பெறும் விருப்புக் காட்டப்படுகிறது. பொருளாதாரச் சமூக நலனைப் பாதிக்கும் முக்கியமான ஒரு காரணி யாக ஓய்வைக் கருத்துமிடும்.

(iii) உற்பத்தி செய்யப்பாடுகளின் போது கற்றுச்சுழல் வளர்களுக்கு ஏற்படும் நீங்கு கருத்தில் கொள்ளாமை உற்பத்தி செய்யப்பாடுகளின் போது பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்யும் அதே வேளை கூழலுக்கு நீங்கு ஏற்படுவதுண்டு.

இவ்வாறான கூழல் அழிவுக்காரணமாக சமூக நலனுக்கு ஏற்படும் பாதிப்பு தேசிய வருமான கணக்குகளில் வெளிப்படுத்தப்படுவதில்லை.

(iv) அரசு கடனுக்குச் செலவுத்தப்படும் வட்டி வருமானம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

அரசு துறையிடம் பெற்றுக் கொள்ளும் கடனுக்காக செலுத்தப்படும் வட்டி வருமானமாக குறுதப்படுவதில்லை. எனவே அவை தேசிய கணக்குக்கலீன கேருத்துக் கொள்ளப்படுவதில்லை.

அரசு கடனுக்கான வட்டிக் கொடுப்பனவு எந்த வொரு பயனுடைய உற்பத்தியையும் உருவாக்கும் வரு மானமல்ல. இது அரசு வரிவருமானத்தில் தீர்க்கப்பட வேண்டிய மாற்றல் செலவாக கருதப்படுகிறது.

பொருளாதார, சமூக உட்கட்டமைப்பு வசதி களும், ஏணைய நேரடி உற்பத்திச் செயற்பாடு களுக்குத் தேவையான மூலதனைச் செலவுகளைத் தீர்ப்பதற்கும் அரசு கடன் பயன்படுகிறது. அரசு கடன் மீதான வட்டி, மாற்றலாக கருதப்பட்டு முழு மையாக தேசிய கணக்குகளில் இருந்து விலக்கப் படுவது சரியானதல்ல.

உசாத்தியனை நூல்கள்

பொருளியல் பிரவேசம்
டனி அத்தப்பத்து

அஞ்சல் மூலமாக செய்தி அனுப்ப கூடிய பொறி
பெளிபிறின்டர்

புதுக்கம் ஒன்றை இணைய தளத்தில் காட்சிப்படுத்த தயாரிக்கப்படும் பக்கம்
WEB (வைப்பக்கம்)

வலைய மைப்பிற்கு சொந்த மில்லாதவர்களும் இன்றெந்த தொடர்பை ஏற்படுத்தல் கசப்ர்க்கிப்

தொலைபேசியற்ற வீடுகளில் இருந்து மற்றொரு விலாசத்திற்கு தந்தி செய்து அனுப்பும் முறை

പൊൻനാട്ടിനാൽ



வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

ஜெவல் பிளாசா

நங்கையரின் ஓரே டூசை நங்களை அழகு படுத்துவது அதற்கு தங்க டூப்புள்ளங்கள் தான் முன்னளி வகிக்கிறது அதற்கும் இதோ கிருக்கிறது புதிய நகைமாடும் அதுதான்

Jewel Plaza ஓபர் நகைகள் 22 கரட்டில் குறித்த தவணையில் செய்து கொடுக்கப்படும்.

91, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.

T.P 021-222 3124

91, Power House Road,
Jaffna.

T.P 021 222 3124

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்



22 கரட்டில் தங்க நகைகள் ஓட்டஞக்க
உத்தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும்
விழும்பிய முகைசன்களில்
நங்கையர் தேழி வரும் திபம்

அமியகை ஜெவல்ஸ்டை



தாஸ்கப்பவுண்ண நலை வியாபாரம்

34A, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.

T.P: 021-2222538

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

பெஸ்ட் இன்ஸ்

*Best In's
Textiles*



Textiles



சிறந்த ஒடைத் திருவுகள்ந்து
தின்றே நாடுங்கள்

59/2, Grand Bazaar, Jaffna.

8v, Grand Bazaar, Jaffna.

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

சிவகஞ்சன் வரக்ஸ்டெயில்ஸ்



*Sivakanesan
Textiles*

பல்விதமான முதைகளில்

ஆடவர், மங்கையர்,

கறந்தைகளுக்கான

ஆகடயளச் சிறந்த முறையில்

ஏந்திவிஷய்திட நீங்கள்

நாடைகள்டிய திடம்



கே, 41, பெரியகடை வீதி,

யாழ்ப்பாறை.

T.P: 021 222 5578

இலங்கை மத்திய வங்கி திடுவரை வெளியிட்டுள்ள நாணயங்கள் பற்றிய விபரங்கள்

சுற்றோட்டத்திலுள்ள நாணயத் தாள்களும் நாணயக் குற்றிகளும் நவீன பொருளாதாரத்தில் பண்த்தின் முக்கிய கலெராண்றினைக் கொண்டுள்ளன. இது பொருட்கள் மற்றும் பயணிகளுக்கான கொடுப்பனவு படு கடன்களின் தீர்ப்பனவு என்பனவற்றிற்கு வசதியளிப்பதுடன் பெறுமதி களை சேமித்து வைக்குமொன்றாகவும் செயற்படுகின்றது. நாடான்றின் கொடுப்பனவு முறையில் பரந்தளவிற்குப் பயன்படுகின்றதொரு பொறி முறையாக இது இருப்பதனால் தேவையான தரத்தில் தடங்கலற்ற விதத்தில் நாணயங்களை நிரம்பல் செய்வதனை உறுதிப்படுத்துவது அவசியமானதாகும். நாணயத்தில் பொது மக்களின் நம்பிக்கை பாதுகாக்கப்படுவதும் முக்கியமானதாகும். இது கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறையைகளின் சமூகமான தொழிற்பாட்டிற்கு பங்களிப்பதுடன் இதன் மூலம் நிதியியல் முறையையின் உறுதிப்பாட்டினையும் கல்ட்டுகிறது. எனவே, இலங்கையில் நாணயத்தினை வழங்கும் தொழிற்பாடுகளும் நாணயத்தினை முகாமைப்படுத்தும் தொழிற்பாடுகளும் இலங்கை மத்திய வங்கியிடம் வழங்கப்பட்டுள்ளன. இவ் வங்கி, நாட்டில் பொருளாதாரம் மற்றும் விலை உறுதியியல் முறையையின் உறுதிப்பாட்டிற்கும் பொறுப்பாகவுள்ளது.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் 1872இல் தசம நாணயக் குற்றிகள் அறிமுகப் படுத்தப்பட்டனவென்னும், 1892 அக்கோபரி லேயே அவை முழுமையான தொழிற்பாட்டிற்கு வந்தது. அப்பொழுது இலங்கையின் நாணயக்

குற்றிகள் பிரத்தானிய இந்திய ரூபா, இலங்கை வெள்ளி நாணயங்கள் (-/50 சதம், -/25 சதம் மற்றும் -10/ சதம்) மற்றும் இலங்கை பித்தினை நாணயங்கள் (-/05 சதம், -/01 சதம், அரைச்சதம் மற்றும் காற்சதம்) என்பனவற்றை உள்ளடக்கி யிருந்தன. நாணய வழங்கலானது, 1884ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க இலங்கை தாள் நாணய கட்டளைச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட நாணய சபை முறையின் கீழ் நாணய ஆணையாளர் சபையினால் மேற்கொள்ளப்பட்டது.



இக் கட்டளைச் சட்டம் ரூ. 5, ரூ. 10, ரூ. 50, ரூ. 100, ரூ. 500, ரூ. 1,000 இனங்களில் அரசு தான் நாணயங்களை வெளியிடு வதற்கான அதிகாரங்களை வழங்கியது. இந் நாணயத்தாள்கள் எவ்ரேனும் இரண்டு நாணய ஆணையாளர்களின் கையொப்பங்களைத் தாங்கியிருந்ததுடன் இத் தாள்கள் சட்ட ரீதியான அந்தஸ்தினையும் கொண்டிருந்தன. இக் கட்டளைச் சட்டம் போலி நாணயத் தாள்களுக்கு தண்டங்களை விதிக்கும் அதிகாரத்தினையும் கொண்டிருந்தது. தாள் நாணய கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 29) 1941ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தாள் நாணயச்சட்டம்

இயற்றப்பட்டதுடன் நீக்கப்பட்டது. இச் சட்டம் இலங்கை நாணய ஒழுங்குவிதிகளை வழங்கி யது. இக் கட்டளைச் சட்டத்தின் மூலம் இலங்கை ரூபா என்ற பெறுமதியின் நியம அலகு நிற்ணயிக்கப்பட்டது. இலங்கை மத்திய வர்க்கி அது ஆரம்பத் திலிருந்து வெளியிட்ட நாணயத்தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகள் மற்றும் ஞாபகார்த்த நாணயத் தாள்கள் மற்றும் குற்றிகள் என்பன, இலங்கையின் வரலாற்று மற்றும் கலாசாரம் பாரும் பரியாக்களையும் அதன் மலர், செடி, கொடிகளையும் நாட்டில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற பொருளாதார, அரசியல், சமூக மாந்றங்களையும் அபிவிருத்திகளையும் பிரதிபலிப்பனவாகவுள்ளன.

இலங்கை மத்திய வங்கி அதன் சொந்த நாணயங்களை அச்சிடத் தொடர்க்கும் வரை, ஆது நாணய ஆணையாளர் சபையிடமிருந்து வாரிசிறி மையாகப் பெற்றுக் கொண்ட நாணய இருப்பி லிருந்து அவற்றை வழங்கியது. 1952 இல் இலங்கை மத்திய வங்கி அதன் முலாவது நாணயத் தாள்களை அச்சிட்டு சுற்றோட்டத்திற்கு வெளியிடக் கூடியதாக இருந்த போதும், 1955 ஜீலை நடுப்பகுதியில் மட்டுமே ரூ. 100 மற்றும் ரூ. 50 தவிர்ந்த நாணய ஆணையாளர் சபையினால் வெளியிடப்பட்ட நாணயத் தாளுக்குப் பதிலாக இலங்கை மத்திய வங்கி விரும்பிய அதன் சொந்த நாணய வகைகளை சுற்றோட்டத்திற்கு விடக் கூடியதாக இருந்தது. ஆகவே 1955 ஓகஸ்டில் நாணய ஆணையாளர்களின் கையொப்பங்க ஞடன் கூடிய 1950.12.31 அம் திகதிக்கு முற்பட்ட ரூ. 10 மற்றும் அதற்குக் குறைவான நாணயத்

தான்களை மீளப் பெற்றுக் கொண்டமையின் மூலம் இலங்கை மத்திய வங்கி நாணயத் தான் களை செல்லுபடியற்றதாக்கும் முதலாவது நடவடிக்கையினை மேற்கொண்டது.

இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்டு விருந்து 2011 வரை வெவ்வேறு ஆண்டுகளில் புதினாரு நாணயத்தான் தொடர்க்கண வெளியிட டிருக்கின்றது.

1956ஆம் ஆண்டு, நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக விளங்கியதுடன் இம் மாற்றங்கள் நாணயத் தாள்களின் ஓஆவது தொடர்களில் பிரதிபலிக்கப்பட்டன. இவற்றில், தாளின் மீதான சாசனம் (அதாவது இலங்கை மத்திய வங்கி, சட்ட ரீதியான அந்தஸ்து பற்றிய எழுத்துரை தாளின் முகப்புப் பெறுமதி) ஆங்கிலத் திலிஞர்து சிங்களத்திற்கு மாற்றப்பட்டதுடன் தாளின் இன வகை மட்டும் சிங்களத்திற்குப் பற்றி பாக, தமிழிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டது.

இது தொடர்கள் நாணயத் தாள்களின் மீது காணப்பட்ட பிரித்தானிய ஆட்சியாளரின் உருவம் படத்தினை அகற்றுவதன் மூலம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திர மடைந்த நிலையினை பிரதிபலிக்கின்ற முதலா வது தொடர்களாக விளங்கின. பிரித்தானிய ஆட்சி யாளரின் உருவம் பொறிக்கப்பட்டமைக்குப் பதி லாக தாளின் முன்பக்கத்தில் இலங்கையின் அரசு இவுக்கிணை பொறிக்கப்பட்டது.

1962இல் வவனியிடப்பட்ட புதிய தொடர்களின் தாள், 1959 செப்டெம்பரில் கொலை செய்யப்பட்ட பிரதம மந்திரி காலம் சென்ற எஸ்.பி.எஸ்.பி. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முதலாவது தாளாகக் காணப்பட்டது. எண்ணும் பொழுது தாள்களை பர்த்திப்பதுணையும் பழைய தாள்களிலிருந்து புதிய தாள்களை வேறுபடுத்துவதனையும் வசதிப்படுத்துவதற்காக



தாளின் வலது பக்கத்தில் உருவப்படமும் தாளின் இடது பக்கத்தில் நீர்வரி அடையாளமும் காணப்பட்டன.

1970ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க தவிர்த்த தல் சட்டம் இயற்றப்பட்டதுடன் 1970இல் செல்வுபடி யற்றதாக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றன. 1970 அக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னைய திகதியைத் தாங்கிய ரூ. 100 மற்றும் ரூ. 50 இனாண்யத் தாள்கள் 1970 அக்டோபர் 26ஆம் திகதியிடப்பட்ட புதிய நாண்யத் தாள்கள் அச்சிடப்பட்டன. இத் தாள்களில் மகா பராக்கிரமபாகு மன்னரின் சிலைக்குப் பதிலாக மறைந்த எஸ்.பிளிஸ்டீ.ஆர். டி. பண்டாரநாயக்கவின் கை மேலே உயர்த்தப்பட்ட உருவும் வடிவமைப்பில் சில மாற்றங்களுடன் பொறிக்கப்பட்டிருந்தது.

1972 மே 22 ஆம் திகதி உருவாக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பின் கீழ், நாடு இலங்கை குடியரசு என மீளப் பெயரிடப்பட்ட பொழுது இலங்கை அரசாங்கத்தின் அவுவல்சார் சின்ன மாக மாற்றமடைந்த இலங்கை அரசு இலட்சியன் யின் மூலம் பிரதம மந்திரி எஸ். படின்டி ஆர்.டி. பண்டாரநாயக்காவின் உருவப்படம் 1975இல் அகற்றப்பட்டது. இம் மாற்றம் ரூ. 50 மற்றும் ரூ. 100 இன் நாணயத்தாள்களில் மட்டும் காணப்பட்டது.

1979இல் வளியிடப்பட்ட 7 ஆவது நாணயத் தொடரில் இலங்கை மத்திய வங்கி நாணயத்தின் வடிவமைப்பில் பெரும் மாற்றமொன்றினை மேற்கொண்டது. அனைத்து இன நாணயங்களிலும் மூள்ள வடிவமைப்புகளும், இலங்கையின் செடிகள், மலர்கள், பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் மீன்கள் அவை வளரும் இயற்கையான சூழலுடன் பொறிக்கப்பட்ட உருவங்களுக்கு மாற்றப்பட்டன.

1980இல் இலங்கை மத்திய வங்கியின் 8

ரூ. 1,000 இத்தாள் தவிர்ந்த அனைத்து நாணயம் வழவழைப்புகளும் வரலாற்று மற்றும் தொல் பொருளியல் பண்புகளைக் கொண்டிருந்தன. ரூ. 1,000 இனத்தாள், முன்பக்கத்தில் மகாவலித் திட்டத்தின் போவத்தன்ன நீர்த்தேக்கத்தின் விம்பத் தினையும் பின்பக்கத்தில் கந்தளாய் நீர்த்தேக்கக்கத் தின் விம்பத்தினையும் கொண்டிருக்கிறது. இத் தொடரில் இலங்கை மத்திய வங்கி முதல்தடவையாக அதிகரித்தளவில் பயன்படுத்தப்படும் ரூ. 50 மற்றும் ரூ. 100 இன நாயணத்தாள்களின் மீதான அமுதத்தினைக் குறைப்புதற்காக இரண்டு உயர் பெறுமதி கொண்ட நாணயத் தாள்களான ரூ. 500 மற்றும் ரூ. 1,000 இனை வெளியிட்டது.

1991இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய தொடர்கள் சுற்றோட்டத்தில் நீண்டவையாகக் காணப்பட்டதுடன் இலங்கையின் பாரம்பரியங்களை எடுத்துக்காட்டும் விதத்தில் மீள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இலங்கை மத்திய வங்கி அபிவிருத்தி, சுப்பிசம் மற்றும் இலங்கை நடனக்கலைஞர்கள் என்ற தொனிப்பொருளில் அதன் 11ஆவது புதிய நாணய இனங்களையும் உள்ளடக்கியுள்ளது. இத் தொடர்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ரூ. 5,000 இன் நாணயத்தான் மத்திய வங்கி நிறுவப்பட்டதன் பின்னர் அது வெளியிடும் மிக உயர்ந்த பெறுமதியைக் கொண்ட நாணயமாக இருக்கும்.

சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகளையும் மாண்பு மிக்க ஆராணமை கொண்டவர்களையும் குறிக்கும் விதமாக ஞாபகார்த்த நாணயக் குற்றிகளும் தாள்களும் வெளியிடப்படுகின்றன. இவை குறிப்பி ட்டதோரு காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுற்றோட்டத்திலுள்ள நாணயங்களைப் போலன்றி குறிப்பிட்ட வடிவமைப்பினையும் எழுத்து வரிகளை யும் கொண்டிருக்கும். குறிப்பாக, நாணய சேகரிப்பாளர்களுக்கும் நாணயவியலாளர்களுக்கும் சிலைப்பாளிகள் காலாண்பாளிகள் இருந்து வெளியிடப்படுகின்றன.

லான தன்மை இதன் உண்மையான பெறு மதியை அதிகரிக்கிறது. ஞாபகார்த்த நாணயக் குற்றிகள் வேறுபட்ட அளவுகளில் தங்கம், வெள்ளி

அதே போன்று கலப்பு உலோகங்கள் போன்ற உயர் பெறுமதி கொண்ட உலோகங்களில் வார்க்க ப்படுகின்றன.

உசாத்துக்கண நூல்கள்

தினக்குரல் 06.02.2011

அலகு பொறுப்பாட்சி ஸ்தாபனத்திற்கு அனுமதி வழங்கும் அமைப்பு?
பிள்ளைகள் பரிவர்த்தன ஆக்கணக்குறு

பணச் சந்தையின் பிரதான கருவி?
திறறலீசரி உண்டியல்

இயற்கையின் கொடுக்டன் தரமிடும் நிறுவனம்
Fifth Ratings Lanka Ltd

மூலதன சந்தையின் முக்கிய அமைப்பு
பங்குச் சந்தை

வெளியிடும் திறறசேரி உண்டியல்களின் உச்ச அளவை தீர்மானிப்பது
பாராஞ்சன்றும்

உலகிலேயே மிகப்பெரிய நூல்திலையை என வர்ணிக்கப்படுவது
Internet

இணையத்தின் தந்தை
வினிட்செர்ப்

முதலாவது கணனியை வழிவழைத்த நிறுவனம்
IMB

IPO Cycle எனப்படுவது
Input → Process → Output

கிராமீன் வங்கி

R.Uthayana
13 Com 'B'

“நாம் கைநிறையப் பணப்புழக்கத்தைக் கொண்டுள்ள பணக்காரர்களுடனல்லாது வறிய மக்களுடனேயே கொடுக்கல் வாங்கலில் சட்டபூதி ன்றாம். ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட யாசகர்கள் எமது வாடிக்கையாளர்கள். எமது வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையினர் பெண்களாவர்”

இவ் வாசகத்திற்கு உடமையான நிறுவனமே பங்களாகேறவில் உள்ள கிராமின் வங்கி ஆகும்.

கிராமீன் வர்க்கியின் கோர்த்துவிப்பாளர்

பேராசிரியர் மொஹம்த் யூனுஸ் என்பவரே கிராமின் வங்கியின் தோற்றுவிப்பாளர் ஆவார்.

1940 யூன் 28ம் திகதி பங்களாதேவின் பகுமா கிராமத்தில் ஹசி துலா மீயா சவுடர் மற்றும் சொபியா காதான் ஆகியிருஷலீம் தமிழ்ப்புதியினரின் குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக மொஹம்பத் யுனோஸ் பிறந்தார்.

இவர் சிட்டகொங் பாடசாலையிலிருந்து மெட்டிகியூலேசன் பர்ட்சைக்குத் தோற்றி 39.000 மாணவர்களில் 16வது இடத்தைப் பெற்றார். இவர் சாரணியத் தொண்டராகவும் கலாச்சார நிகழ்வுகளில் ஈடுபாடும் கொண்டிருந்தார்.

இவர் 1957இல் டாக்கா பல்கலைக்கழகத்தில் பொருளியல் வினாக்களிற்கான தினணக்களத்தில் சேர்ந்து 1960இல் கலைமாணிக் பட்டத்தையும் 1961இல் மதுமாணிக் பட்டத்தையும் பெற்றார்.

பங்களாதேவி சுதந்திரப் போராட்டம் நடை பெற்ற காலத்தில் இவர் பிரகைகள் குழுவொன்றை தாபித்தார். அதற்கு மேலதிகமாக அமெரிக்காவில் வசிக்கின்ற ஏனைய பங்களாதேவி நாட்ட வர்களுடன் ஒன்று சேர்ந்து பங்களாதேவி தகவல் நிலையத்தை வழி நடத்தினார். யத்தும் முடிவற்ற றதைத் தொடர்ந்து மீண்டும் பங்களாதேவிற்கு சென்றார்.

கோர்றுத்திர்கான காரணம்

பங்களாதேவில் நிலவிய கடும் பஞ்சமே கிராமீன் வங்கிதோன்றக் காரணமாகும்.

உணவுப் பகிர்வுப் பொறிமுறையில் ஏற்பட்ட வீழ்ச்சியே பங்களாதேஷ் பஞ்சத்திற்கு முக்கிய காரணமாகும்.

1971இல் பாங்களாதேஷ் உருவாகியது. 1974 மார்ச் மாதத்திலிருந்து பஞ்சம் ஆரம்பமாகியது. அரிசியின் விலை மிகக்தீவிரமாக அதிகரித்துமை. அதிக மழை வீழ்ச்சியால் பிரம்மபுத்திர நதி பெருக்கெடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டமை, இந்தியா தனது பங்களாதேவிற்கான ஒத்துழைப்பை மத்துப் படுத்தியமை, கொல்லா, மலேரியா, வாந்திபேதி போன்ற நோய்களால் ஏற்பட்ட மரணம்; உணவு விநியோகத்திலிருந்து சட்டிலமை வர்த்தகர்கள் உணவுக் கையிருப்பை மறைத்து வைத்திருந்தமை போன்ற காரணங்கள் பங்களாதேவில் பஞ்சம் உருவாக காரணமாகும்.

பஞ்சத்தினால் இறந்த மக்கள் தொகை 15 இலட்சமாகும்.

பங்களாதேவில் நிலவிய கடும் பஞ்சத்தால் வறிய குடும்பங்கள் அதிகரித்தன. வறிய மக்களின் முன்னேற்றம் தொடர்பான மொஹமத் யூனா ஸின் ஆய்வே கிராமீன் வங்கியைத் தோற்று விட்டது.

கிராமீன் வாஸ்கி முறையின் பிறப்பு

பங்களாதேஷ் குடும்ப அமைப்பினால் பெண் களுக்கு விசேஸ்டான்தொரு இடம் கிடைக் கின்றது. ஒருசில வறிய குடும்பங்களில் ஆண் சம்பாத்திக் கின்ற பணத்தில் மதுவுக்கும் சூதுக்கும் விரயமாவ தோடு குடும்பப் பராமரிப்புக்கு சிறு தொகையே அடிப்பணிக்கப்பட்டது. ஆயினும் பெண் சம்பாத்திக் கின்ற சிறு தொகையில் குடும்ப அமைப்புக்கு கிடைத்த பங்களிப்பு அதனை விட அதிகமாகும்.

இந்திலையை நன்றாகப் புரிந்து கொண்ட மொஹமட் யுனாஸ் கிராமியப் பெண்ணுக்கு பணம் சம்பாதிப்பதற்கானதொரு வழியை உருவா க்கிக் கொடுப்பதன் ஊடாக அவர்களது குடும்பங் கணை வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவியாக அமையும் என சிந்தித்தார்.

1976கில் சிட்டகொங் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் ஜோப்ரா எனப்படுகின்ற வறிய கிராமத்தில் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த போது சிறியதொரு கடன் தொகை மூலம் மேற்படி வறிய கிராமிய மக்களிடையே பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனப் புரிந்து கொண்டார்.

முங்கில் மரக்கட்டடைகளால் தளபாடங்களைத் தயாரித்த வறிய பெண்கள் 42 பேருக்கு மூன்றால் தனது 1வது கடன் தொகையை வழங்கி ணார். இதற்கு தனது பையிலிருந்த 400 டகாக்களையே (பணம்) பயன்படுத்தினார்.

இதிலிருந்து கிராமீன் வங்கி பிறந்தது.

பங்களாதேவின் ஜொப்ரா எனும் கிராமத் திலிருந்து சிறயளில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி முறைமைக்கு “கிராம்” எனப்படும் கிராமம் என்ற அர்த்தத்தை தராம் “கிராமீன்” எனப் பெயரிட்டது.

கிராம மக்களை மேலும் உயர்ந்ததோரு வாழ்க்கைக்கு கொண்டு செல்லல் அவர்களுக்கிடையே நிலவுகின்ற பாரபடச்சதை இல்லாதோழித்தல், பெண்ணை மையமாகக் கொண்டு அபிவிருத்தியை ஆரம்பித்தல் ஆகிய நோக்கங்களை கொண்டு கிராமீன் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

கிராமீன் வங்கியின் பதினெட்டாண்டு உறுதிப்பாடுகள்

1. ஒழுக்கம், ஜக்கியம், ஆர்வம், முயற்சி ஆகிய கிராமீன் வங்கியின் நால்வகைக் கொள்கை களையும் எமது வாழ்க்கையின் அனைத்து விடயங்களிலும் நாம் கடைப்பிடிப்போம்.
 2. நாம் எமது குடும்பத்திற்கு சுபீட்சத்தைக் கொண்டு வருவோம்.
 3. நாம் அழுக்கடைந்த வீட்டில் வசிக்கமாட்டோம். எமது வீட்களை மறுசீரமைத்து இயலுமான வரையில் புதிய வீட்களை அமைப்போம்.
 4. ஆண்டு முழுவதும் நாம் மரக்கறி வகைகளை பயிரிடுவோம். அவற்றை போதியளவு சாப் பிட்டு மீதியை சந்தைப்படுத்துவோம்.
 5. பயிர்ச்செய்கைக் காலத்தில் நாம் இயலுமான வரை விதைகளை விதைப்போம்.
 6. நாம் எமது குடும்ப அமைப்பை சிறியதாக பேணி வருவதற்கு முயற்சி எடுப்போம். எமது செலவுகளைக் குறைத்துக் கொள்வோம். எமது சுகாதார நிலை தொடர்பாக விழிப்புடனிருப்போம்.
 7. நாம் எமது பிள்ளைக்கு கல்வி புகட்டுவோம். அவர்களது கல்விக்கு தேவையான செலவுகளை சம்பாதிக்க முடியுமென அவர்களுக்கு உறுதியளிப்போம்.
 8. எப்போதும் நாம் எமது பிள்ளைகளையும் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருப்போம்.

9. நாம் குழிமலசல் கூடங்களை அமைத்து அவற்றைப்பயன்படுத்துவோம்.
 10. நாம் குழாய்க் கிளைறுகள் மூலம் பெறும் நீரைப் பருகுவோம். அவ்வாறில்லாத சந்தர்ப்பங்களில் கொதிக்க வைத்து நீரை அல்லது சீனக்காரம் இட்ட நீரைப்பயன்படுத்துவோம்.
 11. நாம் எமது புதல்வர்களின் திருமணங்களுக்கு சீதன்த்தை எதிர்பார்க்க மாட்டோம். அதே போன்று எமது புதல்விகளின் திருமணங்களின் போது சீதனம் வழங்க மாட்டோம். எமது பிள்ளைகளின் திருமணங்களை சீதனம் என்ற சாபக்கோட்டிலிருந்து காப்பாற்றுவோம்.
 12. நாம் அதிக வருமானத்தை எதிர்பார்த்து ஒத்துழைப்புடன் பாரிய முதலீடுகளில் ஈடுபடுவோம்.
 13. நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் உதவி செய்வோம். எவ்வேறும் சங்கடத்திற்கு உள்ளானால் நாம் அவருக்கு உதவியளிப்போம்.
 14. ஏதேனும் நிலையத்தில் ஒழுக்க விதிகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பாக அறிய வருமிடத்து நாம் அங்கு சென்று ஒழுக்க விதிகளை மீன்த் தாபிக்க உறுதியளிப்போம்.
 15. நாம் அனைத்து சமூகச் செயற்பாடுகளிலும் ஒன்றாக ஈடுபடுவோம்.

செவுக்குவதற்கு அவளால் இயலுமாய் இருப்ப தோடு அவளது வாழ்க்கைக்கும் கௌரவமான நிலை ஏற்படும்.

கிராமீன் வங்கி முறையில் வங்கியாளர் பொதுமக்களிடம் செல்வார். அதாவது கிராமீன் வங்கி முறையில் கருமபீடத்திற்கு முன்னாள் வாழ்க்கையாளர் வரிசையில் நிற்குமாட்டார்.

இவ்வங்கி முறையின் முக்கியமான குறிக் கோள் மக்களின் வாழ்க்கைக்குத் தரத்தை உயர்த்து, வதே அன்றி இலாபம் பெறுவதுல்ல. கடன்பட்டோர் களது கவலைக்கிடம்பான வாழ்க்கை எவ்வளவு தூரத்திற்கு அந்த கஷ்ட நிலையிலிருந்து மீட்கப் பட்டுள்ளது என்பதை கவனத்திற் கொண்டே கிரா மீன் வங்கியின் வெற்றிகரத் தன்மை அளவிடப் படுகிறது.

இவ்வங்கி முறையில் கடனை மீளச் செலுத்துவதற்கான கடன்பட்டவரின் ஆற்றலை ஆராய்வதற்கும், அதன் மூலம் அவரது குடும்பத்திற்குக் கிடைக்கின்ற நன்மை போன்றவற்றை அவதானிப்பதற்கும் கிராமீன் வங்கியாளர் கடன் பட்டவரின் வீட்டிற்கு வாராந்தும், மாதாந்தும் சென்று கொப்பாந்துபரிசோதிப்பார்.

கிராமீன் வங்கி சட்ட ஆவணாங்கள் அற்றது. நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த வங்கி முறையாகும். கிராமீன் வங்கி முறையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபோகின்ற ஆங்கத்தவருக்கு புலமைப்பரிசில் கடனும் வழங்கப்படுகிறது.

கிராமீன் வாஸ்கி செயற்படும் விதம்

உதூரண விளக்கம்:-

வறிய பெண் டகா 200ஜ கடனாகப் பெற்று செயற்கை மலர்களைத் தயாரிக்கும் மூலப் பொருட்களை கொள்வனவு செய்து மலர்களை உற்பத்தி செய்வதாகக் கருதுவோம். நாளின் இறுதியில் இரண்டு டகாகள் வீதும் வங்கிக்குச் செலுத்த அவள் உறுதியிலித்திருப்பின், நாம் சம்பாதிக்கின்ற பணத்தில் ஒரு பகுதியை தனது நுகர்வின் பொருட்டு வைத்துக் கொண்டு அந்தச் சிறிய தொகையை வங்கிக்குச் செலுத்த முடியும். இவ்வாறு நாளாந்தும் இரண்டு டகாகள் வீதும் செலுத்துவதன் மூலம் ஒரு வாரத்தினுள் பதினான்கு டகாகளை செலுத்த முடியும். இவ்வாறு வங்கிக்கு அந்தக் கடன் தொகையை மீளச்

முன்னேற்றத் தகவல்கள்

கிராமின் வங்கியின் தொடர்பு கொண்டுள்ள குடும்ப அலகுகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனையும் தாண்டியுள்ளது. வங்கியின் முழுச் சொத்துக்களில் 94% ஆனவை கடன்பாட்டோர். இதில் 97% ஆனோர் பெண்களாவர்.

1983 பாராளுமன்ற சட்ட மூலம் சுயாதீன் வங்கியானது.

2007 ஒக்டோபரில் 7.34 மில்லியன் கடன் பட்டேர் காணப்பட்டனர். இதில் 97% ஆனோர் பெண்கள். 2003இல் 2468 கிராமின் வங்கி கிளைகளும் 24703 ஊழியர்களும் 80257 கிராமங்களும் உள்ளடக்கி இருந்தன. வங்கி மூலம் வழங்கியகடன் டகா 347,75 பிள்ளிய நாகும். கடன் மீன் அறங்கிட்டு வீதம் 98.35%

கிராமீன் வர்க்கியின் துணை நிறுவனங்கள்

- ★ கிராமீன் நிதியம்
 - ★ கிராமீன் தொடர்பூட்டல்
 - ★ கிராமீன் சக்தி
 - ★ கிராமீன் ரெவிகோம்
 - ★ கிராமீன் கடற்றொழில்
 - ★ கிராமீன் தொழில் முயற்சி அபிவிருத்தி
 - ★ கிராமீன் மென்பொருட்கள்
 - ★ கிராமீன் இன்ஜினீரியர்

பாராட்டித்துவம் விருதுக்கும்

|1994 - பங்களாதேவின் சுதந்திர தினாப் பரிசு வழங்கப்பட்டது.

മുലമ்: കുന്നിപ്പേരു

இலங்கை மத்திய வாங்கி
தொடர்புட்டல் தினணக்களம்

பங்களாதேஷ் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற உயர்வான அரசவிருதாகும்.

2006 - நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஒரு தொழில்துறை நிறுவனம் நோபல் பரிசு பெற்ற முதல் சுந்தர்ப்பமாகும்.

ಉಲಕಮ் ಮಾಮವಕ್ತಾಮ் ಪರಾವಿ ವರ್ಣಕೀಣಿಗಳು

தற்போது கிராமின் மாதிரி உலகம் பூராவும் பரவியுள்ளது. வறிய பெண்களைக் குழுக்களாகத் தீர்ட்டி அவர்களுக்கு ஒன்றுமையின் அடிப்படையில் கடன் வழங்கல் கிராமின் முறையின் மாதிரி ஆகும். இன்று இந்தக்கடன் வழங்கல் (Solidary lending) நுண்பாகக் கடன் திட்டங்களின் அடிப்படைக் கொள்கையாகும். இவ் அடிப்படையில் கட்டி யெழுப்பப்பட்ட கிராமின் வங்கி முறை உலகம் பூராவும் சிறப்பாகப் போற்றப்படுகிறது.

அடுதலால் இதற்கு காரணமாயமைந்த மொழு
மட் யூனாஸ் மற்றும் கிராமீன் வங்கிமுறை எதிர்
காலத்திலும் உலகவாழ் வறிய மக்களது பாராட்டு
க்கு உள்ளாவது நிச்சயமாகும்.

சிறப்புப்பெயர்களும்
 பனிதநாடு
 உலகத்தின் கவரை
 சீணாவின் துயரம்
 ஜரோப்பாவின் நேநாயாளி
 ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம்

பிரதைசன்கணம்
பாலத்தீனம்
தீபத்
குவாங்கோ நந்தி
துருக்கி
சுவிர்ச்சலாந்து

പാംകുൾ സന്തത

M. Jesmina
13 Com 'A'

பாஸ்குலச்சந்தியில் ஈடுபெடும் பொழுது அறிந்திருக்கவேண்டிய விடயங்கள்

பங்குச்சந்தை என்பது நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்க கவோ விற்கவோ உதவும் நிறுவனம் ஆகும். பங்குச்சந்தையில் பொதுமக்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும் உதவபவரை பங்கு வர்த்தகர் என்பர். இன்று ஒவ்வொரு நாட்டிலும் பங்குச்சந்தை என்பது பிரபலமான ஒன்றாக விளங்கி வருகிறது.

பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன?

சந்தையின் நிலையை பொறுத்து பங்குகளின் விலை மாறுபடும். உதாரணமாக அதிகமாக்கள் ஒரு பங்கை (Stock) வாங்க முன்வருகின்றார்கள் என்றால் அப்பாங்கின் விலை அதிகரிக்கும் அதாவது வாங்குவது அதிகரித்து விற்பது குறைகிறது (What Causes stock Prices to change)

அதிக மக்கள் ஒரு பங்கை வாங்குவதற்கு பதிலாக விற்கிறார்கள் என்றால் அப்பங்கின் விலை குறையும். அதாவது வாங்குவது குறைவு விற்பது அதிகம். (When the selling is more price falls down) சுற்று எனிமையாகச் சொல்லப்போனால் மக்கள் அதிகளாவில் வெங்காயம் வாங்குகிறார்கள் என்றால் அதன் தேவை அதிகரித்து விலை ஏறும். அதே வெங்காயத்தின் தேவை குறைந்தால் விலையும் குறையும். அதே கணத்தான் பாங்குச்சாந்தையிலும்.

முதலீட்டாளர்கள் ஒரு பங்கை வாங்க வேண்டுமென்றும், வேண்டாமென்றும் எவ்வாறு முடிவெடுக்கிறார்கள்? இதற்குப் பல காரணங்கள் உண்டு. பெரும்பாலும் அது முதலீட்டாளர்களின் மன்றிலையைப் பொறுத்தது. ஒரு கம்பனி மேல் கூறப்படும் செய்தி அது நல்ல செய்தியாகவும் இருக்கலாம். கெட்ட செய்தியாகவும் இருக்கலாம். பொதுவாக முதலீட்டாளர்கள் ஒரு கம்பனியின் மேல் தைத்துள்ள நம்பிக்கையைப் பொறுத்தே அக் கம்பனியின் பங்கு ஏற்றத்தையோ, வீழ்ச்சி யையோ சந்திக்கும்.

ஒரு கம்பனியின் சுந்தை மதிப்பு (Market Capitalization)

ஒரு கம்பனியின் சொத்து அதன் சந்தை மதிப்பை பொறுத்தே தீர்மானிக்கப்படும் அதாவது ஒரு பங்கின் விலையானது.

மொத்தப் பங்குகள் (Price Per Share)

உதாரணமாக ஒரு கம்பனி பாஸ் கின் விலை ரூ. 100 என்று கைத்துக் கொள்வோம் மொத்தம் 1 million பங்குகள் என்றால் அக்கம்பனியின் மதிப்பு என்பது ரூ. 100.

1 Million Shares = ₦ 100 Million अंकुर

அதே மற்றுமாரு கம்பனி பங்கின் விலை ரூ. 50 என்று வைத்ததுக் கொள்வோம் மொத்தம் 5 மில்லியன் பங்குகள் என்றால் அக்கம்பனியின் மதிப்பு ரூ. 50

5 Million Shares = Rs. 850 Million ஆகும்.

அதாவது முன்பு கூறப்பட்ட கம்பனியை விட இதற்கு சந்தையில் மவுசு அதிகம்

கம்பனியின் திட்டங்கு வருமானம்

ஒரு கம்பனி இலாபகரமாகவும் அதிக வருமானமும் ஈடுகிறது. என்றால் அது சந்தையில் நீண்டகாலம் நிலைக்கக் கூடியது என்று அர்த்தம் அதே ஒரு கம்பனி நட்டத்தில் ஓடுகிறது என்றால் அக்கம்பனியின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் தயங்குவார்கள். அவ்வாறான நிறுவனங்கள் சந்தையில் நிலைக்க முடியாது.

இதற்காகத்தான் பொது நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்மீற்கும் இலாபம்/நட்டங்களை வெளியிடுவார்கள். அவ்வாறான முடிவுகள் முதல் லீட்டாளர்களுக்கு இடுச்சியத்தைக் கொடுக்கும் வகையில் இருந்தால் அக்கம்பனி பங்குகளின் விலை ஏற்றும் அதே எதிர்பார்த்த அளவிற்கு முடிவுகள் இல்லாமல் அதிர்ச்சியைக் கொடுக்கும் என்றால் பங்குகளின் விலை இறங்கும்.

பங்குகளின் விலை ஏற்றத்திற்கும் வீழ்ச்சிக்கும் கம் பனியின் காலாண்டு முடிவுகளை (Quarterly results) மட்டும் சாராது. வேறு நிறையகாரணங்களும் அடங்கும் அவ்வாறான சில காரணங்கள் பின்வருமாறு. நாட்டின் பொருளாதார நிலையைப் பொறுத்து பணவீக்க விகிதம் (Inflation) நிதி அமைச்சகத்தின் பொருளாதார கொள்கைகள், அந்நிய முதலீடுகள் (Foreign Investments) மசு எண்ணெய் விலையில் ஏற்றும் இறக்கத்தை பொறுத்து பருவ மழை பெய்ய வில்லை என்றால் தானிய உ/தி குறைந்து அதைச் சார்ந்த பங்குகள் பாதிப்படையும் மத்திய வங்கிகள் வெளியிடும் செய்திகள் புயல், சுனாமி வெள்ளம் போன்ற பேரழிவுகள் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை என்று எவருமே கணிக்க முடியாத நிறைய விசயங்கள் பங்குச் சந்தையைப் ப்பாதிக்கும். மேலே குறிப்பிட்டது போல் இவை சில காரணங்களே பங்குச் சந்தையின் நிலையைக்

கணிப்பது சற்று கடினமான விடயம் என்று நிறைய ஆய்வாளர்கள் கருத்து தெரிவி த்துள்ளார்கள். இலங்கையில் பங்குச் சந்தையை அளவிடும் சுட்டுகள்.

நினைத்துப் பரங்குகளுக்குமான வினாவைப்படிமு

(Aspt - An share Price Index)

கொழும்பு பங்குக் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள அனைத்துக் கம்பனிகளின் மொத்த சந்தை முதலாக்கல் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுடி (ASPI) தயாரிக்கப்படுகின்றது.

பங்குச்சந்தையின் பங்குகளின் மொத்த விலையை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரே அளவிடாக இச்சட்டி காணப்படுகின்றது. 1985ம் ஆண்டின் ஆரம்பத்தில் மொத்த சந்தை முதலாக்கல் பெறுமதியை அடிப்படை பெறுமான மாகவும் 100ஜ அடிப்படை சுட்டியாகவும் வைத்து இச்சட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. 1985 ஜூவரி 2ம் திங்கள் முதல் ஒவ்வொரு தினத்திற்கும் இச்சட்டி கணிக்கப்பட்டு வருகிறது.

மிலங்கா வினாவச்சீட்டு (Milanka Price Index-MPI)

1999 ஜூவரி 4 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இச்சுட்டி மூலம் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள விசாலத்தன் மையும் மிகத் திரவத் தன்மையும் வாய்ந்த 25 கம்பனிகளுது பங்குகளின் விலை மட்டங்களை அளவிடுவதற்குப் பயணபடுத்தப்பட்டு வருகின்றது. கம்பனியான்றின் விசாலத்தன்மையை அதன் சந்தை முதலாக்கமையால் அளவிடுவதன் மூலம் கணிக்கலாம். அக்கம்பனியின் திரவத் தன்மையானது கைமாற்றம் செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையும் பங்குகளின் பெறுமதியும் சந்தை மூலதனத்தின் சுதாந்தமாகக் கணிக்கப்படுகின்றது.

மிலங்கா விலைச்சுட்டியின் அடிப்படை
1998 டிசம்பர் 31 ஆகவும் அதன் அடிப்படை சுட்டி

1000 ஆகவும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. மிலங்கா விலைச்சுடியை கணிப்பதற்கு கொழு முப்பங்குச்சந்தையானது ஒவ்வொரு காலாண்டும் அதனுள் உள்ளடக்கப்பட வேண்டிய கம்பனிகளை தெரிவு செய்து கொள்கின்றது.

கொழும்பு பங்குச்சந்தையினால் இரு பிரதான விலைச்சட்டிகள் பிரசரிக்கப்படுகின்றன. அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சட்டியும் (ASPI) மிலங்கா விலைச்சட்டியும் (MPI) இருபிரதான விலைச்சட்டிகளாகும்.

இவ்விரண்டு விலைச்சுட்டிகளும் நிலையிடப்பட்ட பங்கு விலைச்சுட்டிகளாகும். இவைகள் பற்றிய விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அனைத்துப் பங்குகளுக்குமான சுட்டி கொழு ம்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்துக் கம்பனிகளின் மொத்த சந்தை முதலாக்கள் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு அனைத்துப் பங்குகளுக்குமான விலைப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பங்குச்சந்தையின் பங்குகளின் மொத்த விலையை அளவிடுவதற்கு பயன் படுத்தப்படும் ஒரே அளவீடாக இச்சுட்டி காணப்படுகின்றது. 1985ம் ஆண்டின் ஆரம்பத்தில் மொத்த சந்தை முதலாக்கள் பெறுமதியை அடிப்பருவ பெறுமானமாகவும் 100ஜ அடிப்பருவச் சுட்டியாகவும் வைத்து இச்சுட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. 1985 ஜூன் வரி 2ம் திங்கதி முதல் ஒவ்வொரு தினங்களிற் கும் இச்சுட்டி கணிக்கப்பட்டு வருகின்றது.

மினாங்கா வினாவுகள் மற்றும் பதில்கள் 25 கம்பனிகள்

Banks, Finance & Insurance

Ceylinco Insurance Co PLC, Commercial
Bank of Ceylon PLC, DFCE Bank, Hatton

2. சாதித்துறை நால்கூவி

இருக்கிறோம் மாதவெளியீடு, மீலங்கா அச்சகம் பங்குச்சங்கை, மீலங்கா அச்சகம்

National Bank PLC, National Development Bank PLC, Nations Trust Bank PLC, Sumpath Bank PLC, Seylan Bank PLC,

Land & Property

Overseas Realty (Ceylon) PLC

Power & Energy

Lanka IOC PLC

Chemicals & Pharmaceuticals

Chemical Industries (Colombo) PLC

Construction & Engineering

Colombo Dockyard PLC

Trading

Brown & Co PLC, C.W. Mackie PLC,
Environmental Resources Investments PLC

Beverage, Food & Tobacco

Ceylon tobacco Co PLC, Distilleries
Company of Sri Lanka PLC

Diversified

Aitken spence & Co PLC, John Kells Holdings PLC, Richard pien's PLC

Manufacturing

Tokyo cement Co (Lanka) PLC

Telecommunications

Dialog Telecom PLC

முகாமைத்துவத் திட்டமிடல் (Management Planning)

T. Thamizhini
13 Com 'A'

திருமுகம்

முகாமைத்துவச் செயன்முறையில் திட்டமிடல் கருமானது மிகவும் பிரதானமானதாகின்றது. அதன் அடிப்படையில் நிறுவனமொன்று எதிர்வரும் காலப்பகுதியில் அடைந்துகொள் நோக்கங்களைப்பற்றி எதிர்வ கூறுவதனால் இது வொரு தீர்மானமெடுத்தல் செயற்பாடாகக் கருதப்பட்டாலும் தீர்மானமெடுத்தலுக்கு மேலாக எதிர்வ கூறப்பட நோக்கங்களை எவ்வாறு அடைந்து கொள்ளலாம் என்றும் அதற்காக செய்யப்பட வேண்டியவை பற்றியும் திட்டமிடலின் போது கவனஞ்செலுத்தப்படுகின்றது. அதாவது திட்டமிடல் என்பது முடிவுகள், அவற்றிற்கான வழிகள் மற்றும் நடத்தைகள் பற்றிய செயற்பாடாகின்றது. இது பற்றி விரிவாக இங்கு நோக்கலாம்.

தீட்டயிடல் செயன்முறை


இந்த நிறுவனமொன்றில் திட்டமிட்ட செயன் முறையானது நான்கு படிமுறைகளைக் கொண்டதாக அமைகின்றது.

- ❖ நோக்கினை வரையறுத்தல்
 - ❖ தற்போதைய நிலையினை மதிப்பீடு செய்தல்
 - ❖ நிறுவனம் கொண்டிருக்கக் கூடிய சாதகமான மற்றும் பாதகமான காரணிகளை இனங்காணல்.
 - ❖ நோக்கத்தினை அடையும் பொருட்டு செயற்பாடுகளை விளக்கி செய்தல்.

திட்டமிடலானது நிறுவனமொன்றின் நோக்க த்துடன் ஆர்ப்பிக்கின்றது. நோக்கம் எனப்படுவது

நிறுவனம் எதிர்காலத்தில் அடைய விரும்புகின்ற நிலையினைக் குறிக்கின்றது. நோக்கமானது அடையக் கூடியதாக இருப்பதோடு இதனைக் கொண்டு நிறுவனமொன்றினது தன்மையை அறியக் கூடியதாக இருக்கும். நோக்கமானது காலத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட காலத்தின் முடிவில் ஒப்பீடு ரீதியில் நிறுவனத்தின் அடைவுமட்டத்தினை அறிந்து கொண்டு அதற்கேற்ப அடுத்து வரும் காலப்பகுதிக்கான செயற்பாடுகளைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் மேலும் மேற்கூறப்பட்ட வகையிலான ஒப்பீடுதலினாடாக குறிப்பிட்ட நிறுவனத்தின் வினைத்திறனையும் மதிப்பீடு செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பொதுவாக நோக்கமானது பின்வரும் படிமுறை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு நிர்ணயிக்கப்படுகின்றது.



நோக்கத்தினை இனாங்கண்டு வரையறுத் தகண் பின் நிமைவுகளினால் தழுவோடுதய நிலை

பின்ன மதிப்பிடுவதற்கான ஆய்வினை மேற் கொள்ள வேண்டும். நிறுவனம் அடையவேண்டும் என்ற நிலைக்கும் தற்போதைய நிலைக்கும் இடையிலான வித்தியாசம் “இடைவெளி ஆய்வு” எனப்படும். அதேது நிறுவனத்தின் உள்ளக, வெளியக சூழல் காரணிகளினை SWOT ஆய்வின் மூலம் பெற்றுமுடியும்.

நோக்கத்தினால் அடையும் பொருட்டு செயற் பாடுகளை விருத்தி செய்ய பின்வருவனவற்றை கவனக்கில் கொள்ள வேண்டும்.

- ❖ திட்டங்களை தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கத்தினாடிப்படையில் உருவாக்கல்.
 - ❖ சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு திட்டம் தயாரிக்கப்படல்
 - ❖ திட்டமானது நிறுவனத்தின் தற்போதைய நிலையைக்கருத்திற் கொண்டு உருவாக்க ப்பட்டிருப்பதோடு கட்டுப்புத்தலுக்கும் இடம் விக்கக்கூடியதாகக் காணப்படல்.
 - ❖ திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமான வையாகவும் அமுல்படுத்தக் கூடியதாகவும் காணப்படல்.
 - ❖ திட்டங்கள் நெகிழிச்சித் தன்மையைக் கொண்டதாகக் காணப்படல்.

நிறுவன கீப்பீமிடலின் பழகுறை அளவுப்பு

பொதுவான நிறுவனங்களில் தந்திரோபாயத் திட்டங்கள், செயற்பாட்டுத் திட்டங்கள் என்ற 2 வகையான திட்டங்கள் காணப்படுகின்றது. இங்கு தந்திரோபாய திட்டங்கள் என்பது உயர்மட்ட முகா மையினால் வகுக்கப்பட்டிருக்கும் விசாலமான நோக்கங்களைக் கருதும் மற்றும் செயற்பாட்டு திட்டங்கள் என்பது தந்திரோபாய திட்டங்களை அழுல்படுத்தக்கூடிய வகையில் நாளாந்த திட்டங்களாக வகுத்து நடைமுறைப்படுத்துவதைக் குறிக்கின்றது. இவ்விரண்டு திட்டங்களும் பின்வரும் அமெப்படையில் வேறுபடுகின்றன.

- ❖ கால அளவு
 - ❖ தாக்கம்
 - ❖ விபரிக்குமளவு

தீர்மானமியலுத்தவு

பொதுவாக திட்டமிடலும் தீர்மானமெடுத்த வூம் ஒன்றுடனொன்று தொடர்புப்பட்டவையாகக் காணப்பட்டாலும் அவையிரண்டும் வெவ்வேறான வையாகும். இதற்கமைய தீர்மானமெடுத்தல் என்பது முகாமையின் செயற்பாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அதாவது பல்வேறு மாற்று வழிகளிலிருந்து ஒரு மாற்றுவழியினைத் தெரிவ செய்தலைக் குறிக்கின்றது. மாற்று வழிகள் இல்லாதபோது இதற்கான அவசியம் இல்லாது போகின்றது. தீர்மானம் எடுத்தலிற்கான படிமுறைகள்

- ❖ பிரச்சனைகளை இனாங்காணல்
 - ❖ பிரச்சனைகளுக்கான காரணிகளை கண்ட நிதல்
 - ❖ பல்வேறு மாற்று வழிகளை உருவாக்குதல்
 - ❖ சிறந்த மாற்று வழிகளை தெரிவி செய்தல்
 - ❖ தெரிவி செய்யப்பட்ட மாற்று வழியினைப் பின்பற்றுதல்

ஒரு குறிப்பிட்ட நிலைமை தொடர்பாக தீர் மான் மெடுத்தலின் போது தொடர்பான உண்மையான பிரச்சனையினை சுரியாக இனங்கண்டு அதற்கான காரணங்களைக் கண்டறிதல் வேண்டும். பின் அப்பிரச்சனைகளையே தீர்க்கக் கூடிய மாற்றுவழிகளை உருவாக்குதல் வேண்டும். பின் ஸர் சிறந்த மாற்றுவழியினை தெரிவ செய்தல் வேண்டும் இதனை அமுல்படுத்திப் பின்னாட்ட லைப் பெற்று அது திருப்தி தராதவிட்டது அடுத்து வரும் காலப்பகுதிக்கு அதனை மாற்றியமைக்கலாம்.

தீர்மான வினாக்கள்

முனாலைமற் தீர்மானங்கள் பின்வரும் வகைப்படி இதின்றது:-

i) நிகழ்ச்சிப்படுத்தப்பட்ட தீர்மானம்:—

ஏற்கவே நிர்ணயிக்கப்பட்ட விதிகள், கொள்கைகளுக்கமைய எடுக்கப்படும் தீர்மானங்களாகும். இது அடிக்கடி எடுக்கப்படும் தீர்மான மாகும்.

உதாரணம்: ஊழியர் ஒருவருக்கு பதவியுயர்வைகாடுத்தல்.

ii) நிகழ்ச்சிப்படுத்துப்படாத தீர்மானம்:—

ஏற்கனவே நிரணயிக்கப்பட்ட விதிகள் கொள்கைகளுக்குப்பறம்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இவையாகும்.

உதாரணம்:- புதிய கிளைக் காரியாலயம் அமைய வேண்டிய இடம் பற்றிய தீர்மானம் எடுக்குவது.

iii) குளிக்கீர்மானம்:—

நிறுவனத் தீர்மானம் ஒன்று தனியொரு வரால் மேற்கொள்ளப்படுகின்றதிடத்து அது தனித் தீர்மானமெனப்படுகின்றது. இத்தீர்மானம் உடன் டியாக மேற்கொள்ளப்படக் கூடியவை ஆனால் மாற்று வழிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்த ப்பட்டவையாக இருக்கல்.

2. தூரணம்:- நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கை பற்றிய தீர்மானத்தினை

உசாத்துக்கண நூல்கள்

D. Jeyaraman: An Introduction to Management (1993)

G.A. Cole Management Theory and Practice (2000)

புஞ்சிப் கம்பனிகளின் சந்தை விலை அதைவுள்ளது சுட்டியினால்கணிக்கப்படும் ரூஸ்னா விலைகளைக் கீழ் கொடுக்கிறோம்.

கண்ணியில் இருந்து இன்னொரு கண்ணிக்கு மற்றொரு வெளியீட்டு அலகிற்கு தகவல் பரிமாற்றம் கீழ்க்கண்டது (Downloads)

தன்னிடமிருக்கும் தகவல்களை கொண்டு அதன் உரிமையாளர்கள் மேற்கொள்ளுதல்.

iv) குழுத்தீர்மானம்:—

நிறுவனத் தீர்மானமொன்று குழவான் றினால் மேற்காள்ளப்படுமிடத்து அது குழத்தீர்மானமெனப்படுகின்றது. இத்தீர்மானங்கள் உடன் டியாக மேற்காள்ளப்பட முடியாதவை ஆனால் மாற்று வழிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் எடுக்கப்படும் தீர்மானம் சிறந்ததாக அமையும்

இதரங்கள்:— நிகழ்ச்சிப்படுத்தப்படாத தீர்மானங்கள் இவ்வாறு மேற்கொள்ளப்படலாம்.

102

இங்கு முகாமைத்துவத்தின் பிரதான தொழி ற்பாடுகளில் ஒன்றான திட்டமிடல் பற்றியும் அதன் செயன்முறைகள் படிமுறைகள் பற்றியும், சிறந்த திட்டமிடலுக்கான தடைகள் பற்றியும் நோக்கப் பட்டுள்ளது. மற்றும் திட்டமிடலுடன் வருங்கிய தொடர்புடைய தீர்மானமுடுத்தல் பற்றியும் அதன் செயற்முறை மற்றும் வகைகள் பற்றியும் சுருக்க மாக நோக்கப்பட்டுள்ளது.

கறுக்கைமுத்து


M. Thiyyalani
13 Com 'A'

மேவிருந்து கீழ்

01. கிரயம், வருமானம் உழைக்கப்பயன்படுத்தும் போது இவ்வாறுழைக்கப்படும்.
 05. சனத் தொகைக்கு அமைய உலகின் மிகப்பாரிய பிராந்திய சங்கம் இதுவாகும்.
 06. முதல் வரித்துரிய பொருட்கள்/சேவைகளை விற்பனை செய்ய வசதியாக முதல்வரால் நியமிக்கப்பட்டவர்
 08. பெருந்தொகையில் சமதன்மை கொண்ட பொருட்களை தொகுதியாக உற்பத்தி செய்தல்.....உற்பத்தி எனப்படும் (குழம்பியுள்ளது)
 10. அதே நேர மொத்தத் தீர்பினவுமறை, பத்திரிக்களற்ற பிணையங்கள் வைப்பக முறைமை ஆகியன பொதுவாக ஸங்கா முறைமை என அழைக்கப்படும். (குழம்பியுள்ளது)
 13. ஒரு குறித்த வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் சிறிய குழுக்களாக ஒன்று சேர்ந்து கலந்து ரையாடல் மூலம் தாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சினையை இனம் கண்டு அவற்றிற்கான தீர்மானத்தை முன் வைப்பது இதுவாகும்.
 14. சார்க் அமைப்பினால் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்றாகும். (திரும்பியுள்ளது)

கிடமிருந்து வலம்

01. ஒரு வணிக நிறுவனம் பொருள், சேவையை உற்பத்தி செய்தல் தொடர்பான எல்லாக் கருமங்களும் இவ்வாறு அழைக்கப்படும்.
 02. தனியார் வருமானங்கள் மீதும் சொத்துக்கள் மீதும் வருமான வரித்தினைக்களம் நேரடியாக அறிவிடும் வரி வகை.
 03. ஒவ்வொருவரும் தமது எண்ணம், கருத்து, செய்தி, தகவல் போன்றவற்றை மற்றவர்களுக்கிடையே பரிமாற்றம் செய்து கொள்வது (குழம்பியுள்ளது)
 04. தரவு செய்து வைத்திருப்பதுத்தின் வெளியீடு (திரும்பியுள்ளது)
 07. காப்புறுதி செய்தவர்களை பாதுகாப்பதற்கான நிதியம் ஒன்றை நிறுவுவதற்காக காப்புறுதி கம்பனிகளின் ஆண்டுக்கான வருமானம் மீது விதிக்கப்படும் வரி.
 09. நுகர்வோரின் தேவையையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதற்கு பொருள் ஒன்றில் அல்லது சேவை ஒன்றில் காணப்படுகின்ற பெறுமதியின் சேர்க்கை (திரும்பியுள்ளது)
 11. சிறு வணிகங்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்கென சர்வோதய இயக்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கடன்திட்டம் (திரும்பியுள்ளது)
 12. விற்பனையாளருக்கும், கொள்வனவாளருக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கல், வாங்கல் நிகழ உதவபவர். (திரும்பியுள்ளது)



அங்கீகார வணிகம் அதன் முக்கியத்துவமும் (Franchises Business & its Importance)

V. Saranja
13 Com 'A'

அங்கீகார வணிகம் (Franchises)

குறித்த பொருளை அல்லது சேவையை வழி நிறுவனம் அப்பொருளை அல்லது சேவையைக் குறித்த ஒரு சந்தையில் விற்பனை செய்வதற்கு மற்றொரு வணிக நிறுவன தத்திற்குச் சந்தர்ப்பமளிப்பதற்காகப் பயன்படுத்தும் வணிக அமைப்பு முறைமை அங்கீகார வணிகம் எனப்படும். இவ்விடயத்தில் தாய் நிறுவனம் அங்கீகாரமளிக்கும் நிறுவனமாகவும் அடுத்த நிறுவனம் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் குறிப்பிடப்படும்.

அங்கீகார வணிக வகைகள்

அங்கீகாரம் வழங்குபவருக்கும் அங்கீகாரம் பெறுபவருக்குமிடையே ஏற்படுத்தப்படும் அங்கீகார வணிக உடன்படிக்கைக்கு அமைவாக அங்கீகார வணிகமானது பல்வேறு நோக்கங்களின் அடிப்படையிலும் பல்வேறு தேவை கருதியும் வித்தியாசமான வகைகளிலும் உருவாக்கப்படலாம். பிரதானமாக மூன்று வகை அங்கீகார வணிகங்களைக் குறிப்பிடலாம்.

1. உற்பத்திப் பொருள் அங்கீகார வணிகம் (Product Franchises)

அங்கீகாரமளிப்பவரிடமிருந்து அவருடைய வியாபாரக்குறியுடன் பொருட்களை கொள்வனவ செய்து அங்கீகாரம் பெற்றவர் மீளவிற்பனை செய்வதற்கான உரிமையளிக்கும் அங்கீகார வணிகம் இதுவாகும்.

இதாரணம்: பெற்றோலிய உற்பத்திகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள்

2. உற்பத்தி அங்கீகார வணிகம்

(Manufacturing Franchises)

அங்கீகாரமளிப்பவருடைய வியாபாரக் குறியுடன் பொருட்களை உற்பத்தி செய்து தானே விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் பெற்றவருக்கு அனுமதிவழங்கும் அங்கீகார வணிகம் ஆகும்.

இதாரணம்: கொக்கோகோலா, பெப்சிகோலா போன்ற குளிர்பான போத்தல்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள்.

3. வணிக முறைக்கான அங்கீகார வணிகம் (Business Format Franchise)

அங்கீகாரமளித்தவருடைய பெயரிலும் அவருடைய முறையிலும் வணிகத்தை நடாத்துவதற்கு அங்கீகாரம் பெற்றவருக்கு அதிகாரமளிக்கும் அங்கீகார வணிகம்

இதாரணம்: உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை வழங்கும் PIZZA HUT.KFC போன்ற வியாபார நிறுவனங்கள்.

மேலும் அங்கீகாரம் பெறுபவர் தனக்குப் பொருத்தமானதாக அங்கீகார வணிகத்தைத் தெரிவ செய்கின்ற அடிப்படையிலும் அங்கீகார வணிகத்தைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. ஒற்றை அல்லது அங்கீகார வணிகம் (Single - Unit Franchising)

2. தொடர்வரிசை அங்கீகார வணிகம் (Sequential Franchising)

3. பிரதேச அபிவிருத்தி அங்கீகார வணிகம் (Area Development Franchising)

4. உப அங்கீகார வணிகம்
(Sub Franchising)
 5. பிரதேச பிரதிநிதித்துவ அங்கீகார வணிகம்
(Area Representation Franchising)

அங்கீகார வணிகத்தில் அனுகூலமானதும் பிறதிகளும் மற்றும் அங்கீகார வணிகமானது இன்றைய வணிகத்தில்

ச்சுழலில் மிகவும் உலகப் பிரசித்தி பெற்ற வனிக மாகக் காணப்படுகின்ற போதும் அங்கீகாரம் பெறுவதற்கும் அங்கீகாரம் வழங்குவதற்கும் மற்றும் பாவனையாளர்களுக்கும் பல்வேறு இனு கலங்களையும் பிரதிகலங்களையும் கொண்ட தாகக் காணப்படுகிறது.

தரப்பினர்	அனுகலங்கள்	பிரதிகலங்கள்
அங்கீராம் பெறுபவர்	<ul style="list-style-type: none"> ❖ சொந்த முயற்சியில் இயங்க முடிதல். ❖ பாரிய வணிகத்தில் உட்புக வாய்ப்புக் கிடைப்பதுடன் ஆரம் பத்திலிருந்தே இலாபத்தை உழைக்க முடிதல். ❖ அங்கீராம் வழங்குபவரின் உதவியுடன் வணிகத்தை விரிவு படுத்த முடிதல். ❖ அங்கீராம் வழங்குபவரின் கூட்டுரு மதிப்பும் பண்டகுறி விசுவாசமும் காணப்படுவதால் பாரிய சுந்ததயைப் பெற முடிதல். ❖ அங்கீராம் வழங்குபவர் மூலம் கடன் வசதிகள் தொழில்நுட்பம், பரந்த விசாலமான பயிற்சி கள், முகாமைத்துவ அறிவுரை கள் மற்றும் ஏனைய உதவிகள் கிடைத்தல். ❖ வணிக இடர் ஓரளவு குறைவாக காணப்படும். ❖ விளம் பரப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கை களை அதிகளாவில் மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை. ❖ ஞரச் சேமிப்பை பெற முடிதல். அதாவது அங்கீராம் வழங்குபவனது வணிகம் தொடர்பான ஒரு வணிக மாதிரியை ஏற்றுத் தொடர்பாடு செய்ய முடிதல். 	<ul style="list-style-type: none"> ❖ அங்கீராம் வழங்குபவரின் கட்டுப்பாடுகள் கூடுதலாகக் காணப்படுதல். ❖ பூணமான சுதந்திரமின்மை ❖ அங்கீராம் வழங்குபவரின் நன்மதிப்பில் முழுமையாக வணிகம் தங்கியிருத்தல். ❖ அங்கீராம் வழங்குபவரின் நன்மதிப்பில் தங்கியிருப்பதனால் வணிக இடர் காணப்படல். ❖ இலாபம் தொப்பான நிச்சயமற்ற தன்மை காணப்படுதல். ❖ அங்கீரா வணிகத்தைப் பெற அதிக செலவு களை ஏற்க வேண்டியிருத்தல்.

	<p>கனவே உருவாக்கி சந்தையில் வெளிப்படுத்தியுள்ளதனால் அங்கீகாரம் பெறுபவர் இதனை பிரயோகித்து வணிகத்தை வெற்றிகரமாக நடாத்திச் செல்ல முடிதல்.</p> <ul style="list-style-type: none"> ★ அங்கீகாரம் பெற்றவரின் முதலீடின் ஊடாகவும் அதிக இலாபத்தை உழைக்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாதல்.
அங்கீகாரம் வழங்குபவர்	<ul style="list-style-type: none"> ★ வணிகம் விரிவடைந்து உலகப் பிரசித்திபெற்றதாக மாறுதல். ★ அங்கீகாரம் பெற்றவரின் முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் முகாமைத்துவத் திறன்கள் போன்ற வற்றின் மூலம் கிடைக்கின்ற பிரதிபலன்களையும் அனுபவிக்க முடிதல். ★ அங்கீகாரம் பெற்றவரால் மேற்கொள்ளப்படும் விளம்பரப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக வணிகம் மேலும் மதிப்படைதல். ★ அதிக இறை வருமானத்தை உழைக்க முடிதல். ★ உலகின் கலை பாகங்களிலும் வணிகத்தை நடாத்த பிரதிநிதிகள் (அங்கீகாரம் பெறுபவர்) கிடைத்தல். ★ வியாபாரப் பெயரை விற்பனை செய்வதன் மூலமும் வருமானம் உழைக்க முடிதல். ★ உலகப் பிரசித்தி பெற்ற பொருட்கள் சேவைகளை நுகர்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தல். ★ வாழ்க்கைத்தரம் உயர்வடைதல். ★ சௌகரியமான நகர்வைப் பெற முடிதல்.
நுகர்வோர்கள்	<ul style="list-style-type: none"> ★ தேவையற்ற நுகர்வுகளுக்கு அடிமையாதல் ஆடம்பரத் தேவைகள் அதிகரித்தல்.

இன்றைய வணிகச்சுழலானது ஏதோவாறு வகையில் நாளாந்தும் பல்வேறு மாற்றங்களுக்கும் உட்பட்டு வருகின்றது. அந்த வகையில் அங்கீரா வணிகமும் சர்வதேச ரீதியில் பிரபஸ்யம் பெற்ற ஒன்றாக மாறிவருகின்றது. எனவே, அதில் சில பிரதிகலைங்கள் காணப்படுகின்ற போதும் அதன் வளர்ச்சியும் தேவையும் உலக அளவில் இன்று மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றதெனின் மிகையாகாது.

உசாத்துக்கை நால்கள்

அறிவுத்தேடல்

வணிக்கல்வி ஜெகத் பண்டாரநாயக்கா)

தொடர்பாடல் வளர்ச்சியில் நடம்பிடித்து இடைஞமீடும் காரணம்

1876 - தூலைபேசி கண்டுபிடிப்பு

1838 - கறுப்பு வெள்ளளத்திலூலக்காட்சி

1946 - வர்ணாக்ட் சிகாலைக்காட்சி

1952 - ചെയർമ്മക്കേണ്ടി

1957 - பொத்தான் தொலைபேசி

1961 - ചെല്ലിട്ട് കൊമ്മെറ്റേഷൻ

1968 - മുജീന്റെ കമ്പിയൂട്ടർ

1969 - உலகளாவிய க்கவல்

卷之三

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

இராஜேஸ்வர் ரெக்ஸ்ரெல்ஸ்

Rajeswary

TEXTILES



அனைத்துப் புடைவைகளின்

மொத்தமாகவும், சில்லறையாகவும்

ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளலாம்

மன்சாரநிலை வீதி,
யாழ்ப்பானம்.

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

வ. கே. ராஜரட்னம்

தொகைக்காட்சி, நெடியா,

சின்சாரப் பொருட்கள்

பழுதுபார்த்து கொடுக்கப்படும்.



கல, 2c, ஸ்ராண்ஸ் வீதி,
யாழ்ப்பானம்.

T.P: 021 222 2056

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

Ratnam Pharmacy & Grocery ரட்னம் பாமசி கிரோசரி



ஆஸ்பத்தர் வீதி,
யாழ்ப்பானம்

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

New Cost Cutter



அனைத்து வகையான
மொத்த சில்லறை விற்பனை நிலையம்.
ஆஸ்ட்டர் வீஞ், யாழ்ப்பாணம்.

புபாலசிர்க்கம் சீக்கச்சாலை



வாராந்த மாதாந்த சுர்ஜிக்கள்,

விளையாட்டுப் பைக்ஸ்கள்,

பாலர் வழியு முதல்

பட்டாளி வழியு வந்தாரு தலை நூல்களும்,

மின்நுத்திர வாழ்த்து மடல்கள்,

திருமண வாழ்த்து மடல்கள்,

காவிராதிகள்,

அலுவலக பாடசாலை உபகரணங்கள்

சூல்யவர்ணங்கள்

யாழி, மின்சாலை சுகல புதினப்பத்திரிகைகளுக்கு
யாழிநாலில் கலையகளை மின்சாலை ஸ்தாபனம்.

4. ஆஸ்ட்டர்திரி வீதி. (பள்ளிகலையம்)
யாழ்ப்பாணம்.

T.P:- 222 6693

கடன் அட்டையின் அறிமுகம் அதன் பயன்பாடுகளும்

V. Daliny
13 Com 'B'

இலத்திரனியல் கொள்வனவு முறையில் பயன்படுத்துபவரின் பெயரில் வழங்கப்படும் பிளாஸ்றிக் அட்டையே கடன் அட்டையாகும். இக் கடன் அட்டை ஆனது வங்கிகள், அனுமதிக்கப்பட்ட நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. இதை நிதி நிறுவனங்கள், வங்கிகள் உரிய கடன் பிரமாணங்களுக்கு அமைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இக் கடன் அட்டையானது பெரும்பாலும் ஒரே விதமான அளவைக் கொண்டது. இதன் அளவு 85.60 x 53.98 (mm) ஆகும்.

உலகில் Visa, Master Amex போன்ற பல நிறுவனங்கள் கடன் அட்டையை வெளியிடுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்கு பின் கடன் அட்டைப் பாவனையை முதன் முதலாக அமெரிக்கா அறிமுகம் செய்தது. உலகளாவிய ரீதியில் கடன் அட்டை ஆனது Diners Club எனும் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. பின் 1959ம் ஆண்டு வங்கியால் கடன் அட்டை வழங்கும் முறை ஆரம்பம் ஆனது.

கலிபோனியாவில் அமைந்து இருந்த Bank of America எனும் வங்கியால் Bank Americ Card எனும் அட்டை வழங்கப்பட்டு பாவனை செய்யப்பட்டது. பின்னர் 1976ம் ஆண்டு Visa Card என பெயர் மாற்றம் செய்து பாவனை செய்யப்பட்டது. தற்போது Master Card முறை ஆனது அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கையில் முதல் முறையாக கடன் அட்டை 1979ம் ஆண்டு Golden Key எனும் நிறுவனத்தால் அறிமுகப்பட்டுத் திரும்பப்பட்டது. 1999ம் ஆண்டு இலங்கை வங்கி Cey Bank எனும் அட்டையை அறிமுகம் செய்தது. தற்போது 09 வர்த்தக வங்கிகள் இதை வழங்குகின்றன.

கடன் அட்டையின் வகைகள்

1. American Express Card
2. Holden Key Card
3. Master Card
4. Visa Elector Card
5. World Plastic

கடன் அட்டையின் முற்புறத்தில் உள்ள விடயங்கள்

- ☞ வழங்கியவங்கிகுறியீடு - Logo
- ☞ முப்பரிமானப்படம் - Hologram
- ☞ கடன் அட்டைஇலக்கம்
- ☞ கடன் அட்டைவியாபார குறி - Brand logo
- ☞ காலம் முடிவடையும் திகதி
- ☞ கடன் அட்டைக்குரியவரின் பெயர்

கடன் அட்டையின் பிற்புறத்தில் உள்ள விடயங்கள்

- ☞ காந்தப்பட்டி - Magnetic Strip
- ☞ கையொப்பப் பட்டி - Signature
- ☞ கடன் அட்டை பாதுகாப்பு குறியீடு - Card Security Code
- ☞ வழங்கும் நிறுவன நிபந்தனையும் பெயரும் வாடிக்கை யாளர் சேவைக்கான தொலைபேசி இலக்கம் - Customer Service Hot line

வங்கிகளும் அதன் கடன் அட்டைகளும்
Bank of Ceylon - Visa, Master
Commercial Bank - Master
People Bank - Visa
Ceylon Bank - Visa
National Trust Bank - Amex

காலனி அட்டை திலக்கமும் அதை பற்றிய விளக்கமும்
4544 2990 00000110

முதல் நான்கு இலக்கங்களும் கடன் அட்டை வகையைச் சாரும்

அடுத்த நான்கு இலக்கமும் கடன் அட்டை வழங்கிய வங்கியை சாராம்.

கடைசி எட்டு இலக்கமும் கடன் அட்டையின் அடையாள ஆங்கூடி இலக்கத்தைச் சாரும்.

கடன் அடையின் மூலம் வாழ்க்கையாளர்கள் அடையும் நன்மைகள்.

- ☞ பண்டத்தினை, பாதுகாப்பான முறையில் இடம் நகர்த்த முடிதல்.
 - ☞ கடன் அடிப்படையில் பொருட்கள், சேவைகளை கொள்வனவு செய்ய முடிதல்.
 - ☞ வாழ்க்கையாளர் கெளரவும் அதிகரித்தல்.
 - ☞ குறிப்பிட்ட தவணையில் பண்டத்தை பின் செலுத்தின் வட்டி செலுத்த தேவை இல்லை.
 - ☞ கடன் அட்டையை ATM அட்டையாக பயன்படுத்தலாம்.

கடன் ஆட்டை மூலம் வியாபாரம் குடையும் நன்மைகள்
விற்பனை புரள்வு அதிகரித்தல்
வாழக்கையாளர் நிற்ந்தரம் ஆக்கப்படல்
இலவச பிரசித்தப்படுத்தல் நடைபெறும்
கணக்கு வைப்பு, ஆய்வு இலகுபடுத்தப்படும்
அறவிட முழுயா கடன்கள் தவிர்க்கப்படும்

உசாத்துக்கண நூல்கள்

வணிகக்கல்வி (ஜகத் பண்டார)

கண்டங்களின் பறப்பளவு	பறப்பளவு (சதுர கிலோ மீற்றர்)
ஆசியா	43938000
ஆபிரிக்கா	29800000
வட அமெரிக்கா	24320000
தென்னமெரிக்கா	17598000
ஜரோப்பா	9700000
அவுஸ்ரேலியா	7614500

1 செ	ய	ல்	6 உ	கா	மை		5 சா
ல			க			2 நே	ந்
வ	4 ல்	வ	க	த			க்
	10 ய		12 ந்	க	ந	த	
7 செ	ஸ்				வ		14 பா
	கு		8 கு		11 எ	ஸ்	ஏ
3 பா	ந்	எ	தொ	ல்	எ		
	க்		த		9 ம்	ந	த

முன்னோடிப் பரீட்சை வினாக்கள்

T. Vahini
13 Com 'A'

01. வணிக நிறுவனமொன்றின் நிலையான சொத்துக்களுக்கு பெறுமானத்தேய்விடுவதற்கான அடிப்படையை வழங்கும் எண்ணக்கரு,

 - தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு
 - பாதுகாப்பு எண்ணக்கரு
 - கொள்கை மாறாமை எண்ணக்கரு
 - வரலாற்றுக்கிரய எண்ணக்கரு
 - கைத்தேறிய எண்ணக்கரு

02. சென்ற கணக்காண்டில் ஜயக்கடன் ஏற்பாடாக கருதப்பட்ட தொகை இவ்வருடம் அறவிடமுடியாதென அறியக்கிடைக்குமாயின் அதனை பதிவிடுவதற்கான சரியான இரட்டைப்பதிவு

 - அறவிடமுடியாக்கடன் கணக்கு வரவு, கடன்பட்டோர் கணக்கு செலவு
 - இலாபநாட்டக் கணக்கு வரவு, கடன்பட்டோர் கணக்கு செலவு
 - ஜயக்கடன் ஏற்பாட்டுக் கணக்கு வரவு, கடன்பட்டோர் கணக்கு செலவு
 - ஜயக்கடன் ஏற்பாட்டுக் கணக்கு வரவு, அறவிடமுடியாக்கடன் கணக்கு செலவு
 - ஜயக்கடன் ஏற்பாட்டுக் கணக்கு வரவு, ஜயக்கடன் கணக்கு செலவு

03. கொள்வனவு செய்த பண்டங்களில் ஒரு பகுதி விற்பனைக் கிரயமாகவும், (செலவு) எஞ்சியது இறுதியிருப்பு (சொத்து) இனாங்காண்பதற்கு அடிப்படையான எண்ணக்கரு,

 - முன்னெங்கிலீக்கை எண்ணக்கரு
 - கால அளவிட்டு எண்ணக்கரு
 - தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு
 - இணைதல் எண்ணக்கரு
 - வணிக அலகு சார் எண்ணக்கரு

04. இலங்கைக் கணக்கீட்டு நியமம் 05 இன்பாடி இருப்புக்களை பெறுமானவிடுவதற்கு கிரயம் அல்லது தேற்க்கூடிய நிகர பெறுமதி இவ்விரண்டில் எது குறைவோ, அதனை விலை இடுவதற்கு அனுமதிக்கும் எண்ணக்கரு,

 - கால ஆய்வுத்தன எண்ணக்கரு
 - முன்னெங்கிலீக்கை எண்ணக்கரு
 - தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு
 - இணைதல் எண்ணக்கரு
 - வணிக அலகு சார் எண்ணக்கரு

05. விது அன்ட மது பங்குடமையின் பிரதான பங்காளரான விது பங்குடமையின் சொத்துக்களை நடைமுறைச்சந்தை விலைகளில் நிதியறிக்கைகளில் பிரதிபலிக்கும் படி கோரியமையை கணக்காளர் நிராகரித்து விட்டார். இதற்கு ஏதுவான காரணமாக அமைவது.

 - கொள்கை மாற்றாமை எண்ணக்கரு
 - அட்டுறு எண்ணக்கரு
 - முன்னெச்சரிக்கை எண்ணக்கரு
 - வரலாற்றுக்கிரய எண்ணக்கரு
 - பண்டியான அளவிடு எண்ணக்கரு

வினா திட்டங்கள் 06, 07 எண்பவற்றிற்கு விடையளிக்க.

கடன்படுனர் கட்டுப்பாட்டு கணக்கு நிலுவை 31.03.2008 ரூபா 43500

கடன்படுனர் பேரேட்டு பழியல் மொத்தம் 31.03.2008 ரூபா 45700

பின்வரும் காரணங்கள் தெற்றுபாட்டுக்கு ஏதுவாயின.

- (அ) விற்பனை தினசேரியின் மொத்தம் ரூபா 65000 கடன்படுனர் கட்டுப்பாட்டு கணக்கிட்டு ரூபா 56000 என மாற்றப்பட்டது

(ஆ) ரூபா 1500 அறவிடமுடியாக்கடனும் ரூபா 1800 அனுமதித்த கழிவும் கடன்படுனர் கணக்கில் மட்டும் பதியப்பட்டது

(இ) கடன்படுனரிடம் வசூலித்து மறுக்கப்பட்ட காசோலை ரூபா 2500 கடன்படுனர்கணக்கில் மட்டும் பதியப்பட்டது.

(ஈ) வாடிக்கையாளர் கமல் திருப்பனுப்பிய ரூபா 2000 விற்பனை பெறுமானமுடைய பண்டங்கள் வெளித்திரும்பல் தினசேரியில் பதியப்பட்டது.

06. 2008.மார்ச் 31ல் திருத்திய கடன்படினர் கட்டுப்பாட்டு கணக்கு நிலுவை

- | | | |
|------|--------|-------|
| i. | ଶ୍ରୀପା | 53200 |
| ii. | ଶ୍ରୀପା | 53000 |
| iii. | ଶ୍ରୀପା | 55000 |
| iv. | ଶ୍ରୀପା | 49700 |
| v. | ଶ୍ରୀପା | 51700 |

07. பின்வருவனவற்றுள் எவை கட்டுப்பாட்டு கணக்கை திருத்தியின் உள்ள பேரேட்டு நிலுவை யிணையும், கணப்படோர் பேரேட்டு பட்டியல் மொத்தத்தையும் இணங்கச் செய்வதற்கு கருத்தில் கொள்ளப்படும்.

- i. (அ), (ஆ), (இ) மட்டும்
 - ii. (இ) மட்டும்
 - iii. (ஏ) மட்டும்
 - iv. (அ), (ஆ) மட்டும்
 - v. (ஆ), (இ) மட்டும்

08. அமால் ஒழுங்குமுறையாக கணக்கேடுகளை பராமரித்து வரவில்லை. கீழ்வருவன வியாபாரம் கொட்டான சில சாவுகளாகும்.

ஆம்பக்குயிர்ப்ப ணபா 52000

ବିକାଶମୁଣ୍ଡର 450000

இறக்கிணையினம் 22000

9. அமால் விற்பனையில் 40% சதவீதத்தை மொத்த இலாபமாக உழைப்பாராயின் கணக்காண்டில் அவரது மொத்த இலாபமாக அமைவது.

 - ஏபா 288000
 - ஏபா 220000
 - ஏபா 192000
 - ஏபா 320000
 - ஏபா 232000

10. அமாலும்,கமாலும் இலாபநட்டங்களை 2 : 1 எனபகிரும் பங்காளர்கள். அவர்களது மூலதனம் முறையே ஏபா 200000,ஏபா 100000,மும் ஆகும்.கமால் 1/5 பங்கு இலாப நட்டத்தை பெறுவதற்கு ஈடுபெடுத்தவேண்டிய மூலதன தொகையாக அமைவது.

 - ஏபா 78000
 - ஏபா 75000
 - ஏபா 60000
 - ஏபா 80000
 - ஏபா 50000

11. அஜித்தும், சஜித்தும் இலாபநட்டங்களை 2 : 1 எனபகிரும் பங்காளர்கள். அவர்கள் லலித்தினை 1/5 பங்கு இலாபநட்டத்துடன் சேர்க்க உடன்பட்டனர். லலித் தனது இலாப பங்கினை அஜித்திடமிருந்து மட்டுமே பெறுவார். பங்குடமையின் புதிய இலாபநட்ட விகிதமாய் அமைவது

 - 7:5:2
 - 2:2:1
 - 5:3:2
 - 7:5:3
 - 7:3:5

12. வெளித்திரும்பலுக்கான மூலஆவணமாகவும், மூலஞ்சாகவும், அமைவது.

 - நாட்குறிப்புக்கைச்சாத்தும், பொதுப்பேரேடும்.
 - வரவுத்தானும், விற்பனை நாளோடும்.
 - செலவுத்தாள், வெளித்திரும்பல் நாளோடு.
 - வரவுத்தாள், வெளித்திரும்பல் நாளோடு.
 - செலவுத்தாள், கொள்வனவு நாளோடு.

13. நெப்஧ியன் கம்பனி கிழக்கில் கற்றேயோர கணியவள் அகழ்வு தொழிற்சாலையான்றை 2009ம் ஆண்டு தொக்கம் ஆரம்பித்தது. முயற்சியின் நிதிபெறுபேறுகளை கணிப்பிடுவதற்கு அகழ்வு முடிவுவரை காத்திருக்கிறது. இத்தீர்மானம் எவ்னன்னக்கருவை மீறுவதாக அமைந்துள்ளது.

 - அட்டூறு எண்ணக்கரு
 - தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு
 - கால அளவிட்டு எண்ணக்கரு
 - இணைதல் எண்ணக்கரு
 - கைக்கிட்டிய எண்ணக்கரு

14. திலகா வியாபாரத்தின் 2009,மார்ச் 31 இல் முடிவற்ற ஆண்டிற்கான பிரித்தெடுக்கப்பட்ட பேரேட்டு தரவுகள்,

 - ◆ கொள்வனவு (மொத்தம்) ரூபா 750000
 - ◆ வியாபார கழிவு 15000
 - ◆ உள்வந்த வண்டிக்கவலி 25000
 - ◆ கப்பல்கேள்வு கட்டணம் 18000
 - ◆ 2009.03.31 இல் இருப்பு 18000

வியாபாரத்தின் விற்றசரக்கின் கிரயமாக அமைவது,

 - i. ரூபா 750000
 - ii. ரூபா 780000
 - iii. ரூபா 740000
 - iv. ரூபா 760000
 - v. ரூபா 800000

15. அனில், பஸில் சிசில் பங்குடமையான்றின் பங்காளராவர். இவர்களது ஒப்பந்தம் வருமாறு,

 - ◆ மூலதனம் மீதான வட்டி 10% சதவீதம்
 - ◆ மாதந்த சம்பளம் - அனில் ரூபா 2000
பஸில் ரூபா 1500
சிசில் ரூபா 1500
 - ◆ இலாபநட்ட விகிதம் 3 : 2 : 1
 - ◆ சிசிலின் வருடாந்த வருமானம் ரூபா 25000ற்கு குறையாதெனவும் அவ்வாறு ஏதேனும் நிகழுமாயின் ஏனெனய பங்காளர்கள் இலாபநட்ட வீதத்திற்கேற்ப ஈடுசெய்யப்படும்.

மேலதிக தகவல்கள்

தொடக்க மூலதன கணக்கு நிலுவைகள்

அனில் ரூபா 200000
பஸில் ரூபா 150000
சிசில் ரூபா 100000

வியாபாரத்தின் தேறிய இலாபம் ரூபா 75000

மேற்கூறப்பட்ட தரவுகளுக்கமைய பங்காளர்களுக்கிடையிலான பங்கிலாப பகிரவு தொகையாக அமைவது,

அனில்	பஸில்	சிசில்
i. ரூபா 16200	ரூபா 10800	ரூபா 3000
ii. ரூபா (16200)	ரூபா (10800)	ரூபா (3000)
iii. ரூபா (15000)	ரூபா (10000)	ரூபா (5000)
iv. ரூபா (16200)	ரூபா (10800)	ரூபா 3000
v. ரூபா 16200	ரூபா (10800)	ரூபா 3000

16. உரிமை வழங்கீடு என்பது.

 - i. பகிரப்படாத இலாபங்களை மூலதனமாக்கல்.
 - ii. ஏற்கனவே பங்குதாரராயிருப்போரால் பங்குகள் கொள்வனவு செய்யப்படுதல்.
 - iii. ஏற்கனவே பங்குதாரராயிருப்போருக்கு பங்கிலாபத்திற்கு பதிலான பங்கு விநியோகம்.
 - iv. ஊழியர்களுக்கு பங்கு விநியோகம்.
 - v. யாரேனும் பங்குகளை கொள்வனவு செய்தல்.

17. கற்பணை சொத்துக்களின் நிலுவை பிரதிபலிக்கப்படுவது

 - காசுப்பாய்ச்சல் கூற்று
 - வருமானக்கூற்றில் புதியழித்தல்
 - நிதியறிக்கைகளில் குறிப்பாக காட்டுதல்
 - கம்பனி ஒதுக்கங்களில் கழித்தல் இலாபப்பகிர்கணக்கில்
 - இலாபப்பகிர்கணக்கில்

18. கூறப்பட்ட மூலதனம் என்பது

 - அனைத்து பங்கு விநியோகம் மூலம் சேகரித்த காசு
 - சாதாரண பங்கு விநியோகம் மூலம் சேகரித்த காசு
 - பங்கு விநியோகம் மூலம் வகுவித்த காசும் வருமதிகளும்
 - மொத்தப் பங்கு மூலதனத்திலிருந்து இயக்குனரது பங்குகள் நீங்கியின்
 - கம்பனி அமைப்பு அகவிதியில் கூறப்பட்ட பங்கு மூலதனம்

19. புதிய கம்பனிச் சட்டம் பிரிவு 86 இன்படி பங்குதாரர் என்பது

 - பங்கான்றை அல்லது பங்குகளை உடமையாக கொண்டிருப்பவரின் பெயர் கட்டாயமாக பங்கு பதிவு புத்தகத்தில் உள்ளடக்கியிருப்பது
 - பங்குகளுக்கு விண்ணப்பித்த நபர்கள்
 - பங்குகளை கொள்வனவு செய்த நபர் அவரின் பெயர் காலக்கிரமத்தில் பங்குபதிவுப் புத்தகத்தில் பதியப்படும்
 - i. 01 மட்டும்
 - ii. 01ம் 02ம்
 - iii. 01ம் 03ம்
 - iv. 03 மட்டும்
 - v. அனைத்தும்

20. காசும் காசுக்குச் சமமானவை என்பதன் கருத்தானது

 - கையிலுள்ள காசும் வங்கிபிலுள்ள மதியும்
 - உயர்திரவுத்தன்மை வாய்ந்த குறுங்கால முதலீடுகள்
 - காசுநிலுவை மட்டும்
 - காசு வைப்புக்களும் குறுங்கால முதலீடுகளும்
 - காசும் குறுங்கால முதலீடுகளும்

21. கிரய நிலையம் என்பது

 - பூர்த்திப் பண்டங்களின் களஞ்சியசாலை
 - கிரயங்களை கிரய அலகுகளுக்கிடையில் வகுத்தீடு செய்யும் நிலையம்
 - பொருட்கணை வெளியீடு செய்யும் தொழிற்சாலை
 - முகாமையினால் கிரயங்களை கணக்கீடு செய்யும் இடம்
 - விசேட உற்பத்திப் பொருட்கணை உற்பத்தி செய்யும் நிலையம்

வினா இலக்கம் 21-22 என்பவற்றுக்கு விடையளிக்க கீழ்வரும் தரவுகளைப் பயன்படுத்துக.

- ❖ மறுக்ட்னை மட்பம் - 12000 அலகுகள்
 - ❖ குறைந்த நுகர்வு - 1000 அலகுகள்
 - ❖ குறைந்த கட்டணை காலம் - 02 மாதம்
 - ❖ சுராசரிக்ட்னை காலம் - 04 மாதம்
 - ❖ மறுக்ட்னை தொகை - 8000 அலகுகள்

22 ஆக்ஷமிய நுகரவு

- i. 4000 அலகுகள்
 - ii. 6000 அலகுகள்
 - iii. 3000 அலகுகள்
 - iv. 12000 அலகுகள்
 - v. 2000 அலகுகள்

23 ஆக்கங்கலைய இருப்புமட்டம்

- i. 24000 அலகுகள்
 - ii. 18000 அலகுகள்
 - iii. 2000 அலகுகள்
 - iv. 16000 அலகுகள்
 - v. 32000 அலகுகள்

வினா திட்கம் 24-25 எவ்வள்ளுக்கு விடையளிக்க தீர்வுகளைப் பயன்படுத்துங்.

அமாங் பணியாற்றும் குழநியில் தோவன் முறையில் மிகவுமிக்குளி வழக்கப்படுத்துவது. பின்வரும் தரவுகள் அழியக்கிடத்தன.

- | | |
|---------------------------------|-------------------|
| குறித்த பணிக்கு எடுத்த நேரம் | - 08 மணித்தியாலம் |
| குறித்த பணிக்கு அனுமதித்த நேரம் | - 10 மணித்தியாலம் |
| மணித்தியாலக்கவலி விகிதம் | - ஏபா200 |

24. அமாவினுடைய மிகையுதியத்தை கணிக்க.

- i. ரூபா400
 - ii. ரூபா360
 - iii. ரூபா480
 - iv. ரூபா320
 - v. ரூபா300

25. அமாலினுடைய மொத்த வருமானமாக அமைவது

- i. ஏப்ரல்1920
 - ii. ஏப்ரல்1960
 - iii. ஏப்ரல்2080
 - iv. ஏப்ரல்1900
 - v. ஏப்ரல்2000

வினா இலக்கும் 26 27 எண்பற்றியுங்கு விடையளிக்க கீழ்வரும் நிரவகிகளைப் பயன்படுத்துக.
நாமல் விசிடெட்டில் பற்றிப்பட்ட நிரவகள்.

நிலையம்

	a	b	c
இடம் (சுதூரமீற்றரில்)			
இயந்திரங்களின் கிரயம்			
உழையியர்களின் எண்ணிக்கை	800		
	100000		
	200		
	400	300	100
	30000	50000	20000
	50	100	50

மேல்கிக் குகவல்:

வாடகையும் இறையும் ரூபா 16000
உண்மிய நிர்வாகச் செலவுகள் ரூபா 40000

26. வாடகையும் இறையும் A B C நிலையங்களுக்கிடையில் பங்கீடு செய்து முறை

- | | | | | | | |
|------|-----|-------|-----|------|-----|------|
| i. | ஞபா | 4800 | ஞபா | 8000 | ஞபா | 3200 |
| ii. | ஞபா | 4000 | ஞபா | 8000 | ஞபா | 4000 |
| iii. | ஞபா | 8000 | ஞபா | 6000 | ஞபா | 2000 |
| iv. | ஞபா | 3200 | ஞபா | 8000 | ஞபா | 4800 |
| v. | ஞபா | 10000 | ஞபா | 4000 | ஞபா | 2000 |

27. உள்மிய நிர்வாகச் செலவுகள் A B C நிலையத்தினுக்கிடையில் பாங்கீடு செய்து மறை

- i. ரூபா 20000 ரூபா 15000 ரூபா 5000
ii. ரூபா 10000 ரூபா 20000 ரூபா 10000
iii. ரூபா 12000 ரூபா 20000 ரூபா 8000
iv. ரூபா 8000 ரூபா 24000 ரூபா 8000
v. ரூபா 12000 ரூபா 16000 ரூபா 12000

- ## 28. ಮಿಕಸ್ ಸರಿಯಾನಿ ಸಮಂಪಾಡಿ

01. முதற்கிரயம் = மூலப்பொருள் + சூலிக்கிரயம் + மேந்தலைகள்
 02. மேந்தலைகள் = நேரில்மூலப்பொருள் + நேரில்கலை + நேரில்ஏனையகிரயம்
 03. முழுகிரயம் = முதற்கிரயம் + மேந்தலைகள்
 04. முழுகிரயம் = நேர்ப்பொருள் + நேர்உழைப்பு + மேந்தலைகள்

- i. 01 02 03 என்பன
 - ii. 01 03 04 என்பன
 - iii. 02 03 04 என்பன
 - iv. 02 03 மட்டும்
 - v. அனைக்கும்

வினா திட்கம் 29-30 என்பவற்றுக்கு விடையளிக்க நீண்வரும் தரவுகளைப் பயன்படுத்துக.

- அலகோன்றின் தற்போதைய விற்பனைவிலை ரூபா 200
 - அலகோன்றின மாறும் கிரயம் ரூபா80
 - விற்பனை செய்த அலகுகள் 400
 - மொத்த நிலையான கிரயம் ரூபா18000

29. மொத்த பங்களிப்புத் தொகையாக அமைவது

- i. රුපා 50000
 - ii. රුපා 16000
 - iii. රුපා 14000
 - iv. රුපා 30000
 - v. රුපා 48000

30. சம்ப்பாட்டுப்புள்ளி அலகுகளாய் அமைவது

- i. 90 அலகுகள்
 - ii. 150 அலகுகள்
 - iii. 225 அலகுகள்
 - iv. 45 அலகுகள்
 - v. 144 அலகுகள்

30. கம்பனியான்றின் காசு உட்பாய்ச்சலினை ஏற்படுத்துவது.

- i. நிலுவைப் பங்குகளை பறிமுதல் செய்தல்.
 - ii. பிரேரிக்கப்பாட சாதாரண பங்கிலாபம்.
 - iii. உறிமைபங்கு வழங்கீடு.
 - iv. தொகுதிக்கடன் கொள்வனவு.
 - v. உபகாரப்பங்கு வழங்கல்.

വിത്തെക്സ്

01. i	11. iv	21. v
02. ii	12. iii	22. ii
03. iv	13. iv	23. iv
04. ii	14. iii	24. v
05. iv	15. ii	25. ii
06. iv	16. iv	26. ii
07. iii	17. iii	27. iv
08. iv	18. iv	28. v
09. ii	19. i	29. ii
10. iv	20. ii	30. iii

**கல்விப் யொதுத்தராதரப்பத்திர (உயர் தர)ப் பரீட்சை
பணமும் வங்கியும் (பொருளியல்)
கடந்த 6 வருட வினாத்தாள்கள்**

K. Praveena
13 Com 'A'

2005

01. M2 எனும் பணத்திரட்டு பின்வருவனவற்றில் எதுவாகக் கருதப்படலாம்?

 1. உயர் திரவமயமான ஆனால் அன்றாடம் கொடுக்கல் வாங்கலுக்கு பயன்படுத்த முடியாத அனைத்து சொத்தும்.
 2. M1 உடன் இலகுவில் M1 ஆக மாற்றப்படக்கூடிய சேமிப்புக்கள், வதிவற்றோர் வெளிநாட்டு நாணயவைப்புக்கள் போன்ற நெருங்கிய பிரதியீடுகளும்.
 3. M1 உடன் M1 ஆக மாற்றப்படக்கூடிய அனைத்து சொத்துக்களும்.
 4. M1 உடன் வைப்புச் சான்றிதழ்களும் செலவு வரவு அட்டைகளும்.
 5. M1 உடன் பொதுமக்கள் வர்த்தக வங்கிகளில் வைத்திருக்கும் சேமிப்புகளும் கால வைப்புக்களும்.

02. வர்த்தக வங்கி ஒன்றின் பின்வரும் சொத்துக்களில் மிகக் குறைந்த திரவத்தன்மை கொண்ட சொத்து எது?

 1. திறைசேரி உண்டியல்
 2. உண்டியற் பெட்டிகளிலுள்ள காசு
 3. வாடிக்கையாளருக்குச் செலுத்திய முற்பணாங்கள்
 4. அணைப்புப் பணம்
 5. மத்திய வங்கியிலிருக்கும் மீதிகள்

03. மத்திய வங்கி பின்வருவனவற்றுள் எதன் மூலம் பணநிரம்பலை குறைக்க முடியும்?

 1. பொது மக்களுக்கு முறிகளை விற்றல்
 2. ஒதுக்குத் தேவையைக் குறைத்தல்
 3. கழிவீட்டு வீதத்தைக் குறைத்தல்
 4. வெளிநாட்டு நாணயமாற்றை கொள்வனவு செய்தல்
 5. திறந்த சந்தைக் கொள்வனவுகள்

04. சுட்டெண்களின் வழியில் குறிப்பிடப்பட்ட தெரிவு செய்த பொருளாதார மாறிகளின் பெறுமானங்களை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.

ஆண்டு விலை மட்டம் பண நிரம்பல் சுழற்சி வேகம் இறகுகிக் கொடுக்கல் வாங்கல்

1	100	100	100	100
2	?	120	100	80
1.	100	2. 120	3. 150	4. 180

05. பெயரளவுத் தேசிய வருமானம் விலை மட்டம் ஆகிய இரண்டும் இரட்டித்தால்

 1. பெயரளவு வருமானம் அதிகரிக்கும்
 2. மைய்வருமானம் அதிகரிக்கும்
 3. பணவீக்கம் நிலவும்
 4. சார்பு விலை அதிகரிக்கும்
 5. 2, 3ஆகிய இரண்டும் சாத்தியமானவை

2006

01. பின்வரும் கூற்றுக்களில் எது நாணயக்கொள்கையை சரியாக வரைவிலக்கணப்படுத்துகிறது?

 1. விலைகளையும் வருமானங்களையும் நேரடியாக கட்டுப்படுத்தல்
 2. வரியிடலையும் அரசு செலவீட்டையும் கட்டுப்படுத்தல்
 3. வட்டி வீதங்களையும் பண நிரம்பலையும் கட்டுப்படுத்தல்
 4. அரசாங்க பாதீட்டை முகாமை செய்தல்
 5. வெளிநாட்டு நாணயமாற்று வீதம்

02. அண்மைய ஆண்டில் எது இலங்கையில் பண நிரம்பலில் அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கும்?

 1. வங்கி கடன் வழங்கலில் அதிகரிப்பு
 2. வட்டி வீத அதிகரிப்பு
 3. ஏற்றுமதிகளின் அதிகரிப்பு
 4. எண்ணெய் விலைகளின் அதிகரிப்பு
 5. ரூபாவின் வெளிநாட்டுப் பெறுமதி மாற்றம்

03. சட்டப் படியான் ஒதுக்கு வீதம் அதிகரிக்குமெனின்

 1. வங்கிகள் தமது கடன்களை அதிகரிக்க வேண்டும்
 2. பண நிரம்பல் குறையும்
 3. பண நிரம்பல் அதிகரிக்கும்
 4. கழிவு வீதம் அதிகரிக்கும்
 5. வங்கிகள் தமது கேள்வி வைப்பு பொறுப்புக்களை அதிகரித்தல்

04. மத்திய வங்கி அரசாங்க முறிகளை கொள்வனவு செய்யுமாயின் அது

 1. ஒதுக்குப் பணத்தில்உயர் வலுப் பணம்) அதிகரிப்பை ஏற்படுத்தும்
 2. ஒதுக்குப் பணத்தில்உயர் வலுப் பணம்) வீழ்ச்சியை ஏற்படுத்தும்
 3. கேள்வி வைப்புக்களில் அதிகரிப்பை ஏற்படுத்தும்
 4. வட்டி வீதங்களில் அதிகரிப்பை ஏற்படுத்தும்
 5. பண நிரம்பலில் அதிகரிப்பை ஏற்படுத்தும்

05. பண வீக்கம் என்பது

 1. பொது விலை மட்டத்தில் தொடர்ச்சியான அதிகரிப்பு
 2. பொது விலை மட்டத்தில் தொடர்ச்சியான வீழ்ச்சி
 3. நுகர்வோர் விலைக்கட்டியின் மாற்று வீதம்
 4. நுகர்வோர் விலைக்கட்டியின் அதிகரிப்பு வீதம்
 5. பணத்தினது கொள்வனவு சக்தியின் மாற்று வீதம்

06. பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபா 50 மில்லியன் எனவும் பணத்தினளவு ரூபா 20 மில்லியன் எனவும் கருதுக. அவ்வாறெனின் பணத்தினது சூழ்சி வேகம் யாது?
1. 0.4
 2. 2.5
 3. 3.0
 4. 4.0
 5. 7.0

2007

01. பின்வருவனவற்றுள் எது அதி தீரவுத்தன்மை கொண்டது?
1. கேள்வி வைப்பு
 2. திரைசேரி முறி
 3. சேமிப்பு வைப்பு
 4. காசோலைகள்
 5. அசையா ஆதனம்(மொய்ச்சொத்து)
02. வங்கிக் கட்டமைப்பிலுள்ள வர்த்தக வங்கியொன்றில் நீர் ரூ2000 வைப்பை இடுவதாக கருதுக. வங்கி கலவைப்பின் மீதும் 20மு ஒதுக்கைப் பேணும். உமது கேள்வி வைப்பின் நேரடி விளைவாக இவ்வங்கியால் உருவாக்கப்பட்ட புதிய வைப்பின் அளவு யாது?
1. ரூ200
 2. ரூ400
 3. ரூ1600
 4. ரூ8000
 5. ரூ10000
03. பணமானது கடன்களைப் பெறவும் அவற்றை மீளச் செலுத்தவும் வசதியளிக்கும் பணத்தின் இப்பணியானது,
1. பெறுமானத் திரட்டாகத் தொழிற்படல்
 2. பிறபோடப்பட்ட கொடுப்பனவு நியமமாகத் தொழிற்படல்
 3. கணக்கீட்டு அலகாகத் தொழிற்படல்
 4. பெறுமதிகளின் நியமமாகத் தொழிற்படல்
 5. பரிமாற்றுாடகமாத் தொழிற்படல்
04. வீட்டுத் துறையினரும் வர்த்தகத் துறையினரும் எழுப்பும் பணத்தின் மீதான கேள்வியானது,
1. வருமானம் அதிகரித்தால் அதிகரிக்கும் ஆணால் வட்டி வீதம் அதிகரித்தால் குறையும்
 2. வருமானம், வட்டி வீதம் ஆகிய இரண்டும் அதிகரித்தால் அதிகரிக்கும்
 3. வருமானம் அதிகரித்தால் குறையும் ஆணால் வட்டி வீதம் அதிகரித்தால் அதிகரிக்கும்
 4. வருமானம், வட்டி வீதம் ஆகிய இரண்டும் அதிகரித்தால் குறையும்
 5. வருமானம் அதிகரித்தால் மாறாதிருக்கும் ஆணால் வட்டி வீதம் அதிகரிக்கும்
05. மத்திய வங்கி திறந்த சந்தையில் ரூ100 மில்லியன் பெறுமதியான பிழைணப்பத்திரங்களை கொள் வனவு செய்கிறது. ஒதுக்குத் தேவையானது 20% ஆகவும் எல்லா வங்கிகளும் பூச்சிய மிகை ஒதுக்கைப் பேணுவதாயும் கொண்டால் மேற்படி நடவடிக்கை பண நிரம்பலில் ஏற்படும் கூட்டு விளைவால்,
1. பண நிரம்பலில் ரூ100 மில்லியன் வீழ்ச்சி ஏற்படும்
 2. பண நிரம்பலில் ரூ500 மில்லியன் வீழ்ச்சி ஏற்படும்
 3. பண நிரம்பலில் ரூ100 மில்லியன் அதிகரிப்பு ஏற்படும்
 4. பண நிரம்பலில் ரூ200 மில்லியன் அதிகரிப்பு ஏற்படும்
 5. பண நிரம்பலில் ரூ500 மில்லியன் அதிகரிப்பு ஏற்படும்

06. பெயரளவு வட்டி வீதம் 16% ஆகவும் பணவீக்க வீதம் 20% ஆகவும் இருப்பின் மையவட்டி வீதமானது,

 1. -4%
 2. 4%
 3. 16%
 4. 20%
 5. 36%

07. பின்வருவனவற்றில் கேள்வித் தொண்டல் பணவீக்கத்திற்கு காரணமாக அமைவது,

 1. எண்ணெய் விலையில் ஏற்படும் ஒரு துறித அதிகரிப்பு
 2. தொழிற்சங்கங்கள் அதிகரித்த கூலிகளை பேரும்பேசிப் பெறல்
 3. மத்திய வங்கி அரசு முறிகளை திறந்த சந்தையில் கொள்வனவு சைய்தல்
 4. மத்திய வங்கி அரசு முறிகளை திறந்த சந்தையில் விற்பனை செய்தல்
 5. அரசின் பொருட்கள் கேள்வனவில் ஏற்படும் வீழ்ச்சி

2008

01. ஆற்ம்ப வைப்பு ரூ20000 ஆகும். ஒதுக்கு நியதித் தேவை 25% எனின் வாங்கித்துறை நடவடிக்கையினால் பண நிரம்பலில் ஏற்படும் அதிகரிப்பின் அளவு,

 1. 20000 ரூ
 2. 25000 ரூ
 3. 60000 ரூ
 4. 65000 ரூ
 5. 100000 ரூ

02. ஏனையவை மாறா நிலையில் பின்வருவனவற்றில் பண நிரம்பலில் வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியது,

 1. சென்மதி நிலுவையில் ஓர் மிகை நிலை
 2. வாங்கி முற்காடுப்பனவுக்கான பொது மக்களின் கேள்வியில் ஏற்படும் அதிகரிப்பு
 3. பொது மக்களின் விரும்பத்தக்க காச வாங்கிவைப்பு விகிதத்தில் ஏற்படும் அதிகரிப்பு
 4. பொதுத்துறை கடன்களில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு
 5. நியதி ஒதுக்குத் தேவையில் ஏற்படும் வீழ்ச்சி

03. மத்திய வாங்கி பிணையாங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையானது பண நிரம்பலில், வட்டி வீத மட்டத்தில் ஏற்படும் தாக்கம்,

பண நிரம்பல் மீதான தாக்கம்	வட்டி மீதான தாக்கம்
1. அதிகரிப்பு	அதிகரிப்பு
2. அதிகரிப்பு	வீழ்ச்சி
3. வீழ்ச்சி	அதிகரிப்பு
4. வீழ்ச்சி	வீழ்ச்சி
5. மாறாது	அதிகரிப்பு

04. பின்வரும் அட்டவணை தெரிவு செய்யப்பட்ட சில பொருளாதார மாறிகளை சுட்டெண் வடிவில் தருகின்றது. வருடம் பணக்கையிருப்பு சுற்றோட்ட வேகம் விலை மட்டம் கொடுக்கல் வாங்கல் எண்ணிக்கை

1 100	100	100	100
2 120	100	?	80

விலை மட்டம் 2 இல் விலை மட்டத்திற்கான சுட்டெண் யாது?

1. 100	2. 20	3. 150	4. 180	5. 200
--------	-------	--------	--------	--------

05. செலவுத் துண்டல் பணவீக்கத்தின் ஒரு பிரதான காரணியாக அமைவது,
1. மூலப்பொருட்களின் விலையேற்றமானது முடிவுப்பொருட்களின் விலையேற்றத்தை ஏற்படுத்துவது
 2. மூலப்பொருட்களின் கேள்வியில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு முடிவுப்பொருள் விலையேற்றத்தை ஏற்படுத்தும்
 3. நுகர்வ மட்டத்தில் ஏற்படும் ஓர் அதிகரிப்பு முடிவுப்பொருட்களின் விலையேற்றத்தை ஏற்படுத்தும்
 4. முடிவுப்பொருட்களின் நிரம்பலில் ஏற்படும் அதிகரிப்பு முடிவுப்பொருட்களின் விலையேற்ற த்தை ஏற்படுத்தும்
 5. புண நிரம்பலில் ஏற்படும் அதிகரிப்பு முடிவுப்பொருட்களின் விலையேற்றத்தை ஏற்படுத்தும்

2009

01. ஏனையவை மாறா நிலையில் பணக்கையிருப்பில் வீழ்ச்சியை ஏற்படுத்துவது,
1. சென்மதி நிலுவை மிகையான்று
 2. வங்கி மற்பணங்களுக்கான பொதுமக்களின் கேள்வியில் ஏற்படும் அதிகரிப்பு
 3. வங்கி வைப்புகளுடன் ஒப்பிடுகையில் பொதுமக்கள் பணமாக வைத்திருக்க விரும்பும் விகிதத்தில் ஏற்படும் அதிகரிப்பு
 4. வங்கித்துறையிலிருந்தான் அரசு கடன் பெறுகையில் ஏற்படும் அதிகரிப்பு
 5. நியதி ஒதுக்கீட்டு விகிதத்தில் ஏற்படும் வீழ்ச்சி
02. வணிக வங்கியோன்று ரூ10000 மிகை ஒதுக்கையும் வைப்பு ரூ80000 மும் கொண்டிருப்பதாக கருதுக. ஒதுக்கு விகிதம் 20% எனின் வங்கியிடம் உள்ள உண்மை பண ஒதுக்கினாவு யாது?
1. ரூ 60000
 2. ரூ 16000
 3. ரூ 20000
 4. ரூ 26000
 5. ரூ 36000
03. வணிக வங்கிகள் தமிழ்முள்ள மிகை ஒதுக்குகளை குறைக்குமிடத்து,
1. பண நிரம்பல் குறையும்
 2. பண அடித்தளம் அதிகரிக்கும்
 3. பண நிரம்பல் அதிகரிக்கும்
 4. பண அடித்தளம் குறையும்
 5. வைப்பாக்க பெறுமதி குறையும்
04. மத்திய வங்கி ஆவணங்களை வணிக வங்கிகளுக்கு விற்பனை செய்யும் போது,
1. வங்கி முறைமையிலுள்ள ஒதுக்குகள் அதிகரிக்கும்
 2. வங்கி முறைமையிலுள்ள ஒதுக்குகள் மாறாது
 3. வங்கி முறைமையிலுள்ள ஒதுக்குகள் வீழ்ச்சியடையும்
 4. மத்திய வங்கியின் பொறுப்புகள் மாறாது
 5. பண நிரம்பல் அதிகரிக்கும்

05. குறித்த வருடம் ஒன்றின் இறுதியில் பொருளாதாரம் ஒன்றின் பண நிரம்பல் வீழ்ச்சியடைந்தமை கண்டறியப்பட்டது. ஆனால் பெயரளவுத் தேசிய உற்பத்தியும் பண வீக்கமும் மாறாதிருக்கும். இந்நிலை ஏற்பட்டிருக்க வேண்டுமாயின் இக்காலப்பகுதியில் இத்தோடு ஏற்பட்டிருக்க வேண்டிய மற்றுமாரு விளைவுகளில் பின்வருவனவற்றில் எது?

 1. வட்டி வீத வீழ்ச்சி
 2. பணத்தின் பழக்க சுற்றோட்ட வேகத்தின் அதிகரிப்பு
 3. பணத்தின் பழக்க சுற்றோட்ட வேகத்தின் வீழ்ச்சி
 4. மைய் மொத்த தேசிய உற்பத்தியின் வீழ்ச்சி
 5. பணத்தின் கேள்வியில் ஓர் அதிகரிப்பு

06. பண வீக்க வீதத்தை குறைக்க மத்திய வங்கி எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?

 1. சந்தையில் நிதிகளின் மிகை நிலையை ஏற்படுத்தும் பொருட்டு அரசு ஆவணங்களை விற்பனை செய்தல்
 2. சந்தையில் நிதிகளின் பற்றாக்குறையை ஏற்படுத்தும் பொருட்டு அரசு ஆவணங்களை விற்பனை செய்தல்
 3. சந்தையில் நிதிகளின் பற்றாக்குறையை ஏற்படுத்தும் பொருட்டு அரசு ஆவணங்களை கொள்வனவு செய்தல்
 4. சந்தையில் நிதிகளின் மிகை நிலையை ஏற்படுத்தும் பொருட்டு அரசு ஆவணங்களை கொள்வனவு செய்தல்
 5. சந்தையில் நிதிகளின் மிகை நிலையை ஏற்படுத்தும் பொருட்டு நியதி ஒதுக்குத் தேவையை குறை த்தல்

2010

01. வணிக வங்கிக் கட்டமைப்பிலுள்ள குறித்த வங்கியொன்றிடம் 400 மில்லியன் ரூபா ஒதுக்குகளும் 3500 மில்லியன் ரூபா வங்கி வைப்புக்களும் காணப்படுகிறது. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் 100 மில்லியன் ரூபா புழக்கப்பணத்தை அவ்வங்கியில் கைப்பிடிக்கிறார். நியதி ஒதுக்கு வீதம் 10மு.அவ்வைப்பின் பின் வங்கியிடமுள்ள மிகை ஒதுக்கு யாது?

 1. ரூ 380
 2. ரூ 360
 3. ரூ 240
 4. ரூ 140
 5. ரூ 40

02. இலங்கை மத்திய வங்கிகளுடன் நேர்மாற்று மீன் கொள்வனவு உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது,

 1. வணிக வங்கிகளிடமுள்ள ஒதுக்குகள் குறையும்
 2. பணச்சுந்தையில் வட்டி வீதம் அதிகரிக்கும்
 3. பண நிரம்பல் வீழ்ச்சியடையும்
 4. அழைப்புக்கடன் சந்தையில் வட்டி வீதத்தின் மேல் எல்லை தீர்மானிக்கப்படுகிறது
 5. அழைப்புக்கடன் சந்தையில் வட்டி வீதத்தின் கீழ் எல்லை தீர்மானிக்கப்படுகிறது

03. பண்த்திற்கான உத்தேச நோக்கக் கேள்வி என்பதால் விளக்கப்படுவது,
1. கொடுக்கல் வாங்கல் நோக்கத்திற்காக நபராருவர் பண்த்தை தன்னிடம் வைத்திருப்பார் என்பது
 2. வட்டிவீதம் அதிகரிக்கும் போது பண்த்திற்கான கேள்வி அதிகரிக்கும் என்பது
 3. பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் போது மக்கள் பெரும்பாலும் பண்த்தை தமிடம் வைத்திருப்பதை விரும்புவர்
 4. பண்த்தின் சுற்றோட்ட வேகம் நிலையானது
 5. வட்டிவீதம் குறையும் போது பண்த்திற்கான கேள்வி அதிகரிக்கும் என்பது
04. பின்வருவனவற்றில் எது கேள்வித் தூண்டல் பணவீக்கத்திற்கு காரணமாவது?
1. கனிய எண்ணைய் விலைகளின் தூரித அதிகரிப்பு
 2. தொழிற்சால்கள் உயர் கல்லையே பேரும் பேசிப் பெறல்
 3. மத்திய வாங்கி பகிரங்கச் சந்தையில் அரசு ஆவணங்களை கொள்வனவு செய்தல்
 4. மத்திய வாங்கி பகிரங்கச் சந்தையில் அரசு ஆவணங்களை விற்பனை செய்தல்
 5. அரசின் பொருட்கள் சேவைகளின் கொள்வனவு வீழ்ச்சியடைதல்

விடைகள்

2005-	01. 5	02. 3	03. 1	04. 3	05. 5		
2006-	01. 3	02. 1	03. 2	04. 1	05. 1	06. 2	
2007-	01. 1	02. 3	03. 2	04. 1	05. 5	06. 1	07. 3
2008-	01. 3	02. 3	03. 2	04. 3	05. 1		
2009-	01. 3	02. 4	03. 3	04. 3	05. 2	06. 2	
2010 -	01. 4	02. 4	03. 5	04. 3			

G.S.P வரிச்சலுக்கையை பெற ஒரு நாடு கொண்டிருக்க வேண்டிய தக்கைகள் யாவை?

நிலைத்து நிற்கும் அபிவிருத்தி

உட்கட்டமைப்புக்களினை வழங்குவதில் அரசு நடைமுறைப்படுத்தும் PPP முறையின் விரிவாக்கத்தைத் தருக?

Private Public Partnership

உலகளாவிய மனிதவள அபிவிருத்தி கட்டெண் (Human Development Index) கணிப்பீடில் முன்னணியில் உள்ள நாடு எது?

இந்திய

இக்கணிப்பீடில் இலங்கைக்குரிய இடம் யாது?

182 நாடுகளில் 102 ஆவது இடம் (0.759)

വണികക്കല്വി

P. Viththiyasini
13 Com 'B'

- ஒரு உற்பத்தி எனப்படுவது?
 - பொருட்கள்/சேவைகள்/எண்ணாங்கள்
 - பொருட்களும், சேவைகளும்
 - கைத்தொழில் பொருட்கள்
 - நுகர்வுப் பொருட்கள்
 - தொட்டுணர்க்கவிடய பொருட்கள் மட்டும்

 - வணிகக் கருமாங்களில் செல்வாக்குடைய அகக்காரணி அல்லாதது?
 - நிதியிடல்
 - சந்தைப்படுத்தல்
 - நுகர்வோர் சுவைமாற்றம்
 - ஆராய்ச்சி அபிவிருத்தி
 - பணியாளர் தொகுதி

 - கைத்தொழிற் பண்டங்களை அல்ல நுகர்வுப்பண்டங்களைப் பின்வருவனவற்றுள் எதற்ககைய அடையாளங்களை காணமுடியும்?
 - விலை
 - வியாபாரக்குறி
 - நீலத்துழைக்கும் இயல்பு
 - நவீன பாகங்கள்
 - வாங்குவோன்

 - தனியுடைமை வணிகம் தொடர்பில் செல்லுபடியான கூற்றை தெரிவு செய்க.
 - சட்டக்கட்டுப்பாடு எதுவும் இல்லை
 - உரிமையாளரும் வணிகமும் சட்டப்படி ஒன்றே
 - உரிமையாளரின் பொறுப்பு முதலீடு செய்யப்படும் மூலதனத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ளது
 - இவ்வணிகம் தொடர்ந்தும் இயங்கும் தன்மை கொண்டது
 - கணக்குளை பிரசுரித்தல் கட்டாயமானது

 - நுகர்வோர் கொள்வனவு தொடர்பாக விழிப்புடன் இருப்பதனால்
 - மலிவான பொருட்களை வாங்கலாம்
 - தரமான பொருட்களை வாங்கலாம்
 - குறைந்த கொள்வனவுச் செலவுடன் கொள்வனவு செய்யலாம்
 - மோச்சி வர்த்தகர்களிடமிருந்து தப்பிக் கொள்ளலாம்
 - மேற்குறிக்க எல்லா நன்மைகளையும் அடையலாம்

13. காசோலையான்றின் MICR நிரலின் காணப்படும் மிக முக்கிய தகவலானது

 - காசோலை இலக்கம்
 - வங்கி இலக்கம்
 - தீர்வு இலக்கம்
 - கணக்கு தேவையான தகவல்களை தொகுத்து தேவையான போது மீள பெற்றுக் கொள்ள களஞ்சியப்படுத்தும் முறைமை
 - தரவுத்தளம்
 - இருப்பு கட்டுப்பாட்டு முறைமை
 - தகவல் முறைமை
 - கணக்கு தேவையான தகவல்களை தொகுத்து தேவையான போது மீள பெற்றுக் கொள்ள களஞ்சியப்படுத்தும் முறைமை
 - இணையத்தள உதிரிப்பாகம்
 - சந்தைவெளி

14. தனியார் மயப்படுத்தல் என்பது

 - அரசு கூட்டுத்தாபனங்களை தனியாருக்கு விற்பனை செய்தல்
 - அரசு முயற்சிகளை தனியாருக்கு விற்பனை செய்தல்
 - உரிமையினை மாற்றுவதனுடாக செய்திறனானதாக மாற்றுதல்
 - அரசு திணைக்களங்களை தனியாருக்கு விற்றல்
 - பொருள் சேவை உற்பத்தியை அரசிடமிருந்து தனியாருக்கு மாற்றுதல்

15. இலங்கை மத்திய வங்கியின் ஒரு பிரதான நோக்கம்

 - அரசாங்க வங்கியாக செயலாற்றுவது
 - அரசாங்கத்தின் நிதியியல் பிரதிநிதியாகச் செயலாற்றுவது
 - வங்கிகளின் வங்கியாக செயலாற்றுவது
 - இலங்கை ஏபாவின் ஸ்திரத்தன்மையைக் காப்பாற்றுவது
 - பணச்சந்தையையும், மூலதனச் சந்தையையும் முன்னேற்றுவது

16. பின்வருவனவற்றில் எது தனியார் மயமாக்கலின் ஓர் அனுசலமன்று?

 - உடைமை விரிவாக்கமடைதல்
 - முதலீடு விரிவுபடுத்தல்
 - நுகர்வோர் தெரிவுகளுக்கு கூடிய வாய்ப்புக் கிடைத்தல்
 - புதியன புகுத்தப்படுதல்
 - வீண் விரையமும் இரட்டிப்பும் குறைக்கப்படுதல்

17. தொடர்பாடற் செயன்முறையின் ஒரு மூலக்கூறாக அமைவது பின்வருவனவற்றில் எது?

 - பின்னாட்டல்
 - செம்மை
 - சுருக்கம்
 - தெளிவு
 - பூரணத்துவம்

18. தொடர்பாடற் செயன்முறையின் ஒரு மூலக்கூறாக அமைவது பின்வருவனவற்றில் எது?

 - பின்னாட்டல்
 - செம்மை
 - சுருக்கம்
 - தெளிவு
 - பூரணத்துவம்

19. இறக்குமதிப் பண்டங்கள் சுங்கப் பண்டகசாலையில் மீள பதனிட்டு மீள பொதி செய்யப்பட்டு இன்னுமொரு நாட்டிற்கு விற்பனை செய்யப்படுதலிற்கு வழங்கும் பெயர்?

 - ஏற்றுமதிகள்
 - இறக்குமதிகள்
 - கட்டில்லா வியாபாரம்
 - இருபக்க வியாபாரம்
 - இறக்கியேற்றுமிட வியாபாரம்

20. பின்வரும் அட்டவணை இரு நிரல்களைக் கொண்டுள்ளது. அதில் முதலாவது நிரல் போக்குவரத்து முறைகளையும் இரண்டாவது நிரல் அவற்றில் பொருளை நகர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் ஆவணங்களையும் காட்டுவது.

പോക്കുവര്ത്തി മന്ത്രി

പൊതുസ്ക്കാല നകർത്ത്

പയൻപട്ടം ആവണ്ണൻകൾ

- A செரு
 - B கடல்
 - C ஆகாயம்
 - D புகையிரதும்

1. சுமைச்சீட்டு
 2. விமான வழி பற்றுச்சீட்டு
 3. ஒப்படைப்புச்சீட்டு
 4. புகையிரத வார்நாமம்

போக்குவரத்து முறைகளையும் அவற்றிற்கான ஆவணங்களையும் சரியாக இலைக்கும் தொகுதியைத் தெரிவுசெய்க.

- | | | | |
|-------|-------|-------|-------|
| A - 1 | B - 3 | C - 2 | D - 4 |
| A - 2 | B - 1 | C - 4 | D - 3 |
| A - 3 | B - 1 | C - 2 | D - 4 |
| A - 4 | B - 2 | C - 3 | D - 1 |
| A - 3 | B - 2 | C - 1 | D - 4 |

21. கொழில் திருப்தியில் சேர்க்கப்பட வேண்டிய காரணிகளாவன?

- i. தொழில் புரியும் இடம் மற்றும் சேவைக்காலம்
 - ii. தேவையான உடபகரணங்களும் இருப்புக்களும்
 - iii. தொழில் நடவடிக்கைகள்
 - iv. கல்வித் தகைமையும் அனுபவமும்
 - v. சம்பளமும் வேறு நன்மைகளும்

22


- * அகிலன் என்பவர் தனது தந்தையிடமிருந்து வாரிசிறிமையாகப் பெற்ற தொழிற்சாலையை விரிவுபடுத்தியதுடன் அதற்குப் புதிய இயந்திரங்களையும் அறிமுகப்படுத்தினார்.
 - * தினுஞா என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் மூலம் உழைத்த தனது பணத்தை முதலீடு செய்ததன் மூலம் உல்லாசப் பயணிகள் ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார்.
 - * கமலினி என்பவர் தனது மரபு ரீதியான சில்லறை வியாபாரத்தை ஒரு சிறப்புச் சந்தையாக (Super Market) மாற்றியமைத்தார்.
 - * அனந்திகா என்பவர் தனது சொந்தப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சூழலுக்கு நேசமான நுளம்புச் சுருள்களை உற்பத்தி செய்ய விநியோகித்தார்.
 - * கார்த்திகா என்பவர் சூரியசக்தியால் இயங்கும் மின்குமிழ்களுக்கான ஆக்க உரிமையை வெளிநாட்டிலிருந்து பெற்று அவற்றை உள்ளூர் சந்தைக்காக உற்பத்தி செய்து விநியோகித்தார். மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களுள் ஒரு முயற்சியாண்மையாளராக ஏந்த நபரைக் கருத முடியும்?

23. ஏனைய முகாமைத்துவத் தொழிற்பாடுகளுக்கு வழிகாட்டுவதற்கான அடிப்படை முகாமைத்துவத் தொழிற்பாடு எது?

- | | |
|------------------------------------|-----------------------------------|
| i. திட்டமிடல் (Planning) | ii. ஒழுங்கமைத்தல் (Organizing) |
| iii. நெறிப்படுத்தல் (Leading) | iv. கட்டுப்படுத்தல் (Controlling) |
| v. கூட்டுறையைத்தல் (Co-ordinating) | |

24. பின்வரும் இலாப நட்டமற்ற பகுப்பாய்வு தொடர்பான வரைபடத்தில் (இசுநயம் - நன்றி னயைபசயதி) காணப்படும் புள்ளிகளைச் சரியாக அடையாளப்படுத்தும் விடை எது?

- | | |
|------------------------------|-----------------------|
| i. A - இலாபநுட்பமற்ற புள்ளி | D - மாறும் கிரயங்கள் |
| ii. B - இலாபம் | C - நிலையான கிரயங்கள் |
| iii. C - நிலையான கிரயங்கள் | D - மாறும் கிரயங்கள் |
| iv. A - இலாபநுட்பமற்ற புள்ளி | B - இலாபம் |
| v. C - மாறும் கிரயங்கள் | D - இலாபம் |



25. குறித்தவார் திகதியில் நிறுவனமொன்றின் நிதி நிலைமைகளை வெளிக்காட்டும் கூற்று எது?

- i. இலாபநட்டக் கணக்கு
 - ii. ஜந்தூரை
 - iii. காசுப்பாய்ச்சற் கூற்று
 - iv. காசேடு
 - v. காசுப்பாதீடு

26. இலங்கையில் சூழல் விவகாரங்கள் தொடர்பில் செயற்படுவதற்கான பிரதான அதிகாரத்தை கொண்டுள்ள நிலையம்.....ஆகும்.

27. என்பது பங்குகளை வாங்குமாறு பொது மக்களுக்கு விடுக்கும் அழைப்பு ஆகும்.

28. மூன்றாம் நபர் காப்பறுதியில் 3ம் நபரின் சொத்துக்கள் ஏற்படும் நட்டத்தையும் உள்ளடக்கப் பெறும் காப்பறுதி.....ஆகும்.

29. காசோலைக்கள் வங்கியில் உடன் சமர்ப்பித்து பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.

30. நூக்கவோர் பாதுகாப்பில் ஈடுபடும் சர்வதேச ரீதியான பிரதான அமைப்பு
அடுத்து.

31. தெரிவுரிமையை உறுதிப்படுத்துவதற்கு தற்காலத்தில் வணிகங்கள் பின்பற்றும் பிரதான நடவடிக்கை ஆகும்.

32. முயற்சியாண்மைச் செயற்பாட்டின் பிரதான படிமுறை
..... →

33. மறுக்ட்டளை மட்டத்தில் என்பன உள்ளாங்கும்.

34. முயற்சியாளர் ஒருவரின் மிக முக்கியமான சிறப்பியல்பாக கருதப்படும்.

35. உணவுப் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு முகாமைக்காக அண்மையில் ISO வினால் அறிமுகப் படுத்தப்பட்ட நியமம் ஆகும்.

36. மத்திய வாங்கியின் அதே நேர மொத்தத் தீர்ப்பனவு முறையும் பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறையும் என அழைக்கப்படும்.

37. பாரிய பெறுமதி கொண்ட சொத்துக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காப்புறுதி கம்பனிகள் பாதுகாப்பளிக்க முன்வருதல் எனப்படும்.

38. நுகர்வுப் பொருள் வகைகளாக என்பனவற்றை குறிப்பிடலாம்.

39. மோட்டார் வாகனச் சாரதி வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணங்கள் ஓடம் முறையே என்பனவாகும்.

40. தீலங்கையில் சிறு வணிகங்களுக்கு நிதி வசதிகளை வழங்கும் அடிப்படை நோக்கத்திற்கு தூபிக்கப்பட்ட ஓர் அரசு வங்கி ஆகும்.

1. I	23. I
2. III	24. IV
3. V	25. II
4. II	26. குழல் பாதுகாப்பு சபை
5. V	27. முன் விபரணைம்
6. II	28. வெளிநுபர் பொறுப்பு காப்புறுதி
7. II	29. திறந்த காசோலை
8. I	30. நுகர்வோர் விவகார சபை
9. IV	31. பொதி செய்தல்
10. V	32. புத்தாக்கம் புழனதல், வளர்ச்சி
11. I	33. உச்சபாவனை, உச்சபாவனைக்காலம்
12. V	34. ஆர்வம்
13. II	35. HACCP முறை
14. I	36. வங்கா செட்டில்
15. II	37. உறுதிப் பொறுப்பேற்றல்
16. IV	38. வசதிப்பண்டம், கடைப்பண்டம்
17. V	சிறப்புப்பண்டம், நாட்பெறாத பண்டம்
18. I	39. சார்தி அனுமதிப்பத்திரம், மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம், முன்றாம் நபர் காப்புறுதிப் பத்திரம்
19. V	40. வங்கா பத்திர அபிவிருத்தி வங்கி
20. III	
21. IV	
22. IV	

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

சுதொசு

Lanka Sathosa



அனைத்து வகையான
மொத்த சில்லறை விற்பனை நிலையம்.

கல்தூர்யார் வீத், யாழ்ப்பாணம்.

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

RUPA



Versatile Trades



No. 104, Stanley Road,
Jaffna.

Phone: 021 222 2479

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

லிங்கன் கிரீம்ஹவஸ்

Singara cream house

சுவைத்துப் பாருங்கள் சுகாதாரமுறைப்படி தயாரிக்கப்பட்ட

- ஸ்பெசல் ஜஸ்கிறிம்
- சொக்கிலட் ஜஸ்கிறிம்
- நட்டஸ் ஜஸ்கிறிம்
- புஞ்சஸ்லட் ஜஸ்கிறிம்
- ஜெவி ஜஸ்கிறிம்
- மஸ்கு

- அங்கர் பட்டர்
- வெளிலா ஜஸ்கிறிம்
- மட்டன் உக்க வகைகள்
- மிக்சர்
- லட்டு
- ஸ்பெசல் ரீடா



அந்துணையும் ஒரே நட்டுநில் பெற்றுக் கொள்ளலாம்

119, கல்தூர்யார் வீத், யாழ்ப்பாணம்.

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

நலேனியம் யெழன் பொம்பே பஜார்



No. 10, Power House Road,
Jaffna.

T.P 021 222 9399
Fax: 021 222 2967



வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

Midea Electro Mart

Midea
Electro Mart

With the Best Computer Products From

Authorized Dealer for **Abans** Ltd.

e-mail: midea21@gmail.com
Tel: 021-2224566 Fax: 021-2221646

NO.1-T, 1-H, STANLEY ROAD, JAFFNA, SRI LANKA.

Midea
PC Show Room

www. mideamart.com

NO.1J, STANLEY ROAD, JAFFNA, SRI LANKA.

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

வளி - கிழக்கு டெபகுதிபலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் அச்சவேலி

எமது சங்கம் வாழ்க்கையாளர்க்கும், அங்கத்தவருக்கும் ஆற்றிவரும் சேவைகள்

நூற்றுச்சப்பாருட்கள் வற்புகள், ஒய்த்த சேவைகள், உவர் உணவுப் பாருட்கள் வீந்யோகம்,

கல்விசேவைகள், புதை வகைகள், வாங்கிசேவைகள், உறுப் கரும் நாள்கள் வீந்யோகம்,

வாடகைக் கந்தாகள் சேவைகள், கோந்த்தீவ் வகை வீந்யோகம், மகாந்தி மகைப்பாருட்கள் சேவைகள்,

ஏவாருள் வீந்யோகம், மருந்து சேவைகள், கட்டுப்பாருட்கள், மழுசுதாப்பாருட்கள் வீந்யோகம்,

தொலைத் தொடர்பு சேவைகள்

T.P.No:- இண்ணாடு 070-21-2382, வெள்ளாடு 0094-70-21-2382

Fax - 021 - 222-5988 - 021-321-5262

வேற்றுத் தூஷன் பொருட்களை எமஞ்சுத்தாகவுடி, சீல்களையாகவும் நியாய விகிதமில்
எஷ்யு நிலையாக்களில் வழற்றுக் கொள்ளலார்.

வளி கிழக்கு (வ.ப) ப.நூர்.க.வ.சங்கம்
அச்சவேலி

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

வி.எம்.கே. என்றால்
அது பிரபல, பெயர் பெற்ற அழியன மாளிகை
அசல் 22 கரட்டில் புதிய புதிய
முனைகளில் மங்கையரின் அழவழகைற்றவாறு
செய்து கொடுக்கப்படும்.

நக்கையர் விசேஷங்கள் தலைவு

வி.எம்.கே. ஜூலைஸர்ஸ் V.M.K. Jewelers

105, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.

T.P.-021 222 7339

புதிய வி.எம்.கே ஜூலைஸர்ஸ்,
நவீன சந்தை கட்டும்,
கண்ணவீதி,
சாவக்கிணி.
T.P.-0712324412

வணிகவனிதை சிறப்புற எமது வாழ்த்துக்கள்

சீமாடி SEEMATI

தரமான சுபழகர்த்தப் பட்டுப் புடவைகளின் கைராசியான ஸ்தாபனம்
அனைத்துப் புடவைகளின் மொத்த சில்லறை வியாபாரம்

Dealers in Textiles
&
Fancy Goods

122, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.

தொ.தே. ரெ. 021 222 8564

நன்றியுடன் நாம்.....

இக்கால உட்டத்தில் மிக சடுதியாக வளர்ந்து வரும் துறையாக வணிகத்துறை கானப்படுகின்றது. எமது வணிக மாணவர் மனதில் உதயமாகிய கருத்துக்களை ஒன்று நிரட்டி அழுத ஒன்றும் பூமாலை போல் அறிவாளர் கரங்களில் ஒளி வீசும் கிட்டங்களுத்தில் நன்றி எனும் நல்வார்த்தையை கூறுகின்றோம்.

**“தினைத்துகை நன்றி செய்யினும் பகனத்துகையையாக்
கொள்வர் பயன்தெரி வார்”**

என்ற வளர்ணவர் வாக்கிற்கு கிணங்க தினையளவு நன்மையை ஒருவன் செய்தாள் ஆயினும் பளையாவு உடையதாக கருதுவர் பயனை அறிந்தவர்கள். அவ் வகையில் பயனடைந்தவர்கள் என்ற வகையில் நன்றி கூற கடைமய்ப்பட்டுள்ளோம்.

இவ் வணிக வளிதைக்கு ஆசியுரை நல்கிய கல்லூரி அதிபர், வலயக்கல்விப் பணியாளர், ஆசிரிய வளாவாளர், செல்வி டி. சகுந்தலாநேவி, அவர்கட்டும் மலை ஒளி வீச வைத்த மன்ற பொறுப்பாசிரியர் அவர்கட்டும் ஆசிரிய ஆலோசகருக்கும் மற்றும் ஆக்கங்களை நல்கிய ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் மதி கலர்ஸ் அச்சிடும் நிறுவனத்திற்கும் எமது நன்றிகள் உரித்தாக்டும்.

அறிவாளி பரப்பும் வளிதையாய் கிம்மலரை வெளியிட உதவிய விளம்பரதாராமுக்கும், நன்கொடைகளையும் தந்துவிய வர்த்தகர்களுக்கும், பிரதிகள் பெற்று எம்மை சிறப்பித்த அளைத்து நல் உள்ளங்களுக்கும், கிடம் வெளிவர உதவி பல புரிந்த அளைத்து தாப்பிளருக்கும் எமது உளம் கல்விந்த நன்றிகள்.

இவ் வளிதையாளவள் கல்வி வானில் தெவிட்டா அழுத ஆழிபோல தவழ அளைவரது போதாவு ஏதிர்காலத்திலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் விடை மெறுகிறேன்.



செயலாளர்,
வணிக மன்றம்.

and the new system. They... are white
and some people who come from there will tell you
they are very good, others say they are not so good
as the old ones.
The new ones are
not quite as good as the old ones.
The new ones are
not quite as good as the old ones.

The new ones
are not quite as good as the old ones.
The new ones are
not quite as good as the old ones.
The new ones are
not quite as good as the old ones.

The new ones
are not quite as good as the old ones.
The new ones are
not quite as good as the old ones.
The new ones are
not quite as good as the old ones.

The new ones
are not quite as good as the old ones.
The new ones are
not quite as good as the old ones.

The new ones
are not quite as good as the old ones.
The new ones are
not quite as good as the old ones.

The new ones
are not quite as good as the old ones.
The new ones are
not quite as good as the old ones.

The new ones
are not quite as good as the old ones.
The new ones are
not quite as good as the old ones.

The new ones
are not quite as good as the old ones.
The new ones are
not quite as good as the old ones.

The new ones
are not quite as good as the old ones.
The new ones are
not quite as good as the old ones.









Printed by: Mathi Colours, Nallur, Jaffna. 021 2229285